





८

சிவமயம்.

தேய்வப்புலமைத்

திருவாள்ஞவநாயகர்

திருவாய்மலர்ந்தருளிய

திருக்குறள் விளக்கமாக

திருக்கைலாய பரம்பரைத் திருவாவதேநை ஆதினம்

**கச்சியப்பழனிவரால்**

அருளிச் செய்யப்பட்ட

விநாயகர் புராணத்துள் ஓர் சரித்திரயாகிய

**அரசியற்கைப் படலம்.**

அதிலடங்கிய

**திருக்குறள் மூலமும், உரையும்.**

இவை

எடி ஆதினம்

ஸ்ரீலப்ரீ வைத்திலிங்கதேசிக மஹா சந்திதானம்

அவர்கள்

கட்டளையிட்டருளியபடி

திருப்பரங்குன்றம்

**அ. நாராயண சரணரால்**

கும்பகோணம்

ஸ்டார் பிரஸ், ஹெட் ஆப்லிள்,

புதிப்பிக்கப்பட்டது

1927.

பிரபவ-ஞா வைகாசிமீ.



—

திருக்கலையுபசம்பனை

திருவாவடு நூற்று ஆண்டு

கச்சியப்பசுவாமிகள்

சரித்திர மாண்புமியம்.

—————

இந்தலாலியர் தொண்டுமண்டலத்திலே, தலைகூடப்படுவிலே, வழிவழிச்சௌவர் வேளாளர் குலத்திலே தோண்டு ஒழுக்கம், அங்கு, அருள், வாய்மை, அடக்கம் முதலிய வற்றைத் தமக்குச் சிறந்த அலைகலங்களாகக் கொண்டு கல்கி சேன்மிகளில் சிறந்திருக்க தனக். இவர் சிவபெருமான் எழுக்கருளியிருக்கும் பல திருக்கோவில் களுக்குச் சென்று வழிபாடியதற்கிவருப்போது திருக்கூஸ்யா பார்ப்பாத திருவாவடுதூறை யாதீனத்தைப்படிட்டு, ஆண்பெடாழுக்கருளி யிருக்க ஸ்ரீகமச்சிவாய சுவாமிகளை வணங்கி, அப்பொது சின்னாப்பட்டந்தி லெழுக்கருளியிருக்க இன் வேலூப்படேதிகிடத்தீர தூரவத் துறவும், சிவதீக்கையும் பெற்றுக்கொண்டனர். இன்னர் வடதாறுகடலும், தென்றூறுகடலும் சிலைகளுடையாக்க ஸ்ரீமாதவர்ச்சிவதூரன் சுவாமிகளிடத்தீர இலக்கண இலக்கிய சுத்தங்கும், தருக்கமும், யெய்கண்ட சாத்திரம் பறினுன்கும், பக்டார சாத்திரம் பறினுன்கும். மற்றும் பல அரிய நாற்களும் கற்றுணர்ச்சு ஆசிரியாத மாணவர் பன்னிருவர்கள் தலைமைப்பற்றிருக்கனர். இவர் தாம் பிரதிபதிருவாணிக்காப்புராணம், நிருப்பேப்பூர்ப்புராணம், திருத்தங்கிளப்புராணம் என்று மூன்றிலும் மூன்று படலங்களில் சிவாகமங்களிலும், தமிழ்ச் சைவசித்தாந்த சாத்திரங்களிலும் பாஞ்சுமிடக்கும் முப் பொருளிலக்கணங்கள் எனிறிலுணருமாது தொகுக்குறிவிருக்கின்றனர். இன்னர் தமது மானுக்கிற் சிறந்த கந்தப்பூய்நுக்கு வழிற்றிலே கொடிய நேருப்பாலோத தலைவராற்றுப்பட்ட வெங்கும் அரிப பெரியதூர்மினை இப்பற்றிப்புநுளி இன்பு. செங்கிணமாககரினை யடைந்து சிநாயகர்ப்புராணம் பாடியரங்கேற்றுமாலில் ஆச்சபைக்கு வந்த பெரிய பிரதிவாசிபை ஜூபாப்பிள்ளை பெண்பவர் ‘கிளி தென்ன இராமாயணமே’ என்ற பரிக்கிடக், உடனே முனிவர் இராமாயணத்தில் ஆறு செம்புட்களைடுத்து நூறு குற்றமீற்றாக கண்ட பிரபு, நாறவராகனும், உயர்ந்த பட்டாகாட்களும் முனிவர்களுப் பாதகாணிக்கப்பாக வைத்து வணங்கி மன்னிப்புக்கேட்டுக்கிகாண்டார் என்ப.

இவரியற்றியருளிய நாற்கள் பல. அவற்றிற்குத் தெரிந்த சிலவற்றை எண்டுக்குறுவாம்.

1. திருவாணைக்காப்புராணம்.
2. பேரூர்ப்புராணம்.
3. திருத்தணிகைப்புராணம்.
4. பூவாளூர்ப்புராணம்.
5. விளாயகர்ப்புராணம்.
6. காஞ்சிபுராணத்துள் இரண்டாங்காண்டம்.
7. திருத்தணிகையெற்றப்படை
8. கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடுதாது
9. கச்சியானந்த ருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி.
10. பஞ்சாக்காதேசிகரந்தாதி.
11. பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி
12. பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி.
13. தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி.
14. சேங்கௌ விளாயர் பின்னைத்தமிழ்
15. சேங்கௌ விளாயகர் யமகவந்தாதி.

இவர் பேரூரில் வசிக்கும்போது அரசம்பலவாணர்மீது ஒரு நாலைப்பொடி மழையை வரவழைத்தும், பட்டசூர்மீது பலபாக்களைப் பாடிப் பலருக்குக் கூட்டானோய் முதலியவற்றைப் போக்கியருளினார். இன்னோன்ன நாற்கள் பல அருளிக் காஞ்சிபுரத்திலே சாலிவாகன சகாப்தம் தளைகலக்குச் சரியான சாதாரணா-டூ சித்திரைத்திங்கள் பதிலளுன்றாம் காளில் எல்லாம் வல்ல இறைவன் திருவருளில் இரண்டறக்கலந்தனர்.

ஷ்ட-ஆதினம் மஹாவித்துவான்  
மீட்டசூந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய  
திருக்குறளின் புகழ் நிலையம்.

பொன்புத்தமக்கர்த்தப்புதுமதுவச்செசுங்கமல்பிபொருட்டுவாழ்வேன் தென்புத்தான்முகத்தோன்ஸ்தலைமுகத்தோனேத்தனியினென்னக் கொன்புத்ததமிழ்வழக்குளிலத்தினரயினிதெழுக்குத்துகுதிகொண்டாட மின்புத்தசெங்கதினின்வள்ளுவரென்கூருராமமேவத்தோன்றி (1) பொலிதாரமுன்னுணர்க்கமறையகத்தமைக்கவற்றமுதலுற்பொருளுமேன்மேற் வொலிதாமற்றநான்குமொருகுன்றிலடக்கியின்டேற்றுமென்முக்கியாக்கு மொவிதாலில்வரைமுதற்பேருகுவொருசிற்றுடியகம்விளங்கன்மான கலிதார்ரிசிலசொல்லிற்பல்பொருளுஞ்செறித்துக்கவாண்ணதாக (2) மொழிச்சுருங்கல்பொருள்வினங்கல்மொழியவினிதர்நெலமொழிபுணர்த்தல் வழியமையோசையிற்பொலிதலாழ்க்கிருத்தன்முறைசிறவன்மலைவதிச்சால் பொழிவிழுமியதுபயத்தல்காட்டாதலிப்பத்தும்பொலியவாய்க்க கழிபொருளுங்கருதணியுகோக்குமிட்டுதர்துங்கிட்டுகளிப்புச்செய்ய (3)

மையேற்பொழின்மதுரைமாகரத்தகுட்புலமைமாட்சியோர்முன் கையேறுதிருச்சுலாகமச்சோதிமதைமுளைந்தத்கணிவாய்வின்டு பையேறுமணிபொருமோர் துதிகவிசெர்ற்றிடப்பலகும்பரவிப்போற்ற வையேறுதிருக்குந்தென்னென்றாகுவப்பவளித்தான்மன்னே. (4)

### திருமயிலை தெய்வப்புலமைத்

## திருவள்ளுவநாயகர் சரித்திரச்சருக்கம்.

தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார், நாலாசிரியர் பலரினும் உபர்வாப்பில்லாத சிறப்புப்பொருக்கிய முதலுவாசிரியராய் மேற் கொள்ளப்படுகின்றனர். அவரினின்றுந்தோன்றிய திருக்குற்றேளாவனின், மக்களுக்கு உணரவேண்டுவனவனைக்கும் பயத்தற்சிறப்புடைத்தாய் விளங்குகின்றது. அவர், மதுரையில் அரசாட்சிசெய்த உக்கிரப்பெருவழுத்தெயன்னும் பாண்டியராஜன் காலத்திலே ஆதி பகவன் என்னும் தாய்தந்தையருக்குப் புத்திராகத்தெதான்டை மண்டபம் வைத்தில் திருமயிலாப்பூரிசன்னும் சிவஸ்தலத்திற்கு வடபுறம் இலுப்பைத்தோப்பில் திருவவதாரஞ்சிசய்தருளினர். அவரிடத்தே விளங்கிய பலவகைப்பட்ட அழுர்வாகரியங்களை அவரது தெய்வத்தன்மை உலகத்திற்கு வெளியாக்கப்பட்டது. அவர் யாவர்க்கும் பொதுவான பார்மசரியரா வெரழுந்தருளி யிருந்தாலும், அக்காலத்திலே பரிபாகப்பட்டிருந்த கொங்கணசித்தர் வலேலசிங்கர் முதலானார். அவரை வழிபட்டு உபதேசம்பெற்றுப்பந்தனர். அவராலே செய்யப்பட்ட திருக்குற்றம் மதுரைக்கடச்சங்கத்தில் அரங்கேறியது. அச்சங்கத்துப்புலவர்கள் அப்பேது திருவருளினுடைய திறக்கப்பட்டதமது மேய்ஞ்ஞானப்பார்வையைக்கொண்டு அவரை நான்முகக்கடவுளது திருவவதாரமாய் வந்தவரென்றும், அவரினின்றுந்தோன்றிய நூலைச் சிறந்த உத்தரவேதமென்றும், கண்டுகொண்டு யாவரும் உணர அவரது மேன்மையைத் திருவள்ளுவமாலையால் விளக்கினார்கள்:—நூப்பால், நாயனார் உலகத்தார்க்கு இல்லறவிந்தியைக் காட்டும் பொருட்டு, வாசகியென்னும்ஜீவியானோடுகூடி நெடுங்காலமிருந்து விதேக்முத்தியடைந்தருளினார்.

திருவள்ளுவநாயனார் சரித்திரச்சருக்கம் முற்றிற்று.

நாயனார் துருடுசைத்திருநடசத்திரம்  
வேண்பா.

மாசியுத்தி ரத்தினத்தில் வள்ளுவனூர் மாநிலம்கிட  
டாசில்பர முத்தியடைக் தாரால்—காசினியில்  
கொல்லா சிரதங் குறிக்கொண்டா ரெல்லாரும்  
நல்லார்வஞ் செப்பினங்த நாள்.

இங்காவனுருடைய திருக்கோயில் ஸ்ரீ கபாலீஸர் சுந்திதிக்கு  
வடபுறம் இருக்கின்றது.

ஆசிரியர் பேயர் கூ.

திருவள்ளுவர், நாயனார், தேவர்,  
முதற்பாவலர், தெய்வப்புலவர்,  
நான்முகனூர், மாதானுபங்கி, செங்  
நாப்போதார், பெருநாவலர்.

சங்கப்புலவருள் ஒருவாரகிய சீத்தலைச்சாத்தனூர் இயற்றிய வேண்பா.

மும்மலையு முங்காடு முங்கதியு முப்பதியு  
மும்முசு முத்தமிழு முக்கொடியு—மும்மாவுங்  
தாமுடைய மன்னார் தடமுடிமேற் றூரன்றே  
பாமுறைதேர் வள்ளுவர் முப்பால்.

இங்ஙலின் உரையாசிரியர் பேயர் கூ;  
வேண்பா.

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்.  
பரிமே லழகர் பருதி—திருமலையர்  
மல்லர் கவிப்பெருமான் கரளிங்கர் வள்ளுவர் நூற்  
கெல்லையுரை செய்தா ரிவர்.

இங்ஙாற்களின் சிறப் பு.

. வேண்பா. ஸ்ரீ

தேவர் குறளூர் திருநான் மறைமுடிவும்  
மூவர்தமிழும் முனிமொழியுங்—கோவை  
திருவா சகமுங் திருமூலர் சொல்லும்  
ஒருவா சகமென் ருணர்.

வள்ளுவர் நா லன்பர்திரு வாசகந்தொல் காப்பியமே.  
தெள்ளுபரி மேலகர் செய்தவுரை—ஒள்ளிபசீர்  
தொண்டர் புராணர் தொகைச்சித்தி யாராறுங்  
தண்டமிழின் மேலாந் தரம்.

திருவள்ளுவநாயனார் திருவடிவரம்க.

७  
கிருச்சிற்றம்பலம்.

திருக்கைக்லாய பரம்பரைத்  
தருமபுரம் ஆதின அடியார் குழாத்து ளாருவரும்  
திருப்பனந்தாள் காசிவாசி  
**ஸ்ரீலபூரி சொக்கவிங்க சுவாமிகளின்**  
மாணவருள் ஒருவருமாகிய  
வித்துவான்  
சட்டைநாதத் தம்பிரான் இயற்றிய  
**சிறப்புப்பாயிரம்.**

---

திருவளக்கூறைக்கையை டிதோழுடித்து துஞ்சிர்த்தியிக்கான்  
உருவளர்ப்பிக் கேவப்பனுபதேசமிருசெவியினுவந்துமாந்திக்  
கருவளர்மும்மலக்குறும்பாங்காடெடுநித்தசிவஞ்சைக்கருணையோன்பால்  
இருவளர்கன்மொழிதனிலுமின்மொழியாக்கென்மொழியேயியல்பாவோர்க்கோன்  
கேவகந்தசரிதமகைத்தேனனவேசான்னயத்தாற்சிக்கைசெய்வார்  
பாவமெலாமறவுந்தன் பாவலிவைமதனைக்கண் பாரில்யாரும்  
காவகத்திற்கூவையொழுகுமாவளித்தானென்னத்தனிகைநாதஞ்சூற  
பாவகத்திலெங்காளும்பதித்து யெப்பரிந்தாரித்தபான்மையாளன். (१)

கிருங்கும்பேருங்குறிநைற்புவாளூரத்துக்கேர்க்கையாகச்  
கிருங்கும்மான் மியத்கைத்தென்றமிழாவின் சுகவைத்தாய்த் தெருட்டிப்பின்னும்  
காளுங்கும்பச்சிகரக்கதிர்ச்சிலவுமாடமுடைக்காஞ்சியென்னு  
மோளுங்குஞ்சிவளூனமாமுனிவனுவரத்தத்தில்லுரைத்துயோன். (२)

பன்னரியின் ஊலும்பலவியற்றிப்புகழுப்படைத்துப்பரங்கதீர்த்தி  
தன்னரியபொருளென்னத்தான்படைத்தகச்சியப்பறவுக்கோன்முன்னுல்  
உன்னியவர்களைக்கருமமுடன்முடித்து மெலாலுமுன்னற்கேலாத்  
தன்னரியபதமருள்விளாயகற்கோரபுராணமைத்தழைக்கசெய்தான். (३)

இவ்வரியதூவிலென்றுபடலமாசியற்ற கயதிவிலகுஞ்செய்யுட்  
கொவ்வியகற்குறங்களைலாமுடனுடனேசேர்த்தவர்றிற்குரையுஞ்சேர்த்த  
சீவ்விதினேயெவராலும்தெளித்தருமாவச்சியற்றிச்சிறப்பினீத்தான்.  
திவ்வியகம். அரு.நாராயண சாண்னெனும்புலவர்திலகன்மாதோ. (४)

திருக்குறள் அதிகாரம் நூற்றுமுப்பத்துமூன்றின் பகுப்புகள்.  
மதுரைச்சங்கப்புலவருள் ஒருவராகிய  
சிறுமேதாவியார் இயற்றியது:  
வேள்பா.

வீடொன்று பாயிர கான்கு வினக்கற  
நாடிய முப்பத்து மூன்றென்றாழ்—கூடுபொரு  
கெள்ளி லெழூப திருப்பதிற் ரைத்தின்பம்  
வள்ளுவர் சொன்ன வகை.

இதில்-வீடு (க) பாயிரம் (ச) அதம் (ஷ) ஐழ் (க) பெருள் (ா) இன்பம் (உ) ஆ. அதிகாரம் (ஈாஉ).

4 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

### புத்திரன் பிறந்தமை

இன்னசதன்மைவயிற்றுதித்தானேமகண்டனெனும்பெயரான்  
கொன்னும்பதினூயிரம்யானோனைவலியான்பகைத்தெதிர்த்  
மன்னர்கடுங்கப்புகையிர்க்குமடங்கலனையானிவர்பலருக்  
நன்னவளசெங்கோலோச்சிச்சோமகாந்தன்வரழுக்கிடுகள். (12)

வேறு.

தோமகன் றவமைச்சருக்குனையாவியன்னசதன்மையு  
மேமகண்டனும்வேறுவேறினிடோதும்வார்த்தையெனுஞ்சதை  
காமவச்சிரவேவின்மன்னவனன் துதுய்த்துனமுக்குளிர்க்  
தேமகண்டனைவேறுகோக்கியெடுத்திரும்பொருள்கூறுவான் (13)

பிள்ளைமைப்பருவத்துளாயலைபேதுகொண்டெவன்பேசினை  
தள்ளாரும்பனுவற்றிறத்தொடுத்தைத்தாயரயோம்பினின்  
தென்ளாரும்பலதானமாதியியற்றியேகயழுமியின்  
விள்ளாரும்பலிபிண்டமிட்டவன்மெச்சுபுத்திரனுயினும். (14)

தாயர் தச்சையர்வார் தசையிற்றவரூதுநின்றிடலேமுத  
லாயதன்மமறிக்கபுத்திரானைவற்கருமைந்தனே  
மேயவென்னுரைகொண்டமைச்சரினேடுமேதினிகாத்தியென்  
தெயும்வண்ணமியம்பியுண்மைனையேமகண்டனேடுத்தினுன். (15)

ஒருவரெய்தியிருப்பினும்பலருற்றுவைகின்றோவன  
மருஞும்வண்ணங்கிழற்றிருக்கிறாமனித்திரண்மாளிகைக்  
கருதலற்குருமேறாலெனாகுமருங்கவிசெய்தினுன்  
அருமைமைந்தனைமுன்னிருத்தியவற்குநிதியுகரக்குமே. (16)

திருக்குறள் விளக்கம், அரசியற்கைப்படலம் மூலமும் உரையும்.

இச்செய்யுள்ள் இப்படவத்தின் பயனிட்டென விளக்கினர்.

இவை சோமகாந்தராசன் தன் புத்திரானுகிய ஏமகண்டனை மக்கிரி  
முதலிய ஆன்ரூர்கள் முன் இருத்தி அறிவு போதித்தது வரையிலும்  
கூறப்பட்டது.

இருணிறப்பெருங்கடன்மருங்குடுத்தொளிரிருஷிலத்தவர்க்கெல்லாம்  
வருணமேநிலையனுயிரண்டொடுத்தகவருத்திடுமாசாரக்  
தருமமென்பனவளவிலவையெலாஞ்சாற்றிலனவைநிற்க  
வருமைமைந்தனேயுனக்குரித்தாகியவரசியலினிக்கேண்மோ.

(இ—ள்.) (சோமகாந்தராசன் ஏமகண்டனை கோக்கி) என்னாருமை  
மகனே ! இருங்போலக் கருநிறமாகிய பெரிய கடலை ஹாடையாகவுடத்

தொளிரும் பெரிய உலகத்திலுள்ளவர்க்கெல்லாம் விதித்திருக்கும் வருணைச் சிரம தருமங்கள் அளவில்லாதன. அவை யாவும் (உரைக்கப் பெருகுமாத வின்) சொல்கிலேன். அவையிருக்க, உனக்கு இன்றியக்கமயாததாகிய அரசியனீதியை மாத்திரங் (கூறுகின்றேன்) கேட்பாயரக. எ-று. (1)

### இதுழுதல் (9) கவி நித்திய கருமவிதி கூறப்பட்டது.

விடியன்முக்துறக்கடிகையைக்கெனத்துயில்விடுத்துடற்சுசிசெய்து கடிமலர் த்திரளமளிசேர்பள்ளியைக்கடித்துவேறிடம்வைகிக் கொடியவல்வினைக்குழாத்தினைப்பொடிசெயுக்கோமளப்பொடிபுளியடிகளாகியகுரவனைவழிபடுமெலனையகத்தெண்ணி.

(இ-ன்.) பொழுது விடிய ஜிதுஞாயிகை முற்பட்டுத் தயனீக்கி, தேகத்தைச் சுத்திசெய்து, வாசக்தங்கிய மலர்த்தொகுதி சிறைத்த படிக்கை யரையை விடுத்துப் புறத்தேயமர்க்கு, கொடிய பாவகட்டங்களை நீக்கத் தக்க திருநிட்டுக்கொண்டு, தலைவாலுகிய ஆசானையும் உபாசனை மூர்த்தியையும் மனதிற் நியானித்து. எ-று. (2)

பரக்தபூமியைதிருநோக்குபுபாரெனப்படுத்தாயே  
யரக்கையின்றியான் நிரிதருக்கொறுமெனதடியுனதுருமிதே  
நிரக்கரித்துறப்புமிழைபொறுவெனகெகிழ்க்குவன்களத்தோடு  
யிரக்குபின்னிருமதப்பெருங்களிற்றினையினிதுறத்தியானித்து.

(இ-ன்.) விசாலமான பூதேவியை யெதிராகப்பார்த்து, பூமியென்று சொல்லப்படுக்கொயே! துண்பமின்றி யான் சஞ்சரிக்கும் பொழுதெல்லாம் என்கால் உன் வடிவின்மேற் பொருக்கப் பரவிப்படிகின்ற குற்றத்தை (என்னுது) பொறுத்தருள்கவென்று, உருக்கமான மனதுடன் பிரார்த்தனை செய்து, பின்னர் இருமதங்களையுடைய பெரிய யானைமுகமமைக்க விரோட்க மூர்த்தியை யினிதாகத் தியானஞ்சிசெய்து. எ-று. (3)

### இருமதம்:- கன்னமதம், கைமதம்

எண்ணிலாகமமறைக்கொழுமிடவென்விருக்கிடுமிறைதன்னைக் கண்ணாலுகிவிண்ணவர்களாயிருக்கிடுங்கணேசனைமாதி கண்ணலேலுதாயகளைக்காற்பொருளையுண்ணிகர்க்கருள்வானையண்ணலாகியவாலுதியையனக்தருபியையருட்கடலானை.

(இ-ன்.) கணக்கில்லாத வேதாகமங்களுக்கெல்லாம் முடிவாக வீற்றிருக்குக் கணைவும், திருமால் முதலிய தேவர்களாயிருக்கிடுங்கணேசனும், மனுதிகளுக்கு எட்டாத முதல்வனும், அடைத்தவர்களுக்கு (தம்

6 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.  
முதலிய) கால்வகைப்பட்ட புருடார்த்தங்களையும் கொடுப்பவனும், கடவுளாகிய அரசுத்தியும், அந்தவடிவனும், கிருபாசமுத்திரமு மாணவனும்.எ-து

சகலலோகமுழனித்திடுங்காரணமானதத்துவன்றன்னை  
யகலுருதலிக்கிளைங்களேயாயினுமுத்தவர்க்கறுப்பானைப்  
புகல்விராயக்கடவினைப்புலரியின்வணங்குகின்றேனன்று  
மிகல்செப்காதலின்வழுத்திமற்றமரரைவேறுவேறுறைக்க.

(இ-ன்) சர்வலோகராண்ணிய காரணமாகிய தத்துவசொருபியும்,  
தன்னை யடுத்தவர்களுக்கு நீங்காத விக்கினங்களேயானாலும் தீர்க்க வல்ல  
வனுமாயிருக்கின்ற விளகயப் பெருமானைப் பிராதகாலவக்தனஞ் செய்  
கின்றேனன்று, மிக்க ஆசையுடன் தியானித்து, பின்பு தனித்தனி தேவ  
வணக்கஞ் செய்து. எ-து. (5)

உரகமாலையான்சக்திரசேகரனுமுவயினுரிகுழுத்த  
பரமன்பேரழுகினன்பெருங்கருணையன்பண்ணவரனைவோர்க்கும்  
வரமெலாங்கொடுத்தருள்பவன்பார்ப்பதிமனுளனல்வழிவாராப்  
புராநிலாவகையழித்தபுண்ணியன்றனைப்புலரியிற்கெழுமுகின்றேன்.

(இ-ன்) சர்ப்பாபரணமணித்தவனும், சக்திரசேகரனும், புலித்தோலை  
யாஸ்தயாக வணித்த பரமனும், சலட்சணனும், தயானிதியும், தேவர்களெல்  
லாருக்கும் வரங்களெல்லாவற்றையும் கொடுத்தருள்பவனும், உமாகாயகனும்  
கல்வழியில் வராத திரிபுரங்களை சில்லாவழியாக எரித்த புண்ணிய மூர்த்தி  
யாகிய சிவபெருமானைப் பிராதகால வக்தனஞ்செய்கின்றேன். (என்று  
பணிக்கு.) எ-து. (6)

பெத்தமுத்தியும்பரப்புபெண்ணரசியைப்பிற்முக்கண்ணுளைத்  
தத்துவத்தினுக்காதிகாரணியையத்தத்துவங்கடக்தானோச்  
சித்தர்தேவர்கடுதிகொருமிழைவியைத்திகழ்சமுசாரத்தின்  
புத்திநிக்குமாறாருளும்பார்ப்பதிதனைப்புலரியிற்கெழுமுகின்றேன்.

(இ-ன்.) பெத்த முத்திகளையருள்புரியும் பெண்களுயியும், பிறழ்  
கின்ற மூன்று கண்களையுடையவனும், தத்துவங்களுக்கு ஆதிகாரணியும்,  
தத்துவாதிதியும், சித்தியாளர்களுக்கு தேவர்களுக்கு தொழுமிழைவியும், வீளக்  
ருகின்ற சமுச்சார பக்தவினை நிங்கும்படி யருள்பவனுமா யிருக்கின்ற பார்ப்ப  
தி தேவியைப் பிராதகாலவக்தனஞ்செய்கின்றேன். (என்று பணிக்கு) (7)

தொக்கபாவத்தைச்சுத்தாருக்குமாத்தினைத்தொடர்க்குத்தென்றிறுப்பா  
தக்கபூமகண்மனுளைனைப்பாற்கெட்டற்றனித்துயிலமர்வானை [னைத்  
மிக்கவீரனுய்வேதியரிடர் தபவேறுவேறுருக்கொண்டு  
புக்கமராய்னையிச்திரணிவலைப்புலரியிற்கெழுமுகின்றேன்,

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும். 7

(இ—ங்.) தொகுதியான பாவத்தையும், சத்துரு கூட்டத்தையும் தொடர்ந்து சென்றெழிப்பவனும், தகுஞ் தாமரைமலரில் வசிக்குக் கிருமகன் மணைனானும், திருப்பாற்கடலில் ஒப்பற்று (யோக) நித்திரைசெய்பவனும், மேம்பட்ட வைதீகர்க்கு இடாகற்றும்படி (தசாவதாரமுதலிய) வெவ்வேறு வடிவெடுத்த மாயாவீரனும், உபேக்திரனுமா யிருக்கின்ற விஷ்ணு ஸுர்த்தியைப் பிராதகால வக்தனஞ் செய்கின்றேன் (என்று பணிக்கு). (8)

பெருமைதங்கு மெண்ணத்தினையுடையவன் பேண்றிவொடுகள்ம மருவதற்குறுகாரணமான வன்மறையுருவினனித் த மிகுஞ்ச்தானவச்மாயையுஞ்சுரப்பவனியாவருக்கொழுதேத்தும் பொருவிலாதபேரொளிவனர்பரிதியைப்புலரியிற்கொழுகின்றேன்.

(இ—ங்.) பெருமைதங்கிய எவ்வகை யிலக்கங்களுக்குக் கருத்தனும், காக்கத்தக்களுனாமும் கருமரும் (ஆனியவற்றின் பலன்கள்) அடைதற்குக் காரணமானவனும், வேதருபியும், சாடோறும் உலகவிருளையும் ஆசரமாயை யையும் தவிர்ப்பவனுமான எல்லோரும் பணிக்கு துதிக்கும் ஒப்பில்லாதபே ரொளி வனரும் குரியபகுவனைப் பிராதகால வக்தனஞ் செய்கின்றேன். (9)

முறையினிவ்வகைவழுத்தியேயேனையமுடிகொள்வானவர்தம்மைக் கறையிலாமுனிவோர்களையன்பினுஞ்சுருத்துறத்தொழுதேத்திய யறையுகாட்டனவிதிப்படிமுடித்தபினரங்களின்வழுவாமே நிறையும்வேதியரமைச்சராதியரொடுங்கிலம்புரப்பதுமாண்பால்.

(இ—ங்.) கிரிடமணிக்கு மற்றைய தேவர்களையும், களங்கமில்லாத முனிவர்களையும் அண்புடன் மனத்திற் பொருஞ் த இவ்வாறு முறைப்படி நிதித்து, சொல்லப்படும் நித்தியாதுட்டானத்தை விதிமுறையே செய்து, அதன் பின்னர் நீதிதவருதபடி மிகுதியாகிய அந்தணர் மக்கிரர் முதலிய வரோடனவளாவி உலகினைப் பாதுகாப்பது மாட்சிமையாகும். எ—து. (10)

நீதிபோதித்தல் அறத்துப்பால் இல்லறவியல்

\* இதுழகல் (24) அந்தகாரங்களாலும் (31) செய்யுள்களாலும் இல்லறவியல் சோல்லலாமீனுர்.

1-வது அந்தகாரம் கடவுள் வாழ்ந்து. .

அஃதாவது— தான் வழிபடுகெடுவனையாயினும், எடுத்துக்கொள் எப்பட்ட பொருளுக்கு ஏற்புடைக் கடவுளையாயினும் வாழ்ந்ததலாம். அவைகளுள் இவ்வாழ்ந்து ஏற்புடைக்கடவுளை யென்றாலோ. குறள் 4.

8 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

ஒருப்படுமெற்றதினுலேயொன்பொருளின்பஞ்செம்பொற்  
பகுப்பதங்கடல்போல்வக்குப்பயப்படுமெதனைக்கேண்மோ  
விருப்பொடுவெறுப்பிலாதயிக்கவெண்குண்ததோடெடான்கு  
யிருப்பவன்யாவனன் ஞனினையடிவணங்கல்வேண்டும்.

(இ—ள்.) (மகனே ! நீ யடையவேண்டிய கால்வகைப் புருடார்த்தம்  
களுள்) ஒருமைப்பட்ட தருமத்தினுலே ஒன்றிய பொருளும் இன்பழும்  
மேருமலையுங் கடலும்போல வக்கு பயன்படும். அதனைக் கேட்பாயக.  
விருப்பும் வெறுப்புமில்லாத மேம்பட்ட எண்குண்ததோடு கூடியிருக்குக்  
டவுள் எவ்வே அவனுடைய உபயபாதங்களைப் பணிதல்வேண்டும். எ—து.

அகரமுதல்வெறுத்தெல்லாமாதி  
பகவன்முதற்றேற்றியலகு.

(கருத்துரை.) எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன  
அத்போல உலகம் கடவுளை முதலாக உடையது.

வேண்டுதல்வேண்டாமையிலானடி சேர்க்கார்க்  
கியாண்டுமிடும்பையில.

[இல்லை.

(க—ஞர.) கடவுளடிகளைச் சேர்க்கவர்களுக்குப் பிறவித்துன்பங்கள்

அறவாழியக்கணன்குள்சேர்க்கார்க்கல்லாற்  
பிறவாழிக்காலரிது.

(க—ஞர.) கடவுளடிகளைச் சேராதார்க்குப் பொருளும் இன்பழுமாகிய  
கடல்களைக் கடத்தல் கூடாது.

கோளில்பொறியிற்குண்மிலவேயெண்குண்ததான்  
ரூளைவணங்காத்தலை.

(க—ஞர.) கடவுள் பாதங்களை வணங்காததலைகள் பயன்படா.  
எண்குணங்களாவன. தன்வயத்தனுதல், தூயவுடம்பினானுதல், இயற்  
கையுனர்வினானுதல், முற்றுமுனர்தல், இயல்பாக்வே பாசக்களினின்றும்  
நீங்கினவன், பேருளுடையவன், முடிவிலாற்றலுடையவன், வரம்மிலின்பழுடையவன். என்பனவாம்.

2-வது அந்த. வாள்சிறப்பு.

அஃதாவது—கடவுளது ஆளையால் உலகமும் அதற்குறுதியாகிய  
அறம் பொருள் இன்பங்களும் கடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்  
பைச் சொல்லுதலாம். குறள் 4.

வாளின் றுலகம்வழுங்கிவருதலாற்

ருணமிழ்தமென்றுணர்த்தாற்று.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும். 9

வேறு (இச்செய்யுளால் மழைவளம் பெருக்கு எனக்கூறியதாம்.)

அறமுகற்பொருளுக்கமல்லுகிணையா  
னிறுவதற்கேதுவாய்ச்சிகழுமாமழை  
அதுமைவெப்தாவகைவயங்குவேன்வியை  
யுதாக்குமங்களையுஞ்சுற்றல்வேண்டுமால்.

(ஏ.)

உ.-ம் அதி.—வான்சிறப்பு.

அஃதாவது - கடவுளது ஆணையால் உலகமும், அதற்குறுதி  
ராகிய அறம் பொருள் இனபங்களும், கடத்தற்கு ஏதுவாகிய மழை  
வின்று சிறப்பைச் சொல்லுதலாம் (குறள் ச)

- வானின் ரூலகம் வழங்கி வருதலாற்  
ருணமிழ்த மென்றுணரற் பாற்று.

(க-ஸர.) மழையானது நிங்கையற் பெய்துளிற்க உயிர்களானவை நிலை  
பெற்றவருடையால் அம்மழை உயிர்களுக்கு அமிர்தம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  
துப்பாய தூற மழை.

(க-ஸர.) உண்பவர்க்கு கண்மையாகிய உணவுகளையுண்டாக்கி அவ்வளவை  
உண்பவர்க்குத் தானும் உணவாகிற்பது மழை.

சிறப்போடு பூசனை செல்லாது வானம்  
வறக்குமேல் வானேர்க்கு மீண்டு.

(க-ஸர.) மழைபெய்யா விட்டால் இவ்வுலகில் தேவர்களுக்கும் பூசை  
டைவாது.

தானாந் தவமிரண்டுங் தங்கா வியனுலகம்  
வானம் வழங்கா தேனின்.

- (க-ஸர.) மழைபொழியாவிடில் உலகத்தில் தருமரும் நலமும் உண்டாக.
- (இதுமுதல் முன்றுசெய்யுள்களாற் பேரியோரை வழிபகே  
எனக் கூறியதாம்.)

விழுப்பொருளுண்டையும்கிளங்கத்தெள்ளுபு  
முழுப்பவைம்பொறியையுழுனிற்துநீத்தவர்  
வழுப்படாமறையவர்மற்றறக்கல்வியோர்  
குழுப்புறத்தாதங்கூர்தல்வேண்டுமால்.

(ஏ.)

உ.-ம். அதி.—நித்தங் பெருமை.

அஃதாவது-முற்றத்துறக்கு மூன்றிவாத பெருமையைச் சொல்லுதலாம் (குறள் ஏ)

10 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூஸமும் உறையும்,

ஒழுக்கத்து நீத்தார் பெருணை விழுப்பத்து  
வேண்டும் பனுவற் றணிவு.

(க-கா) தூல்களது சிச்சயமானது தூறந்தவர்மகிழமையை மோசுதெங்கு  
விரும்பும்

சேயற்கரிய சேய்வார் பேரியர் சிறியர்  
சேயற்கரிய சேய்கலா தார்.

(க-கா.) பெசிமோர் செய்தற்கு அரிதான்னவாலோ அறிக்குசெய்யாக்க,  
சிறியோர் அவ்விதம் அறிக்குச் செய்யார்கள்.

நீத்தவாராகியோர்களைப்புயிர்த்திடிற  
காத்திடுங்கடவுளங்கலங்குமாதலா  
லேத்துவதேகடடனன்றுமைந்தனை  
யாத்தர்கள்பொறுப்பரன்றவமதித்திடை.

(8)

பிக்கவித்தா ஞற்ற லகல்விக்கம்பு ஸார்கோமா  
னிக்திரனே சாலுங் கரி.

(க-கா) கெஷமருணிவல்லமைக்குத் தேவேந்திரனே சாக்ரியாம்..

குணமென்னுங் குன்றேறி நின்றூர் வேதுளி  
கணமேயுங் காத்த வர்து,

(க-கா) முனிவரது கோயக் கோபிக்கப்பட்டவராலே தடிக்கமுடியாது.  
குரவகரப்பெரியரக்கூறுமாகம்.

விருதுமறைகளைமேதகும்படி  
பரவுதலலதவர்பாங்கர்விந்தனை  
கரவுறவளத்தினுங்கருதொனுததே.

(9)

நிறைமொழி மாக்தா பெருமை நிலத்து  
மறைமொழி காட்டி விடும்.

(க-கா.) முனிவரது மகிழமையை ஆவர்கள் மந்திரங்களே காட்டும்.  
அந்தனை ரேண்டோ ரறவேர்மற் றேவ்வுபிரக்குஞ்  
சேந்தன்மை பூண்டோமுக்கலான்.

(க-கா) அந்தனை ஏன்று சொல்லப்படுவேச் முனிவரகளே ஓ.

(இதமுதல் மூன்று செய்யுள்களால் தருமத்தை விரும்புவதாக).  
கூறியதாம்.).

தேங்குயிண்போகமுஞ்சிறந்தமுத்தியு  
மீங்குறுமாக்கமுமினிதுநல்கலா  
லோக்கியவறத்தினையுளமுன்முறின் னும்.  
பாங்குறசித்தலும்பரிந்துசெய்தியால்.

(க.) ०

ஈ-ம். அதி — அறன்வலியுறுத்தல்.

அஃதாவது—அம்முனிவரால் அறிவிக்கப்பட்ட மூன்றன் அறங்கானது மற் கைப்பொருள் இன்பங்கள்போல் ஆகாமல் இங்கை மறுகை வீடு என்கிற மூன்கையும் தருதலால் அவற்றினும் உறுதியுடைத்தென்றுசொல்லுதலாம்.(குறன்க)

சிறப்பீனுஞ் செல்வழி மீனு மறத்தினாகங்  
காக்க மேவணே வுபிர்க்கு.

(க-கர.) மக்களுயிர்க்குத் தருங்கதின் மேற்பட்டது இல்லை.

ஒஸ்வும் வகையா வறவினை யோவாதே  
செல்வும்வா யெல்லாஞ் சேயல்.

(க-கர.) மனம் வாக்கு காயம் இம்முன்றுதும் தருமான்தசம்பக்கடவர்.

வழுக்கறுமறத்தினைமற்றுச்செய்துமென்  
கேருமுக்கிடாதொல்லுறுறம் வகையின்னுச்சொலு  
மழுக்கெலுமுளத்தழுக்காதவாழுத  
விழுக்கொடுவெகுனிபுரிந்றிச்செய்கலே. (ஏ)

அழுக்காறவாவேதுளி யின்னுச்சோன்னேன்கு  
மிழுக்கா வியன்ற தறம்.

(க-கர.) அபாருமை ஆசை தீகாபம் கடிஞ்சொல் இக்காங்கும் கடிந்துகடுச் சுதேசரும்.

அன்றைவா மேன்னு தறஞ்செய்க மற்றுது  
போன்றங்காற் போன்றுத் துனை.

(க-கர.) இந்கும்போது தருமாசெய்வோமென்னுது இருக்கும்போதே  
தரும் செய்க. அத்தரும் இந்கும்போது உதவியாம்.

அன்புறுமறத்தினைலுக்குமின்பமே  
யின்பெனத்தக்கதாலேஜையின்பெலாங்  
துன்பமும்பழியையுக்கோற்றுமாதலால்  
வன்புறுமறத்தினைமறப்பிற்கேடுதும். (ஏ)

அறத்தீனுஉங் காக்கமு மில்லை யதனை  
மறத்தலி னுங்கில்லை கேடு.

(க-கர.) கருமத்தின் மேற்பட்ட செல்வழும் இல்லை, அத்தருமத்தை மறத் தலைப்பார்க்கிறும் கேடும் இல்லை.

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்:  
புறத்த புகழு மில.

(க-கர.) தன்மனைவியோடு கூடும் இன்பமே இன்பமாகும், - பிறன்மனைவியோடு கூடும் இன்பம் துன்பமாகும்.

12 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

(இதுமுதல் இரண்டு செய்யுள்களால் மனையாணலமோம்புக் கானக் கூறியதாம்.)

பிரமசாரிவனத்துறைவோன்பேஜூங் துறவிதெண்டுலத்தார் குரவர்தேவர்விருந்தொக்கல்கோக்கண்மறையோரிறந்தோர்க் கிரவல்லாராருறுப்பிலர்களைப்புதும்பினியாளர்கண்முதியோர் விரவுபாலர்சிகாதமதுமிசையாரிவரையோம்புகவே. (4)

ஞ-ம் அதி.-இல்வாழ்க்கை.

அஃதாவது - மனையாளோடு கூடிவாழ்தலின் து சிறப்பாம். (குஷ்ண)

இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை.

(க-ஸர.) இல்லறத்தில் வாழ்பவன், பிரமசாரி வாணப்பிரத்தன் சக்தியாசிரியர்க்குப், துணையாவன்.

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மீறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை

(க-ஸர.) துறந்தவர்க்கும், வறியவர்க்கும், இறந்தவர்க்கும், இல்வாழ்வான் துணை.

தெண்டுலத்தார் தெய்வம் விருந்தோக்க ருணைஞ்சு கைம்புலத்தா ஞேம்ப றுணை.

(க-ஸர.) பிதிர்க்கும் தெய்வத்திற்கும் விருந்திற்கும்ஜினர்த்திற்கும்தனக்கும் தருமக்கெய்தல் தலைமையான ரகுமா,

வாருவாய்க்கெயைய:வாழ்தலுறுமறுவில்கற்பின்மனையாள்போற் பொருள்யாவுள்வாமறுவன்றிப்புகழும்பயனுமிகவுண்டாங் கருதாரெக்கிரேயிமிலேற்றுக்காமர்நடையுமுறுமதலு வொருவாதவளோடுவப்புறவேயுற்றுவாழ்தலறஞ்சும். (5)

க-ம் அதி.-வாழ்க்கைத்துணைநலம்.

அஃதாவது-அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய மனையானதுகன்மையாம்(கு-ஏ)

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கோண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(க-ஸர.) இல்லறத்திற்குத்தக்க ஏற்குண்டுக்கெய்கை உடையவனாகித் தன் கொண்ட கணவன் வரவுக்குத்தக்க செவுகெய்பவன் இல்வாழ்க்காக்குத் துணையாவன்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

பேண்ணிற் பேருந்தக்க யாவுள் கற்பேண்னுக் .  
திண்மையுண் டாகப் பேறின்.

(ஏ-கர.) ஒருவன் பெறும்பேறுகளுக்குள் கற்புலடை மீணவியைப் பார்க்கிறார் எவ்வயிருக்கின்றன?

புகழ்பூரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்  
நேறுபோற் பீடு நடை.

(க-கர.) கற்பு என்றும் சீர்த்தியை விரும்பிய மீணவவளில்லாதவர்க்குச் சாத பக்கவர்முன் சிங்கம்போலும் பெருமிதங்கட இல்லை.

(இச்சேய்யுளால் மக்களோடு மகிழ் எனக்கூறியதாம்.)  
எழுஷமப்பிறப்புக்கிளினவந்தெய்தாச்சிறப்புக்கென்புலத்தார்  
முழுதுமுவக்குங்கடன்சாலமுழிக்குமாண்பும்பெறுதலினாற்  
பழுதிறவங்கண்மிகப்புரிந்தும்பயங்குமைந்தர்தமையவர்க்குக்  
குழுமுமலையின்முந்திருப்பவறிவுகொளுத்தல்வேண்டுமால். (கக)

எ-ம் அதி.—புதல்வரைப்பேறுதல்.

அஃதாவது - முனிவர்கடன் கேள்வியாலும் சேவர்கடன் வேள்வியாலும்  
தென்புலத்தார்கடன் புதல்வரைப்பேறுதலாலும் வெறுத்தக்கடானமையால்,  
அக்கடன் செலுத்தற்பொருட்டு கல்லமக்களைப் பெறுதலாம். (குறள் ச)

பெறுமலற்றுள் யாமறிவு தில்லை யறிவறிந்த  
மக்கட்டே றல்ல பிற.

(ஏ-கர.) ஒருவன் பெறும்பேறுகளுக்குள் அறியவேண்டியகைளை அறிக்க  
மக்கட்டேப்ர்ரை யல்லது பிறபேற்றையாம் மதிக்கவேண்டியதில்லை.

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்  
பண்புடை மக்கட் பேறின்.

(க-கர.) பழிக்கப்படாத கந்துணமுடைய புதல்வரைப் பெறுவானுயின்;  
எழுஷைப் பிறப்பிலும் தாங்கள் அனுகா.

தம்போரு ளேன்பதம் மக்க ளீவர்போகு  
டந்தம் விளையான் வரும்.

(ஏ-கர.) தம் புதல்வரைத் தம்பொருளென்று சொல்லுவர், (ஏன்னில்)  
பின்னைதேந்தியபொருள் பிறாவித்து வருமானகயால்.

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து  
முந்தி யிருப்பச் சேயல்.

(க-கர.) பிறா பின்னைக்குச் செய்யும் உதவியானது சுப்பில் கல்வியில்  
வல்லவன் என முற்பட்டிருக்கச் செயல்.

16 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

(இதுமுதல் இரண்டு செய்யுள் வருவிருந்து உபசரியேன்றும், நன்மோழி யுரையேன்றும் கூறியதாம்.)

இடனும்பொருளுமேவலருமிருந்தும்பயன்னேவச்த  
யடவின்பயனுக்கியவன்பையுருதவிடத்துகொதுமலரும்  
படர்செய்பகையுமறவாக்கும்பற்றுமனிக்குமனைமந்தர்  
தொட்டினவளர்க்குமன்பதனுத்சோர்ந்துமன்பின்வழுவற்க. (க2)  
அ-ம் அதி—அங்புடைமை.

அஃதாவது - அம்மனைவி புதல்வர் முதலாகிய சம்பஞ்சமுடையவரிடத்  
ஆசையுடையவனுமிருக்கை. (குறள் ८)

அன்பீனு மார்வ முடைமை யதுவீனு  
நன்பென்னு நாடாச் சிறப்பு.

(க-வர.) அன்பானது ஆசையைத்தரும், அது சிகேத்தையுக்கரும்.  
அறந்திற்கே யன்புசார் பேன்ப வறியார்  
மறத்திற்கு மஃதே துணை.

(க-வர.) அறியாதவர்கள் அதைத்திற்கே அங்புதுணையென்பர், மறத்தை  
கீக்குத்தரும் அவ்வன்பே துணையாம்.

புறத்துறுப் பேல்லா மேவன் செய்யும்யாக்கை  
யகத்துறுப் பண்பி லவர்க்கு.

(க-வர.) உள்ளன்பு இல்லாதார்க்குப் பிறவுறப்புச்சள் இருந்துபயனில்லை.  
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்  
கென்புதோல் போர்த்த வுடம்பு.

(க-வர.) அங்பொடிபொருத்தியவுடலே உயிருள்ளவுடலாகும், அவ்வன்  
பில்லாவுடலே ஆயிரத்தவுடலாகும்.

வந்தவிருந்துமலராதவதனானாக்குமுன்குழையு  
மந்தமடைவாலகத் தண்பையலர்ந்தமுகத்தால்வெளிப்படுத்திக்  
சந்தமனிவாயிதுவுக்கோன்றச்சற்றும்வஞ்சகங்கலவாமே [ந்]  
யுங்குதுசைவயின்மொழியென்றுமுரைத்தல்வேண்டும்பயன்வேண்டி

க-ம். பி-ம் அதி —விருந்தோமிபல்: @ வீரியகவசகநல்.

அஃதாவது விருந்தின்கா இனியமொழியுடன் உபசரித்தலாம். (குறள் ९)

அகன்மர்ந்து செய்யா ஞறையுமகனமர்க்கு  
ஙல்விருக் தோம்புவா னில்

(க-வர.) விருந்தின்காக் காப்பவன் வீட்டில் இலக்குமி வாசம்பண்டுவரன்,

மோப்பக் குழையு மனிச்ச முகக்திரின்து  
ஞோக்கக் குழையும் விருந்து

(க-கர.) அனிச்சப்பு மேங்த இடத்து வாடும் விருந்தினர்முகம் வேறுபட்ட  
இப்பார்க்க வாடும்.

இன்சோலா லீர மணைஇப் படிறிலவாஞ்  
சேம்போருள் கண்டார்வாய்ச் சோல்.

(க-கர.) அறத்தின்வழி கை அறிக்தவரத் வாய்ச்சொற்களே இனிய  
சொற்களாம்.

தியுமையு ணீங்கிய வின்சோன் மருமையு  
மிம்மையு மின்பங் தரும்.

(க-கர.) இனிய சொற்களானவை இருபிரப்பிலும் இன்பத்தைத்தரும்.

(இதமுதல் இாண்டேய்யுள்களால் நன்றிமறவாதே எனக்கூறியதாம்)  
பயன்கரணாத்தகதக்குறியாமற்பரிந்துகாலத்தாற்பிசய்த  
யவன்சேர்நன்றிச்சீதேநுநாடி.நதற்கீகாரனவில்லை  
பயன்கரணாத்தகதக்குறித்தின்யும்பதத்திற்புரிந்தங்கியையாறும்  
விரயன்பூதலத்திற்பெரிதாகவிரும்பியித்தல்வேண்டுமால். (க-க)

கக-ம் அதி.— செய்நள்றியறிதல்.

அஃதாவது - நன்குப் பிற்செய்த கண்ணைய மறவானமயாம். (குதார் க.)

செய்வாமற் செய்த வதவிக்கு வையகமும்  
வானகமு மாற்ற லரிது.

(க-கர.) ஒருவன் பிற்ற உதவிவேண்டாத செய்த உதவிக்கு மன்றுவாத  
நையும் விண்ணுவகந்தையும் தந்தாலும் ஒத்தல் அரிது.

காலத்தி ஞாற்சேய்த நன்றி சீறிதெனினு  
ஞாலத்தின் மாணப் பேரிது.

(க-கர.) ஒருவன் காலத்திற்செய்த உதவி சிறிதாயினும் அது உலகிலும்  
பெரிதாகும்.

பயன்றாக்கார் செய்த வுசவி நயன்றாக்கி  
னன்மை கடலிற் பேரிது

(க-கர.) பிக்காலும் பலனிடுமென்னுமல் செய்த உதவியினது கண்ணை,  
டெவினும்பெரிது.

நன்றிபுரிந்தோர்மற்றிருக்கானவைகள்புரிந்தாராயிடிலு  
மொன் றமுதகியேம்தித்திட்டோம்பாங்கவையமறக்கவரை  
யென்றும்மறவாதிருந்திடுகவிக்கப்பிற்கருவான்மறையோரைக்  
கொன்றுதிரிவோர்ப்பொழுதிருக்குன்றமெனவேபிழைப்பருகும். (க-க)

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்  
விழுமாந் துடைத்தவர் நட்பு.

(க-ஸர.) தன்பத்தை கீக்கினவரது சிகேக்தை எழுபிறப்பிலும் வினைப்பி பெரியோர்.

ஙன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல  
தன்றே மறப்பது நன்று.

(க-ஸர.) கன்மைசெய்தவர் கொண்டுத்தோலுக் தன்மைசெய்யினும், அவர் முன்செய்த கன்மை யொன்றை வினைக்க அத்துண்ணமையெல்லாம் கொடும்.

என்ன்றி கோண்றுருக்கு முயவுண்டா முப்பில்லை  
செய்ந்ன்றி கோண்ற மகற்கு.

(க-ஸர.) எவ்வகைத்தருமக்களை அழித்தவர்களுக்கும் சட்டேறும்வழியுண்டாம். செய்தான்றியைக் கொடுத்தவர்களுக்கு சட்டேறும்வழியில்லை.

(இச்செய்யுளால் ஓரஞ்சோல்லேவெனக்கூறியதாம்.)

ஆக்கமொடுமைந்தரையளிக்குமவற்றைமருமான்வழிக்குங்கிளையரக்குமஜையாடுகிலையையடுத்தேர்முகமுவரிவினுப்பு கோக்குமதுசெய்யாதிகப்பினுரித்துக்கருவினாமத்தபயன் போக்கியிடையேபயன்வேறுபொருந்தாபொருந்தும்பெரும்பினமுயே

கட-ம் அரி.—நடவுத்திலைமை.

அஃதாவது-பகைவர் அயலேர் கட்டினர் இம்மூவகூபோரிடத்தும் அதற்கிண்வழுவாமல் ஒப்பாக்கு நிலைமையாம்.

செப்ப முடையவ ஞக்கஞ் சிதைவின்றி  
யேச்சத்திற் கோமாப் புடைத்து

(க-ஸர.) கீவுகிலைமையுடையவன் செல்வமானது அவன் சந்ததிக்கு ஏற்றியுடைத்து.

கேமே பெருக்கழு யில்லல்ல நேஞ்சத்துக்  
கோடாமை சாண்றூருக்கணி.

(க-ஸர.) பெரியோர்க்கு கடுவுகிலைமையை அழுகு.

(இச்செய்யுளால் அடங்கி இரு எனக்கூறியதாம்.)

இல்லைனிருந்தேயைம்பொறியுமெல்லாதுகருக்காலத்துஞ் செல்லும்வழிமெய்மொழிமனத்தைச் செல்லாதடக்கினொழுபிறப்பு நல்லபயனேயாமேனால்லவினைதீவினையாகா வல்லல்லறக்குமறக்கடவுள்குக்கும்மாருவது தீமை

(கன்)

கூ-ம். அதி.-அடக்கமுடைமை.

அஃதாவது—காயமும், வாக்கும், மனமும், தீயவழி விலே செல்லாமல் அட  
; க்குறலுடையனுயிருத்தலாம். (குறள் 2.)

நிலையிற் றிரியா தடங்கியான் ரேற்ற  
மலையினு மாணப் பேரிது.

(க-வர.) அடங்கிடப்பவன் அடக்கம் மலையைப் பார்க்கினும் மிகப்பெரிது.  
ஓருமையு ளாகமைபோ லீங்தடக்க லாற்றி  
னேமுமையு மேமாப் புடைத்து.

(க-வர.) ஒருவன் ஜம்பெறியடக்க வல்வலனுடில் அது ஏழுபிறப்பித்துக்  
ஏற்றியுடைத்தாம்.

தடங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் சேவ்வி  
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

(க-வர.) கந்து அடங்கவல்வனுயிருப்பவனிடத் து அறக்கடவுன் அஸ்தவன்.

(இச்சேய்யுளால் நன்னடையை விடாதே எனக்கூறியதாம் )

தாழ்ந்தவருணத்துகித்தவருந்தக்கோராவரொழுக்கத்தால்  
வீழ்ந்தவொழுக்கத்தாரிழிலர்மேலாம்வருணத்துகித்திடிதுஞ்சு  
குழ்ந்து நுணையாஞ்சிறப்பின்பஞ்சரக்குமதனுலுயிர்தனிதும்  
வாழ்ந்தவொழுக்கமோம்பிடுகவழுக்கினிடும்பையேதருமே. (க-வ)

கூ-ம் அதி.—ஒழுக்கமுடைமை.

அஃதாவது - தங்கள் தங்கள் வகுனுச்சிரமங்களுக்குச் சொல்லப்பட்ட ஆசை  
கந்தை உடையவனுயிருக்கையாம். (குறள் 3.)

ஒழுக்கம் விழுப்பங் தரலா லோழுக்க  
முபினு மோம்பப் படும்..

(க-வர.) ஆசாரமானது சிறப்பைக்காலால் அவ்வாசாரம் உயிரினும் மேவனது.  
பரிந்தோம்பிக் காக்க வோழுக்கங் தேரிக் தோம்பித்,  
தேரினும் மிக்கீத துணை:

(க-வர.) ஆசாரத்தைக் காக்கக்கடவுன் அவ்வாசாரமே தனக்கு துணையாம்.  
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க.  
மிழிந்த பிறப்பாய் விடும்;

(க-வர.) ஆசாரமேகுலமாம். அவ்வாசாரமில்வாகமையே குலவீணமாப்...  
நன்றிக்கு வித்தாகு நல்லோழுக்கங் தீயோழுக்க  
மென்று மிமேபை தரும்.

(க-வர.) ஆசாரமானது தகுமத்திற்குக் காரணமாகும், தீயவாசாரமானது  
ஏன்பத்தைக் கொடுக்கும்.

(இதுமுதல் இரண்டு செய்யுள்களால் பரதாரபோகம் விரும்பாடு  
எனக்கூறியதாம்.)

காமங்குறித்துப்பாவத்திற்கலந்துபேதயாருள்ளும்  
வாமங்கனிந்தபிறன்மனையமதிக்கும்பேதயோர்பயத்தாற்  
ரூமக்கிழிக்குமறம்பொருள்போற்சற்றுமின்பழூரதனாற்  
ரேமங்குரிப்பப்பிறன்மனைவிதோள்காமுறதல்குசீழுலே. (க)

கடு-ம் அதி.—பிறனில்விதழையாமை.

அஃதாவது-காமமயக்கத்தினுலே பிறனது மனையாளை விரும்பானையாம். (க. கி: க  
பிறன்பொருளாட் பெட்டோழுகும் பேதைமை ஞாலத்  
தறம்போருள் கண்டார்க ணில்.

(க-கர.) பிறன்மனைவியை இச்சித்து கடக்குங் தன்கையானது பெரியே  
நிடத்தின்லை.

அறன்கடை நின்றுரு ளேல்லாம் பிறன்கடை  
நின்றுரிந் பேதையா ரில்.

(க-கர.) பிறன்மனைவியை இச்சித்து கடப்பவரைப்போல அறிவினரில்லை  
பகையேபழியேபாவமேபயமேநான்குந்தினங்கொடுக்குந்  
தகையார்பெருமைமுழுதழிக்குஞ்சார்ந்தபிறனில்விதழூவாழிந்தே  
தொகையாரமேபொருளின்பந்தோலாப்பெருமையொடும்வாழ்வர்  
நகையாலதனைக்கனவிடத்துகவிற்றியிடதூந்திக்காமே. (ஏ)

எனைத்துணைய ராயினு மென்னாக் தினைத்துணையுங்  
தேரான் பிறனில் புகல்.

(க-கர.) தினையனவும் அறியாதவனுகப் பிறன் மனையாளிடத்திற் கூங்கு  
தல் ஏவ்வனவு சிறப்புகடையாயினும் பீர்க்கொசனமில்லை.

பகைபாவ மச்சம் பழியேன நான்கு  
பிகவாவா யில்லிறப்பான் கண்.

(க-கர.) பிறன்மனைவியைச் சேர்பவனிடத்தில் பங்க பாவம் அச்சம் பழிக்கான்கு குற்றங்களை விட்டு கீங்கா.

பிறன்மனை கோக்காத போண்மை சான்றேர்க்  
கறஞேன்றே வான்ற வோழுக்கு.

(க-கர.) பிறன்மனைவியை இச்சியானையே பெரியேர்க்குத் தரும்.

(இச்செய்யுளால் சாந்தனுக்கிழு எனக் கூறியதாம்.)

வெறுப்பவொருவன்காரணத்தான்மிக்கமடத்தாற்புரியிதழையைப்  
பொறுப்பினதுவேபேரதமாம்புகழுநிறையுமிகவள்குங்  
தறுப்பொன்றந்யாவறிவினர்கள்கருத்தின்மகிழ்ச்சியுள்வாரு  
மொறப்பின்வருவதொல் நில்லையதனுற்பொறுமையிர்த்துணையாம்.

கன்-கி. அதி.—பேரவையுடைமை.

ஆஃதாவது - காரணமாபத்தியாவது அறியாமையாலாவது ஒருவன் தமக்குத் தீக்குசெய்தவிடத்துக்காழும் அதேன் அவனுக்குச் செய்யாது பொறுத்ததுடைய ராதவாம். (அதன் 4)

அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை  
யிகழ்வார்ப் போறுத்த றலை.

(க-வர) வெட்டிவோகாத்சாங்கு நிலம்போல இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ளுதலே நிலமையான ராதமை.

இன்மையு ஸின்மை வீருந்தோரஸ் வண்மையுள்·  
வண்மை-மடவார்ப்-போறை.

(க-வர) நரித்திரத்திலே நரித்திரமாவது விருக்கினங்கைச் சாப்பாற்று தூக்கமயே வல்லமையிலே வல்லமையாவது அறிவினர்செய்த குற்றத்தைப்பொறுத்தலே.

நிறையுடைமை நிங்காமை வேண்டிற் போறையுடைமை  
போற்றி யோழுகப் படும்.

(க-வர) நிறைவைவேண்டிவானுசிற், பொறுமையைக் காக்கக்கடவன்.

ஓறுத்தார்க் கோருளாளை யின்பம் போறுத்தார்க்குப்  
போன்றுங் துணையும் புகழ்,

(க-வர) பிறகுற்றங்கணு தண்டித்தவர்க்கு ஒருதாளையின்பம், பொறுத்தவர்க்கு உலகம் அழியுமளவும்புகழ்.

துறந்துமீற் றாய்மை யடைய ரிறந்தார்வா  
யின்னுச்சோ ஞேற்கிற்-பவர்.

(க-வர) தீயவழியில் கடப்பவரது கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர் தூறுவிகண்போலப் பரிசுத்தகுணமுடையவர்.

(இச்செய்யுளால் போறுமை கோள்ளாதே எனக் கூறியதாம்.) ஒழுக்காறிழுதிக்கும்பொருள்ளைத்துவிமாழிக்குமிம்மைமறுமையினும் ஒழுக்காறினத்தமுறுவிக்குமருங்குளார்க்குங்கேடுதுக்கு்  
மிழுக்காறுடையவிரிநிரயத்தேதய்க்குமிதனுலேமகண்டா  
வழுக்காறுயபெரும்பக்கயையமாரிடத்தும்புரியற்க. (எ.ஏ.)

கன்-ம்: அதி.—பேறுமையுடைமை...

ஆஃதாவது - பிறக்கெல்வம் முதலங்கல கண்டவிடத்துப் பொறுமைப் படாமையாம். (அதன் 2.)

ஒழுக்காறுக் கோள்க வொருவன்றன் னெஞ்சத்  
தமுக்கா றிலாத வியல்பு.

(க-வர) ஒருவன் பொறுமையில்லாமலே கல்லவழியாகக் கொண்டை  
நடவன்..

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

. அறஞக்கம் வேண்டாதா னென்பான் பிற்னக்கம்,  
பெண் தழுக்கறுப் பான்.

(க-ரா.) பிறங்கெல்வத்தைக்கண்டு பொருமைகொள்வோன் மதுவமங்கு  
தருமரும் இம்மைக்குச் செல்வமும் வேண்டாதான் என்று சொல்லப்படுவான்,

கோடீப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடேபதூ?—  
முண்பது உ மின்றிக் கேடும்.

(க-ரா) பிறருக்குக் கொடுப்பதைக் குறித் துப் பொருமைகொன்பவரை  
சற்றமானது, உடல் ஆடையுடையைச்சோதும் நூல்லாமற்கெடும்.

அழுக்கா ரேனவோரு பாலி திருக்கேற்றுத்  
தீயுழி யுந்து விடும்.

(க-ரா.) பொருமையென்னும் பாலியானவான் பொருமைகொண்டான்  
செல்வத்தைக்கெடுத்து அவனை ரைத்தில் தங்குவான்.

(இச்சேய்யுளால் பிறர்பொருள் கவராதே எனக் கூறியதாம்.)

படுமுன்பொருட்குப்புதுவென்னம் பழையங்கையுடைப்பதுபோற்  
கெடுகிப்பக்குங்குடிகெடுக்குங்கெடாதபெருந்துன்பழும்விளைக்கும்  
வடுமிக்கியன்றபழியென்றும்வளர்க்குமதனுன்மறுவையிலு  
நடுவுகிணையிற்றிரிந்தொருவர்க்கண்பொன்கவரக்கருத்தெண்ணேல். (உ)

கா-ம், அதி.—வேஃகாமை.

அஃதாவது - பிறர்பொருளை வெளவுதற்கு விணையாமையாம். (குறள் க)

நவீன்றி நன்பொருள் வேஃகிற் குடிபோன்றிக்  
குற்றமு மாங்கே தரும்.

(க-ரா.) ஏடுவுகிணையில்லாமல் பிறர்பொருளை இச்சித்தால் அவ்விச்சு  
யானது குடியைக்கெடுத்துக் குற்றதையும் கொடுக்கும்.

சிற்றின்பம் வேஃகி யற்றால்ல கேய்யாரே  
மற்றின்பம் ஜெண்டே பவர்.

(க-ரா.) பேரின்பத்தை இச்சிப்பவர் சிற்றின்பத்தை இச்சித்துச் சுரும்  
அல்லாதவற்றைச் செய்யார்.

அஃகாமை செல்வத்திற் கீயாதெனின் வேஃகாமை.  
வெண்மே பிறங்கைப் பொருள்.

(க-ரா.) குறையாத செல்வத்திற்கு காரணம் யாதென்றால் பிறங்கை  
பொருளை விரும்பாமையாம்.

(இச்செய்யுளால் பிறரைப் பழித்துரையாதே எனக்கூறியதாம்.)  
ஶேவிர்ப்ரிவர்க்ட்டினராய்க்கெழுமூவாருமிலராவர்  
ஆரும்வடுச்சொன்னாகமொழிவெலருமாதலினு  
ஞாமறத்தைக்கொன்றனந்தநவைகள் செயினுமெதிர்சின்று  
மாளவரைசெய்யினுஞ்செய்யேல்மைந்தாமறந்தும்புறங்குறல். (உச)

கூ-ம். அதி.—புறங்குறமை.

அஃதாவது - காணுதவிட்டதே பிறரை இகழ்ந்து பேசாமையாம். (க. உ.)

அறளாழீ இ யல்லவை செப்தலிற் நீதே  
பறனழீஇப் போய்த்து கை.

(க-கர.) ஒருவளைக் காணுதவிட்டது இகழ்ந்து, கண்டவிடத்துப் புகழ்த்  
பேசதல், தருமத்தை சமீத்து அதருமத்தைச் செய்தலினும் குற்றம்.

• கண்ணின்ய கண்ணறச் சோல்லினுஞ் சோல்லறக  
முள்ளின்ற பின்னேக்காச் சோல்.

(க-கர.) ஒருவக்கா முன் இகழினும் பிச் இழூதிருக்கக்டவன்.  
பிறன்பழி கூறவான் றன்பழி யுள்ளுங்  
தீறன்றோஞ்து கூறப் படும்.

(க-கர.) பிறன்குற்றத்தைச் சொல்லுவோன்து குற்றம் பிறனுல்சொல்லப்படும்.

(இச்செய்யுளால் வீணமோழிக்குறுதே எனக்கூறியதாம்.)

தகைமையுடையவற்றிலினர்கள்சாலவெறுப்பச்செயுமன்றி  
க்கையாய்விளைக்கும்வெளிற்றறிவைகிற்றுகன்குமதிப்பொழிக்கு  
மிகைசெய்விழுப்பந்தபுமதனால்விழையுமறமாதிகள்பயவா  
வகையினுரைக்கும்பயனிலசொன்னமைந்தாவரையேலுரையேலே (உரு.)

உய்-ம். அதி.—பயவீலசேரல்லாமை.

அஃதாவது - நமக்கும் பிறக்கும் அறம்பொருள் இப்பங்களுன் ஒன்றையும்  
தாராத சொற்களைச் சொல்லாமையாம். (குறள் உ.)

பல்லார் முனியப் பயனில் சோல்லுவா  
னெல்லாரு மேள்ளப் படும்.

(க-கர.) பயனில்லாச் சொற்களைச் சொல்பவன் யாவராதும் இழூப்புவான்.

• சிர்மை சிறப்போடு நிங்கும் லயனில்  
நிர்மை யுடையார் சோலின்.

(க-கர.) நந்குணமுடையோர் பயனில்லாச் சொற்களைச் சொன்னால் அவர்  
மேன்னம் குறையும்.

பயனில்சோற் பார்ட்டு வாளை மகனெனன்  
மக்கட்பத்தி யெனல்.

(க-கர.) பயன்படாச் சொற்களைச் சொல்பவளை மக்களுக்குள்ளே பதரை  
ந்து சொல்க.

வேறு (இச்செய்யுளால் தீமைசெய்யற்கவேணக் கூறியதாம்.)  
பாயபல்பகைக்குந்தப்பிப்பாரிடையுப்பிலாகு  
மேயவெக்கதிசென்று மூலமினிதராதுடங்குசென்றே  
யரயனன்றனோத்துங்கொன்றங்கருந்துபர்பலவுங்குந்  
நியவல்கிணையின்யாதுஞ்செய்யற்கவேமகண்டா. (உ-ஏ)

உ-க-ம். அதி.—தீவிணையச்சும்.

அஃ-நாவது - பாவங்களாயுள்ளவைகளைச் செய்தற்கு அஞ்சலவாம். (கு-ஏ.)

தீயவை தீய பயத்தலாற் றீயவை  
தீயினுமஞ்சப்-படும்.

(க-நா.) பாவங்களை, தூண்பங்களைக் கொடுத்தலால், அணவகள் அங்கிலி  
பிழும் கொடியன.

எனைப்பகை யற்றுரு முய்வர் விணைப்பகை  
வியாது பின்சேன் றுமீ,

(க-நா.) எவ்வகைப்பகையை அடைக்கவர்களும் கடைத்தேறுவர், தீவிணைப்  
பகையை அடைக்கவர்கள் கடைத்தேறார்.

தன்னைத்தான் காதல ஞூயி னைனைத்தோன்றுந்-  
தன்னறக தீவிணைப் பால்.

(க-நா.) நன்னைக்காக் விரும்பினால் பிறவிடத்தில் எவ்வளவும் பாலும்  
செய்யாறுக்கக்கடவன்.

(இச்செய்யுளால் படோபகாரஞ்சேய் எனக் கூறியதாம்.)  
ஷருணிக்குலூர்நின்றவைண்பழுக்கருவும்போலப்-  
பேருறுமுயற்சிதன்னுற்பெருக்கியபொருள்களெல்லாஞ்  
சிருற்யாவர்மாட்டுக்குஞ்செலுத்தியெப்புரவினிற்றி  
யாருமொப்புரவாற்கெடுக்கடாயினுமதுவுங்கள்றே. (உ-ஏ)

உ-க-ம். அதி.—ஒப்புரவற்றல்.

அஃ-நாவது - உலககலையை அறிந்துசெய்தலாம்.

(கு-ஏ ஏ)

தளாற்றித்தந்த போருளெல்லாக் தக்கார்க்கு  
வேளாண்மை கேய்தற் போகுட்டு:

(க-நா.) மூயற்சிசெய்து அம்பாதித்தபொருளெல்லாம் உபராம் செய்யும்  
போகுட்டு.

ஊருணி நீர்க்கிறந் தற்றே யுலகவாம்.  
பேரலி வாளன் நிரு.

(க-நா.), அறிவளர் செல்லமானத சாரா உண்ணாக்குப்பாத்திலே கிடிக்கிறந்-  
தந்போதும்-

பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றுற் செல்வ  
நயனுடையான்கட்ட படின்.

(க-ரை.) செல்வம் உபாகம் செய்பவரிடத்தில் உண்டாகில் கடிஷ்வே  
மரப்பழுத்தாற் போலும்.

ஒப்புரவி ஞேல்வருங் கேடேனி னஃதோருவண்  
விற்றக்கோட்ட டக்க துடைத்து

(க-ரை.) ஓருதலிசெய்தலால் கேடுவருமெனில், அவ்வுதவியைத் தன்னை  
விற்றுகிறோம் செய்யக்கூடவன்.

(இதிதழல் முன்று செய்யுட்களால் உதாரனுக இரு எனக்கூறியதாம்)

இரிப்பவன்வாரோதைகவிலனை னுமெவ்வங்கூரு  
திரப்பினைசிரப்பனன்றுமிதனினன்றுவதாரு  
மிரப்பவனிலனைன்றுவியம்பியவெவ்வஞ்சொல்லன்  
திரப்பினும்பிறர்பாற்கூறுதிரக்கமொழதன்மைந்தா. (உ.ஏ)

அருத்தியினிலனைன்னுமுனளித்தலுமிலனைன்றப்பா  
லுரைத்திலனைக்சாலவுதவலுமேற்கின்றுதும்  
வருத்துறவிலனைன்னுமைவழுங்கிடவரையிலசெல்வம்  
பொருத்தலுமொன்றினுன் அபுகழ்மிகவினங்கிதிற்கும். (உ.க)

ஙலமிகுசெல்வம்பெற்றுநல்குரவினரக்காத்த  
விலனறமாதிசீர்த்தியிலனைப்பிறர்சொலெவ்வ  
வலனுரைக்கஞ்சியேனும்வறியனையிலனைறென்றென்னார  
தலர்புகழ்ப்பயனும்வேண்டினுக்கையுமவிக்கமைந்தா. (உ.ஏ)

உடம், அதி.—ஈக்கத.

அஃதாலது-வறியவராய் இரக்கவர்க்கு இல்லை என்னுமேல் கொடுத்தலாம். (க.உ.)

ஙல்லா: நேனினுங் கோள்ளீது மேலுலக  
மில்லேனினு மீதலே நன்றா:

(க-ரை.) யாசிதல் கல்வது என்றுலகம் வாங்குதல் குற்றமே, கொடுத்த  
வால் முத்தி இல்லை என்றுலகம் கொடுத்தல் கல்லதே.

இலனேன்னு மேவ்வ முரையாமை யீதல்  
துலனுடையான் கண்ணேண யுளா.

(க-ரை.) கந்குடியில் பிறக்கவரிடத்தில் இல்லையென்னுமூயுர், கொடுத்த  
நூயும் உண்டு.

(இச்செய்யுளால் கீர்த்தியைத்தேடு எனக்கூறியதாம்.)  
சாதல்வந்தடுத்தகாலுந்தனக்கொருசாதவின்றிப்  
ஷ்கலமிறக்குங்காறும்புகழுமிருக்குமங்கதக்  
கோதறுபுகழின்யாக்கை கொடையினுற்செல்வங்கூர  
வாழ்தலையுடையாரன்றேவானமும்வணங்குகிறார்.

(ஏ.க)

உசா-ம். அதி.-புகழ்.

அஃகாவது - இங்ஙாழிக்கை முதல் ஈணக ஈரூபச் சொல்லப்பட்ட இவ்வநா  
தில் தலைநாயகர்க்கு இம்மைப்பயனுடை இவ்வுலகத்திலே செய்தபடியே சிற்பநா  
யை கீர்த்தியாம்..

(குறள் ச.)

அத விசைபட வாழ்த வதுவல்ல:

நூதிய மில்லை யுயிர்க்கு.

(க-கர.) கொடுத்தவால் கீர்த்தியுண்டாக வாழ்வதை அக்கீர்த்தியை அஃ  
வாஸல் மக்களுமிர்க்கு இலாபம் இல்லை.

ஒன்று வுலகத் துயாங்த புகழுல்லாற்.

போன்றுது நிற்பதோன் நில்.

(க-கர.) உலகத்தில் அழியாமல் சிற்பது புகழே அவ்வாரம் வேற்றுன்று  
இல்லை.

நிலவரை நின்புக் கூற்றிற் புலவரைப்:

போற்றுது புத்தே ஞலகு.

(க-கர.) உலகில் அழியாத சிற்கும் புகழை ஒருவன் செய்வானுடில், தேவ-  
லேகம் தேவர்களைத் துதியாத அவனையே துதிசெய்யும்.

நீத்தம்போற்-கேடு மூளதாகுஞ் சாக்காமே.  
வித்தகர்க்-கல்லா-லரிது.

(க-கர.) புகழுமில்லாத்துப் பெருக்காகும் வதுமையும், அவ்வடம்பு-நிலை-  
பெறுவதாகும் மாண்மூல் அறிவில்லார்க்கு இல்லை.

இல்லையியல் முற்றிற்று,

### பெருட்பால்:

பொருளாவது - அறவழிசினுலை சேர்க்கப்பட்ட பொன்மஜி  
முதலானவையாம்.

### அ. ர. சி யால்.

அரசாவது - உலகத்திற்கு உயிர் எனச்சிறந்த- அரசன்து தன்-  
மையாம். அவ்வரசின் இப்பை இருபத்தைந்து அகிகாரங்களினுலை-  
கொல்லுத்தொடங்கி முதலிலை இறைமாட்சி சொல்லலாயினும்.

(இதுமதல் நான்கு செய்யுள்களால் இராஜாங்கம்பேணுனன்க் கூறியதாம்.)

உரைசெயுமறத்தினுற்றுவொருகுடைநிழற்றமுங்கீர்த்  
தனைமுழுதாளவேண்டிற்றகைபெறுமஸமச்சுநாடு  
புரைப்புமரணேயிக்கபொருள்படைநட்பென்றும்  
வரைசெயப்படாதயரக்கையுறுப்பெனமதித்துக்கோடி. (க.2)

உகூ-மி. அதி.—இறையாட்சி.

அஃதாவது - அரசனது நந்துண்மும் கந்தசெய்கைகளுமாம். (கு-ன் அ)

படைகுடி கூழமைச்சு நட்பா ணை  
முடையா னரசரு ளேறு.

(க-ஈர.) சேனை காடு பொருள் அஸமச்சு நட்பு. அரண் இவ்வாறு அங்கே  
வௌயும் உடையவன் அரசருள் ஆண்சிக்கம்போன்றவன்.

வினையினாஞ்சாமைநிற்றல்வினையருக்களித்தல்வெய்யும்  
வினையிடைமனமேற்கேசறல்விளாங்கியவறிவுவல்லே  
வினையினைமுடித்தலான்மைவெங்கொலையாதிநிக்கல்  
வினைவளர்மாணமற்றும்வேந்தருக்கியல்புமைந்தா. (க.ங.)

அஞ்சாமை யீகை யறிலுக்க மின்னான்கு  
மெஞ்சாமை வேந்தற் கீயல்பு.

(க-ஈர.) அரசனுக்கு இயல்பாவது உல்லைம் சங்க அறிவு மனவெழுச்சியாம்.  
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்முன்று  
நிங்கா நிலஞாள் பவர்க்கு.

(க-ஈர.) வீரவு உடைமை, கல்வி உடைமை, வலி உடைமை இம்முன்றும் அரசனைவிட்டு நிங்காவாம்.

அறனிமுக்கா தல்லவை நிக்கி மறனிமுக்கா  
மான முடைய தரசு.

(க-ஈர.) நன் அநத்தில் இருந்து பாவங்களைக்கடித்து வலிமையினுடே  
தலஞ்சானம் உடையவன் அரசன் ஆவான்.

குழதனர்வுற்றகாலைகாள்பொருளாறிவென் தும்  
விடுவதுசெய்துதங்கள் விமுக்குறைமுறைசொல்வார்க்குத்  
தடையறக்காட்சினால்கித்தண்ணியவின்சொல்காட்டி  
வடிவதவிடித்துச்சொல்வார்வன்மொழிபொறுத்தல்வேண்டும். (க.ஈ)

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

காட்சீக் கெளியன் கஞ்சோல்ல னல்லனேன்  
மீக்கூறு மன்ன னிலம்.

(க-வர.) அரசன் காண்கைக்கு எனியவனுசி இன்சொல் சொல்பதை  
இனால் அவன் நிலத்தை உலகம் உயர்த்திச்சொல்லும்.

சேவிகைப்பச் சேர்ற்போறுக்கும் பண்புடைவேந்தன்  
கவிகைக்கீழ்த் தங்கு மூலகு.

(க-வர.) மந்திரி முதலானவர்கள் கடிந்து உத்திசொல்லும் சொற்: ஜோப்  
பொறுக்கும் அரசன் குடையிழற் கீழ் உலகம் தங்கும்.

கோடையைச் சேங்கோல் குடியோம்ப னன்கு  
மூடையானும் வேந்தர்க் கோளி.

(க-வர.) கொடுத்தலும் இன்செர்ல்சொல்லுதலும் செங்கோல்செலுத்து  
அம் குடிகளைக்காத்தலும் இங்னான்கு செயல்களையும் உடையவன் அரசருக்குன்  
விளக்கம் ஆவான்.

செருமினைட்டலரைக்கொன்றுதிறைகொண்டுகாடுகாத்துப்  
பொருளினையீட்டிக்கள்வர்புல்லவர்சுற்றமாகி  
பருகுதலிலாமைக்காத்துப்பயின்றமாகிமுன்றில்  
மருவுறவுடுத்துச்செங்கோல்வளர்ப்பதுமாட்சியாமே. (ஏ.டு)

இயற்றவு மீட்டவுங் காத்தலும் காத்த  
வகுத்தலும் வல்ல தரக்.

(க-வர.) பொருள் வரவுதேறும் பொருளைக்காத்தலும் அப்பொருளை  
அறத்தின்வழிச் செலவு செய்தலுமான இவ்வகளில் வல்லவன் அரசனாவான்.

(இச்செய்யுளால் கற்றுணர்ந்தோழுகு எனக் கூறியதாம் )  
ஐயமேதிரிவேயென்னுமவையறவற நூனீதி  
வையமால்யாளைபாய்மாவன்படைத்தோழுபோலாகி  
பையவேகற்றுக்கற்றபண்பின்ரோடுநானு  
முய்யவேயளவளாவியுரைத்தவாநிற்றல்வேண்டும். (ஏ.கு)

சுய-ம். அதி. — கல்வி.

அஃதாவது - அவ்வரசன் தான்கற்றற்கு உரிய நூல்களைக்கற்றல் அவ்வயா  
வன-அறதாலும், சீதிதாஜம், தேர், யாளை, குதிரை, பண்டகலம் எனப்பட்ட  
இவற்றின் நூல்களும் மற்ற மூதலானவையாம்.

கற்க கசடறக் கற்பவை கற்றடி  
னிற்க வதற்குத் தக.

(கு-ஏ)

(க-வர.) ஒருவன் கற்கப்படும் நூல்களைக் குற்றம் அறக் கறக்கடவன்  
கற்றபின் கல்வி அறிவித்துத் தக்கபடி சிற்கக்கடவன்.

எண்ணென்ப வேணை யேழுத்தேன்ப வில்விரண்டுங்  
கண்ணென்ப வாழு மூயிர்க்கு.

(க-கர.) சனிதநாற்களும் இலக்கணதாற்களும் மனிதர்களுக்குக் கண்களாகும்.  
யாதானு ஈடாமா வாராமா லெண்னேருவன்  
சாந்துனையுங் கல்லாத வாறு.

(க-கர.) கற்றவர்க்கு எங்களிம் தனது நாடைம் அப்படியிருக்க ஏருவன்  
மரணபரியங்கரும் கற்காமல் இருப்பது என்ன?

(இச்செய்யுளால் கல்லாமை யோழிகவேணக் கூறியதாம்.)  
உடல்வயத்தாகுஞ்சாதிவயர்ந்தவர்சாதிதாழ்ந்தோர்  
திடமுறவுயிரினேடுசெல்லுறுதுக்கல்விதம்மா  
லடர்தரும்பெருமையப்தராதலாலகக்கண்ணூசித  
தொடர்வுறுதுக்கல்விகல்லாத்தொழிலினவிடவேவண்டும். (ஈ)

சுக-ம். அதி. — கல்லாமை.

அஃதாவது - கற்றலைச்செய்யாகவையின் இழிவாம். (க-ன் 2)

ஙுண்மா ஹுணைப்புல மில்லா னேழினல்  
மண்மாண் புனைபாவை யற்று.

(க-கர.) நால் அறிவு இல்லாத எழுச்சியும் அழுகும் சண்னைபுச்சாந்தால்  
அவங்களிக்கப்பட்ட பாவையின் எழுச்சியும் அழுகும் போலுமாம்.

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்  
கற்று ரணைத்திலர் பாடு.

(க-கர.) கல்லாதவர் மேலாகியகுலத்தில் பிறந்தானானுலும் கீழ்க்குலத்தில்  
பிறக்கு கற்றவரை ஒப்பாகார்.

(இச்செய்யுளால் கற்றறிந்தார் சோற்கேளேனக் கூறியதாம்.)  
வறுமையான்மட்டமைதண்ணால்வருந்திநெஞ்சுழியுக்காலை  
வறுதிசெய்துனையாங்கற்றவனார்வினைவளர்க்குமென்று  
மிதுகியில்லாதவின்பமீட்டுமாதவினுற்கற்று  
மறுவறுமொழுக்கமுள்ளார்வாய்மொழிதீகட்டல்வேண்டும். (ந-அ)

சுக-ம். அதி. — கேள்வி:

அஃதாவது - கேட்கத்தகும் நாலின் பொருள்களைக் கற்றறிந்தவர் சொல்லக்  
கேட்குதல். (க-ன் 3)

சேவியுணவிற் கேள்வி யுடையா. ரவியுணவில்  
ஞன்றுரோ டோப்பர் நிலத்து.

(க-கர.) கல்வி கேள்வியை உடையவர் பூயியில் இருப்பினும் சேவகர்  
ஒப்பாவார்.

கற்றில் ணயினுங் கேட்க வஃதோருவற்  
கோற்கத்தி ஊற்றுங் துணை.

(க-ரை.) கல்வரவன் ஆனாலும் கற்றவர்சொல்லும் நால்களைக் கேட்கவேண்டும், அக்கேங்வி ஒருவனுக்குத் தளச்சிவந்த இடத்துத் துணையாம்.

இழுக்க வடையூழி யூற்றுக்கோ ஸற்றே  
யோழுக்க முடையார்வாய்ச் சோல்.

(க-ரை.) கல்வரவன் வாயில் பிறக்குஞ்சொல் ஒருவக்கு ஆபத்து வார் விடத்தில் சேந்துநிலத்தில் ஊன்றுகோல்போல் உதவியாம்..

எனைத்தானு ஸல்லவை கேட்க வைனைத்தானு  
மான்ற பேருமை தரும்.

(க-ரை.) ஒருவன் கல்வைவகளைக் கேட்கக்கடவன் அவை மிகுந்த பெருமையற்றதரும்.

(இதமுதல் முன்றுகேய்யுள்ள நுண்ணறிவிற்பயில் எனக்கூறியதாம்.) இழிந்தவல்லுயர்ந்ததொன்றையியம்பினுமுயர்ந்தோன்வாயி விழிந்ததொன்றுமுன்னவியல்பறிந்தோம்பிரிக்கிப் பொழிந்தெனப்பிற்றாக்காறும்புலப்படாப்பொருளுந்தெள்ளி வழிந்தெனத்தெளியக்கேட்போர்மன்கொளப்புகறல்வேண்டும்.

சாந்-மி, அதி.—அறிவுடையை.

அஃதாவது - கல்வி கேள்விகளினால் ஆசிய அறிவோடு உண்மை அறிவு உடையவன் ஆதலரும்.

(கு-ள் ஏ)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மேய்ப்பொருள் காண்ப தறிவு.

(க-ரை.) எந்தப்பொருளை எவர் வாயினால் கேட்பினும் அந்தப்பொருளின் உண்மைப்பொருளைக் காண்பதே அறிவாம்.

எண்பொருள் வாக்ஸ் சேலச்சோல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள். காண்ப தறிவு.

(க-ரை.) நன்னால் சொல்லப்படும் பொருளை எளிதாக்கசொல்லிப். பிறர் சொல்லும்பொருளை அறிவதே அறிவாம்.

எவ்வகையுலகத்துள்ளாரியல்புடுமென்முகுகின்று ரவ்வகையொழுகினின்றேயழிவனவருமுன்காத்துத் தவ்வெனும்பழிபாவங்கடபுதியெய்தாமையஞ்சிக் கெவ்வியநெறியினுள்ளுஞ்செல்லுக்கொறிகளைந்தும்.

(சுடு

சென்ற விடத்தாற் சேலவிடா தீதோாஇ  
நன்றின்பா ஊய்ப்ப தறிவு.

(க-ஸர.) அறிவானது மனம்போனவழியில் போகவிடாமல் நன்மையிடத் து  
விடுவதே அறிவாம்.

எவ்வ துறைவ தூலக மூலகத்தோ  
டவ்வ துறைவ தறிவு.

(க-ஸர) உலகமானது எவ்வகையிலுமே கடப்பதாய் இருக்கின்றதோ அவ்  
கையிலே நான்கடப்பது அறிவாம்.

அஞ்சவ தஞ்சாவும பேதைமை யஞ்சவ  
தஞ்ச லறிவார் தோழில்.

(க-ஸர) அஞ்சத்தகுவதற்கு அஞ்சாவும அறிவு இல்லாமையாம், அஞ்சத்  
மகுவதற்கு அஞ்சதல் அறிவு உடைமையாம்.

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை  
யதிர வருவதோர் நோய்.

(க-ஸர.) வரும் நண்பங்களை முன்னமே அறித்து காத்துக்கொன்றும்  
விவேகிகளுக்குத் துன்பம் இல்லை.

ஒலமிகவயர்ந்தோர்தம்மைஞ்புறத்தமுவிக்கொள்க  
நிலவியகயத்துப்புவைவிகர்தராவுயர்ந்தகோட்டி  
ஏல்ரெனவவர்பானிற்கவாக்கமிக்கடுத்தகாலை  
மலர்வதும்வறங்கூர்காலைகூம்பலுமொழிகமைந்தா. (சக)

உலகந் தழிதீய தோட்ப மலர்தலுங்  
கூம்பலு மில்ல தறிவு.

(க-ஸர.) ஒருவன் உயர்ந்தோவரச் சிகேசிப்பது அறிவாம், கட்பின் இடத்து  
முன் முகமலர்ந்து பின்முகம்குவிற்கல் இல்லாமையும் அறிவாம்.

(இதிமுதல் முன்றுசெய்யுளால் தவரோழித்தோழுகு எனக்கூறியதாம்.)  
அருந்தவர்குவர்முன்னேரந்தணருயர்ந்தோர்தம்பாற்  
நிருந்தியவணக்கமின்மைசெருக்குவேண்டியபக்கத்தும்  
பொருந்தியபொருள்கொடாமைபொங்கியவெசுளிகாமம்  
விருந்துசெய்கழிகண்ணேட்டமிலைவியலாம்விடுகமைந்தா. (சு)

ச-ஸ-ம். அதி. - தற்றங்கடிதல்.

அஃதாவது - காமம் குரோதம் உலோபம் மானம் உவகை மதம் எணப்பட்ட  
ஆற்றந்தங்களையும் அரசன் நன்னிடத்தே தோன்றுமல் கடிதலாம். (கு-ள் ச)

சேருக்குஞ் சினமுஞ் சிறமையு மில்லார்  
பேருக்கம் பேருமித நீர்த்து.

(க-ரை.) மதமும் கோபமும் காமமும் இல்லாத அரசனது செல்வமானது மேலானதாகும்.

இவறவு மாண்பிறந்த மானமு மாணை  
வுவகையு மேத மிறைக்கு.

(க-ரை.) கொடாமையும் கண்ணயினில் கீங்கிய மாணமும் அளவிலாமிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாம்.

குற்றம்புரியாதிருந்துபிறர்குற்றங்களைகிறதே தனுங்.  
குற்றம்புரியிற்கிற்கெறரிவைக்குவையையழிக்குமாறேபோற்  
பற்றும்பெருவாழ்வினையழிக்கும்பணகவர்க்காக்கமிகப்பெருக்கு  
முற்றும்பெருநோயுழுப்பிக்குமுனியாரானுமுனிக்கும். (ச-ரை)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்  
வைத்துரு போலக் கேடும்.

(க-ரை.) குற்றம் வருமுன்னே காத்துக்கொன்னாத அரசனது வாழ்வு அனிமுன் சின்ற வைக்கேல் போலக்கெடுக்.

தன்துற்ற கீக்கீப் பிறர்துற்றங் காண்கிற்பி  
னென்குற்ற மாகுமிறைக்கு..

(க-ரை.) தன் குற்றத்தை முன்கடிக்க பிறர்துற்றத்தைப் பின்கடிவானுகிட அவ்வரசனுக்குக் குற்றம் இல்லை.

கன்றுமினியபொருள்பலவுங்காதல்பணகவரறியாமே  
நன்றுதுகர்களினையென்றுநன்குமதித்துவியவற்க  
நன்றிபயவாவினையினையுநன்னுமதத்தான்முடியற்க  
வென்றிவிளங்கப்புகழ்விளங்கவிழுப்பம்விளங்கவேண்டிடனே. - (ச-ரை)

வியவற்க வெஞ்ஞான்றுக் தன்னை நயவற்க  
ங்கள் பயவா வினை.

(க-ரை.) எக்காலத்தும் ஒருவன் தன்னை மதியாதிருக்கக்கடவன், கன்ஸையத்தாத தொழிலை இச்சியாதிருக்கக்கடவன்.

காதல காத வறியாமை யுய்க்கீற்பி  
னெதில வேதிலார் ஞால்.

(க-ரை.) தன்னால் இச்சிக்கப்பட்ட பெருள்களையும் தன்னுடைய இச்சையையும் பணகவர் அறியாமல் அதுபவிக்க வல்லவன் ஒன்று அப்பணகவர் என்னம்பழுதாம்.

(இதுமுதல் முன்று செய்யுளால் உயர்க்கோரைச் சினேகஞ்சேய் எனக் கூறியதாம்.)

நண்மையறநுமிகத்தெளிக் குநீரினியல்புமுலகியல்பும் வண்மையுறத்தேற்றிமோற்றல்லாகிவளர்ச்சிலங்கி நண்மையறவாயுளின்முதிந்தோர்சேரங்குமதித்திடுக வெண்மைபுரியாதுயர்த்திடுகவியம்பும்வழியேன்றிடுக. (சுடு)

சுடு-ம். அதி பேரியாரைத் துணைக்கோடல்.

அஃதாவது - அவ்வறவுகைக் குற்றங்களையும் கடிந்த அரசன் நன்னைத் தீய வழியில் விலக்கி நல்வழியிலே செலுத்தும் பேரதிவுடையவரைத் தனக்குச் சூனையாகக் கொள்ளுதலாம்.

அறன்றிந்து முத்த வறிவுடையார் கேண்மை

திறன்றிந்து தேர்ந்து கோளல்.

(க-ரை.) அரசன் அறிவுடையோர் சினேகத்தைக் கொள்ளக்கடவன்.

தம்மிற் பேறியார் தமரா வோழுகுதல்  
வண்மையு ளேல்லாந் தலை.

(க-ரை.) தம்மைவிடப் பெரியோரைச் சினேகித்துநடத்தல் அரசன் வல்லமை பலவிழுன்றும் நலைமையாம்.

மழையின்மிகுதிமழையின்மைவளிதீப்பினியால்வந்ததுயர் குழைவிலமர்தக்கோரைக்குறித்துச்சாந்தியாற்கடியா விழைவில்பகைவர்கள் வர்வினைசெய்வார்சுற்றமிவர்களினும் பிழையைவுபாயநான்கானுபெயர்க்கும்பெரியரனுந்துணையே.

உற்றநோய் நிக்கி யுருங்கை முற்காக்கும்  
பேற்றியார்ப் பேணிக் கோளல்.

(க-ரை.) துங்பக்களை கீக்கும் விதம் அறிந்து நிக்கி அத்துங்பக்கள் வாரா மல் காக்கவல்லவரை அரசன் சினேகிக்கடவன்.

நற்பான்மையினுற்றேவர்களானண்ணலாகுமெதிர்வினையை யுற்பார்தகங்களான்றிந்தேயொழிப்பர்மனித்தால்வருவ பொற்பாரவரிங்கிதகுணமாசாரஞ்செயலாற்புக்கறிந்து பிற்பாலுறச்செய்குவரதனுற்பெரியோர் துணையேதுக்கூயாகும். (சுடு)

அரியவற்று ளேல்லா மரிதே பேரியாறைப்  
பேணித் தமராக் கோளல்.

(க-ரை.) பெரியோரைச் சினேகித்தல் அரசன் பெறும் பேறங்கள் பலவிழும் பெரியதாம்.

(இங்செய்யுள்களால் அற்பரை சினோகியாதே எனக்கூறியதாம்,) கல்லிவினைக்குநற்பயனுந்தியவினைக்குத்தீப்பயனு மில்லையெனும்வல்லிமுதையருமென்ஞும்விடருந்தூர்த்தர்களுஞ் சொல்லுங்கருமதலாகத்தொக்ககுழுவைச் சேர்ந்தொழிலின் புல்லுமறிவைத்திரித்திருமைப்புக்கும் கெடுக்கும்புக்கேடு. (சக)

சுகா-ம். அதி.—சிற்றினங்கு சேராமை.

அஃதாவது - சிறிய இனத்தைப் பொருந்தாமை சிறிய இனமாவது கூட திலே கண்ணமயும் தீயதிலே தீண்ணமயும் இல்லை என்போரும், விடரும், தாந்தரு முதலாயினவரது கட்டமாம்.

சிற்றின மஞ்சம் பெருமை சிறுமைதான்  
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

(க-ரை.) பெரியோர் இயல்பு சிறிய இனத்திற்கு அஞ்சம் சிறியே இயல்பு சிறிய இனத்தைச் சுற்றமாகக்கொள்ளும்,

நிலத்தியல்பா ஞர்த்திரிக் தற்றுகு மாந்தர்க்  
கிணத்தியல்ப தாகு மறிவு.

(க-ரை.) நிலத்தின் இயல்பினாலே நீர் திரிக்தால்போல அவரவர் சீ.ஐ.இனத்தினாலே அறிவுதிரியும்.

ஙல்லினத்தினாங்குந் துணையில்லைத்தியினத்தி  
னல்லற் பபேபதூஉ யில்.

(க-ரை.) ஒருவனுக்கு கல்ல இனத்தின் மிகுங்க துணை இல்லை தீய இன தின் மிகுங்க கேடுஇல்லை.

(இதுமுதல் ஐந்துசெய்யுளால் ஆராய்ந்துதோழில்செய் எனக்கூறியதாம்) செய்யும்பொழுதேயழிபொருளிற்கிறப்பதொப்பதிரண்டினுளௌன் சூப்பவுதல்விபியக்குமொன்மையினையைத்தேர்ந்துளத்தி னையமகன்றவினத்தோடுமாய்ந்துதனித்தும்பரிக் கீடுக வெப்யவாக்கங்கருகிமுதல்வினிக்கும்வினையைப்புரியற்க. (சக)

சா-ம். அதி.—தேரிந்துசேயல்வகை.

அஃதாவது - அரசன் தான் செய்யும் தொழில்களை ஆராய்ந்து செய்யும் திறமாம்.

அழிவதாஉ மாவதாஉ மாகி வழிபயக்கு  
முதியமுஞ் சூழ்ந்து சேயல்.

(க-ரை.) ஒருவன் அழிவதையும் ஆவதையும் இலரபத்தையும் ஆராய்ந்து தொழில்செய்யக்கடவன். (கு-ங் க)

தேரிந்த வினத்தோடு தேர்ந்தெண்ணிச் சேய்வார்க்  
கரும்பொருள்யாதோன்று மில்.

(க-கர.) கல் இனத்தோடு ஆராய்த்து செய்யும் அரசருக்குப் பெறுதற்கு  
அரியபொருள் ஒன்றும் இல்லை.

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் சேய்வினை  
யூக்கா ரஸ்வடை யார்.

(க-கர.) அறிவுடையோர் இவரப்பற்றை சினாத்து முதல் இழக்கும் தொழிலை  
செய்யார்.

வளியேகாலப்பினையிவத்திற்குமாற்றுன்றனக்குமுனக்குமுள்  
பலவானில்லையும்வினைதொடங்கும்பண்புமதற்காமிடையூறும்  
விலகாததலைவிலக்குவதுவெல்லாமாறும்வென்றதனு  
லுலவாப்பயனுமுதல்லைத்துமோர்ந்துவெதளிந்தேவினைசெய்க. (குட)

வகையறாச் சூழா தெழுதல் பகைவரைப்  
பாத்திப் படேப்பதோ காயு.

(க-கர.) அரசன் யோசியமல் பகைவர்மேல் செல்லல் அப்பகைவரை  
விலைபெறாச் செய்தலாம்.

பெரியமுயற்சிவினைபயனைப்பேறேவினையேபயன்சிறிதா..  
மரியவினையேபின் துயரமாக்கும்வினையேபுரிந்தாலும்  
பெரியமுயற்சிமுதலாகப்பேசம்வினைக்கும்துதலையா  
முரியவினையைவிடுத்தாலுமுல்ளாப்பெருமையொழியுமே.. (குக)

செய்தக்க வல்ல சேயக்கேஞ்சு செய்தக்க  
செய்யாமை யானுங் கேமே.

(க-கர.) அரசன் செய்யத்தாதற்றைச் செய்தலாலும் செய்யத்தக்க  
வற்றைச் செய்யாமையாலும் கெடுவான்.

கொடுத்தல்பொருள்வேட்கையனிடத்துங்குளிர்சொற்செவ்வியான்ம  
னடுத்துப்பிறரோட்டமாற்றியபயர்ந்தானிவர்பாங்கினும்வேறு [டிய  
படுத்தறுகின்றையாம்படையினனின்பகுதியொடுசொனிவர்க  
விடத்துமொறுத்தவிவற்றின்வராவிவர்கீழ்மக்களிடத்திறுமாம்.(குட)

- எண்ணித் துணிக கருமங் துணிக்தபி
- னெண்ணுவ மேன்ப திழுக்கு.

(க-கர.) இராசன் செய்தொழிலை முடிக்கும் உபயத்தை எண்ணிச் செய்  
யக்கவன் தொடங்கியபின் எண்ணுதல் குற்றம்.

34 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்கின் று  
போற்றினும் போத்துப் படும்.

(க-ஸர.) முடியும் உபாயத்தால் வருக்காருயற்சியானது பலர்காத்தாறும் குற்றம்படும்.

வலியாரானகாலத்துக்கழங்கலாதிலுண் தலையு  
மெலியாரிடத்துச்செய்திடலுமெலியாரானகாலத்து  
வலியாரிடத்தினெறுத்தலையும்வகுக்கிள்வேந்தர்க்கவலைமாந்தா  
நலிவாமதனுவரவர்பானடத்துமுறைதேர்ந்தியற்றிடுக. (கு) நலிவாமதனுவரவர்பானடத்துமுறைதேர்ந்தியற்றிடுக.

நன்றாற் வுள்ளுங் தவறுண் டவரவர்  
பண்பறிந் தாற்றுக் கடை.

(க-ஸர.) அவரவர் குணங்களை அறிந்து இசையச் செய்யாவிடில் என்ன செய்தலுள்ளும் குற்றம் உண்டாம்.

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு  
கோள்ளாத கோள்ளா துலது.

(க-ஸர.) அரசர் பொருந்தாத உபாயங்களைச் செய்வார ஞால் உலகம் ஏற்றுக்கொள்ளாது.

(இதுமுதல் முன்றுசெய்யுள்களால் வலிமைகண்டு தோழில்செய்னக் கூறியதாம்.)

வினையின்வலியாதிகளுன்கும்வேறுவேறுசிர்தாக்கி  
நினாவலிமிக்குழிவினையெறிக்கழுத் துநிகர்த்தகாலத்துப்  
புனையும்வென்றியுருவிழுக்கும்கும்பொருங்துமதனுவங்கிடத்து  
வினையுந்தோல்வியுறுநங்குறைந்தவிடத் தும்வினையையெண்ணாற்க. (கு) சு.அ.-ம். அ.நி.—வலியறிதல்.

அஃதாவது - அவ்வபாயங்களுன் தண்டம்செய்யக்குறித்த அரசனுனான் நால்வணவவிசைக்களையும் அளங்து அறிந்தாம். (கு) சு.அ.-ம். அ.நி.—வலியறிதல்.

வினைவலியுந் தன்வலியு மாற்றுஞ் வலியுந்  
துனைவலியுந் தாக்கிச் செயல்.

(க-ஸர.) தொழில்வலிமையும் தன்வலிமையும் பகைவன்வலிமையும் துளை  
வலிமையும் ஆராய்க்கு தன்வலிமிகுமாகில் அரசன் அத்தொழிலைச் செய்யக் கடவன்.

உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி  
விடைக்கண் முந்தார் பலர்.

(க-ஸர.) நமது வலிமையைச் செய்துகொள்ளாது வலியவரோடு பேர்  
செய்து இடையில் புறங்கொடுத்த அரசர்பலர்.

குறைந்தவலியராயிடிலும்கொற்றமைந்தப்பலர்கூடி  
னிறைந்தவலியென்னுமதனுக்கோட்டாழிகபலரொடுளத்  
துறைந்தலுக்கங்கத்தீங்கென்டேபுற்றமினதுவலியெனவிலை  
னிறந்தும்வின்மேனடலற்கவிறவாவென்றிவெண்டிடுனே.

(இடம்)

பீலிபேய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்சு  
சால மிகுத்துப் பேயின்.

(ஏ-ஹர.) யயில் இறது ஏற்றப்பட்ட வண்டியும் அச்சுமுறியும் அவ்விறகை  
அதிகமாக ஏற்றினால்.

ஙனிக்கோம்ப ரேறினு ரஃப்திறந் தூக்கி  
ஞூபிரக்கிறுதி யாகி லிடம்.

(க-ஹர.) நுணிக்கொம்பில் ஏறினவர் அவ்யாஸவக் கடஞ்சு ஏதுவாகின்  
அவருக்கு முடிவுவரும்.

வந்தபொருளிற்காற்கூறுவருமேமிடர்ஸீக்குதற்கமைத்து  
மைந்தவிருகானினக்காக்கிமற்றைக்காலேவழுங்கிடுக  
சிந்துவெற்றிகளாகலாமற்கேசுருநெறிகள்சுருங்கிடிலு  
ங்கலிலதாமொப்பினுமாநாடினதிகச்செலகிமுக்காம்.

(இடம்)

ஆற்றி னாவறிந் தீக வதுபோருள்  
போற்றி வழங்கு நேறி.

(க-ஹர.) தனக்கு உள்ள அளவு அறிக்கு கொடுக்கக்கூடவச் சுக்கிரங்கட  
பொருளோக்காப்பாற்றும் வழியாம்.

ஆகா றளாவிட்டி தாயினுப் கேடில்லைப்.  
போகா றகலாக் கடை.

(க-ஹர.) அரசனுக்குப் பொருள்வரவு சிறத்தாலும் சிலவு மிகாவிடில்  
கெடுதி இல்லை.

அளாவறிந்து வாழாதான் வர்மிக்கையுள்போல்  
வில்லாகீத் தோன்றுக் கேமே.

(ஏ-ஹர.) தனக்கு உள்ளபொருள் அளவை அறிக்கு வாழாவன் வாழ்க்கை  
உள்ளவைபோலத்தோன்றி அழியும்.

(இதுமுதல் இரண்டு செய்யுள்களால் பருவம்பார்த்து தோழில்கெய்  
எனக்கூறியதாம்.)

ஆற்றங்குமன் றமுபாயங்கணுங்குமிடத்தேரட்டமைந்திடிலும்  
போற்றிகளாக்குவென்றியுறும்பொழுதுதேதர்க்குவினைபுரிக  
வேற்றகாலம்வருமாவுமென்னியிருக்கவது மைந்தா  
கீற்றுச்சமர்க்குப்பின்வாக்கும்வெற்றித்தகரேயாகுமால்

(இடம்)

சாக.ம். அதி.—காலமறிதல்.

அஃதாவது - வலிமையினாலே மிகுதி உடையவனுய்ப் பகவன்யே  
போர்க்குச்செல்லும் அரசன் அச்செல்லுதலுக்கு ஏற்றங்காலத்தினை அறிந். (ஒ)

அருவினை யென்ப வளவோ கருவியாற்  
காலமறிந்து கேயின்.

(க-ரை.) காலம் அறிந்துசெய்தால் ஆரியதொழில்கள் உளவோ?  
· காலங் கருதி யிருப்பர் கலங்காது  
ஞாலங் கருது பலர்.

(க-ரை.) பூமி முற்றும் ஆளங்கைக்கும் அரசர் பகவனை வெள்ளக் கண்  
பார்த்திருப்பார்.

ஐக்க முடையா ஞேகேக்கம் போருதகர்  
தாக்கற்குப் பேருந் தனகத்து.

(க-ரை.) ஆடுபின்வாங்கல் பாய்கற்பொருட்டு, வலிமை உள்ள அரசன்  
பின்வாங்குதல் வெல்லும் பொருட்டாம்.

மிகைமிக்கியற்றித்திரிந்திட னும்வெல்லுங்காலம்வருமளவும்  
பகைமைபுறத்திற்கீற்றுற்றுமற்பகைவர்தம்மைப்பண்போடு  
நகைசெய்தமர்போற்செந்திடுகநாடுக்காலம்வக்குவிடின்  
நகைசெய்வினையையவ்வளவிற்றப்பாவண்ணமுடித்திடுக. (ஏ)

போள்ளேன வாங்கே புறம்வேரார் காலம்பார்த்  
துள்வேர்ப்ப ரோள்ளி யவர்.

(க-ரை.) அறிவுடைய அரசர் கோபத்தைப் புறங்காட்டார் காலம்வரும்  
அளவும் அக்கோபத்தாற உள்ளவத்திருப்பார்.

சேந்நைக் காணிற் கமக்க விறுவனை  
காணிற் கீழக்காங் தலை.

(க-ரை.) அரசர் பகவனைக்கண்டால் அவர்க்குபுடிகாலம் வரும் அளவும்  
பணியக்கடவர்.

எய்தற் கரிய தியைந்தக்கா ஸங்கிளியே  
செய்தற் கரிய சேயல்.

(க-ரை.) அரசர் பகவனையெல்லாக் காலம்வாய்த்தால் அப்பொழுதே அச்  
தொழிலைச் செய்யக்கடவர்.

(இது முதல் இரண்டு செய்யுள்களால் இடமறிந்து தோழில்செய்  
னங்கூறியதாம்.)

வாயினாழில்வழக்கமறமதிலைவனைத்தென்றற்கொன்று  
மேயதுனையாப்பலபடையுமெலிவற்றிருப்பமதிலகழி  
யேயனியற்றியரசிருக்கவேற்றகிடக்கைவிலத்தோடு  
பாயபுனலுமுடையதுவேபகையையழிக்குமிடஞாகும்

(ஏ)

குபி-ம். அதி.—இடைநிலல்.

அஃதாவது - வலியும் காலமும் ஆறிக்கு பணக்கேல் செல்லுவோன் தான். வெல்லுத்தந்து ஏத்தான் விலத்தினை அறிதலாம். (குறங் ட)

தொடங்கற்க வெவ்வினையு மேள்ளற்க முற்று  
மிடங்கண்ட பின்னல் வது.

(க-ஹ.) அரசர் பண்ணவரைவெல்ல இடம்கண்டால் அல்லது எத்தொழிலையும் செய்யாது இருக்கக்கூடவர்.

ஷக்கமிலஞ்சினுமிடத்தோடுற்றவினைசெய்துவனுயி  
ஹுக்கமுடையார்க்கிடனின்றுயொழியுமுக்கமிலாதவனுக்  
கூக்கமுடையானுயிடத்துமுற்றபடையும்பலவேது  
முக்கமழிவ்னிடத்தோடுமுற்றுவினைசெய்யாவிடுனே. (குட)

ஆற்றுரு மாற்றி யபே விடனறிந்து  
போற்றுர்கட் போற்றிச் சேயின்

(க-ஹ.) வல்லணமயில்லாத வேந்தரும் இடம் அறிக்கு போர் செய்வாலில் வெற்றிபெறவர்.

சிறுபடை॥ான் சேல்லிடஞ் சேரி னுறுபடையா  
நூக்க மழிந்து விடே.

(க-ஹ.) நிறை சேனையை உடைய அரசன் குறைசேனையை உடைய  
அரசன் இடத்தைச் சேர்க்கு அழிக்க வினைக்கில் அகனுல் பெருமை இழங்கு  
விடுவான்.

(இதுமுதல் ஒன்பது செய்யுள்களால் ஒருவனைப் பரிசுத்து நம்பு  
எனக் கூறியதாம் )

பிறப்புக்குணமுமறிவுமெனப்பேணுமிலவபுஞ்செயல்களையுஞ்  
சிறக்குங்காட்சியொடுக்கருத்தேசெயிரினுாலென்றிலவதம்மா  
னிறுக்குமமைச்சர்முதலோரானின்றுராய்ந்துதெளிந்திடுக  
வறுக்கும்வினையாற்றுதற்பொருட்டுமறைபோகாமைப்பொருட்டுமே.

அறவோர்புரோகிதரைவிடுத்திட்டவராவிந்தவரசன்று  
ஒற்றொன்றில்லனிவற்போக்கியறதேனுடீரிமையுடையானை  
யுறவேவைத்தற்கெண்ணினமீதொத்ததெவர்க்குவின்கருத்தென்  
ஊறவோதனச்குருறவோடுமோர்க்கேதயொருவன்றனைத்தெளிக.

சேனைத்தலைவனுமேவனைசேர்ந்தாரையும்விட்டவ்வரச  
னீனப்பொருளாசையனிவனையிமுக்கிக்கொடையோடுரிமையுடை  
யானைப்புறத்தற்கெண்ணினமீதமைந்ததெவர்க்குவின்கருத்தென்  
ஊனப்படாமையுரைத்தியெனச்சுலோடுரைப்பித்தேதெளிக. (குட)

38 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்  
தொன்றுதொட்டவுரிமையாடுகூழ்ந்ததவழமுதாட்டியைவிட  
டொன்றுமுரிமைதனிலின்னான்ரூணைக்கண்டுயெங்கியைனவிடுத்தாள்  
சென்றங்கவளைக்கூடுதியேற்சிறந்தவெபாருளுங்கூடுநினாக்  
கென்றுதெளிவச்சுருந்வோடிசைப்பித்திதனுஞ்செதனிக. (க)

வேறு.

ஒருநிமித்தமேவிட்டேயோரமைச்சாலவன்மனைபிலைனையோரை[கா]  
யொருஞமையுறவழைமூப்பித்தின்கவர்பிழைப்பக்குழீஇயினரென் தாத்திக்  
லொருவனிலில்வரசனஞமையாறுக்கமுயன்றுனிவனையொறுத்துவேஇ<sup>க</sup>  
யொருவனைவைப்பதற்கிணசன்தேமுன்கருத்தென்னச்சுவொடுக  
[ப்பித்தேர்க. (கி)

ஞ.ம். அதி.—தேரிந்து தெளிதல்.

அஃகாவது - யங்கிரி முதலானவர்களைப் பிறப்பு குணம் அறிவு எனப்பி  
கிண்றவைகளையும், செய்கைக்கையையும், காட்சி கருத்து ஆகமம் என்கிற பிரமாண  
களினுலே ஆராய்ந்து தெளிதவாம். (குறண் க)

அறும்போரு ஸின்ப முயிரச்ச நான்கின்  
நிறங்தேரிந்து தேறப் படும்.

(க-கர.) ஒருவன் அறம் பொருள் இன்பம் உபிரச்சம் என்கின்ற நான்கின்  
திறந்தால் தேங்கு கொள்ளப்படுவான்.

கல்லகுடியிற்பிறந்தாறுஞவையுமறப்புமதிழைமூப்பென்  
றல்லலுறுறுக்குமிவைமுதலாமனைத்துநீக்கிப்பழிக்கஞ்சி  
யொல்லலுறுறானுஞடையானேயோர்க்குதெளிவப்படுமைந்தா  
வல்லகலைதேராசந்றுர்மாட்டும்வெளிறுமருவிடுமே. (கக)

குடிப்பிறக்கு குற்றத்தி ளீங்கி வடுபெரியு  
நானுண்டையான் கட்டே தெளிவு.

(க-கர.) கல்லகுடியில் பிறக்கு குற்றத்தில் இருக்கு நிங்கிசித்தும் நான்  
உடையவனை அரசன் தெளிக்குதொள்வான்.

அரியகற் றுசற்றுர் கண்ணாங் தேரியுங்கா  
வின்மை யரிதே 'வெளியு.

(க-கர.) அரிய நல்களைக்கற்றக் குற்றநற்றவர் இடத்தும் அறியாமல்  
இல்லாதிருக்கை அரிது.

கற்றமிலரானவர்தம்மைச்சுகீழேமூல்பழிபாவழமுகானுர்  
பற்றமிலராகுவர்விகுகைபண்பார்தருகற்குணங்களை  
முற்றமுடையாரிலரதனுன்முனியுங்குற்றந்தங்குணமிவற்றைத்  
தெற்றென்றுணர்க்குதெசம்மையுடையார்தமைத்தெளிக.

துண்ணாங்குக் குற்றமு நாடி யவற்றுண்.  
யினைகாடி மிக்க கோளல்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

(க-ஹர.) அரசன் ஒருவன் கணக்கையும் குற்றங்களையும் ஆராய்க்கு மிக நியைக் கொள்ளக்கூடவன்.

அற்றுஞாத் தேறுத் லோம்புக மற்றவர்  
பற்றில்லர் நான்ற பழி.

(க-ஹர.) அரசன் குற்றம் அந்தவரைத் தெளிதல் ஒழியக்கூடவன் அவர் வலகத்தோடு ஒட்டாதவர் ஆசலால் பழிக்கு அஞ்சார்.

பெருமைசிறுமையளங்குதொன்றுப்பேறுக்கருவிதத்தமது  
கருமமதுபோற்பிறக்கருவிகழியச்சிறந்தவலவறிக்.

மருவுகாதலால்றியார்மாட்டுவினையைவைபற்க  
வொருவர்தமையுங்கேராமேயொருகாலத்துங்கெளியற்க. (க-அ)

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்  
கருமமே கட்டாக் கல்.

(க-ஐர.) மனிதர்பெருவரயும் சிறுமையும் அறியும் உரைக்கல்லாவது அவரவர் தொழில்களைம்.

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்  
பேஷுத்தமை யெல்லாம் தரும்.

(க-ஐர.) அறியவேண்டியவைகளை அறியாதவர்களை அரசன் தெரிக்கு தொன்னுகல் அவனுக்கறிவின்மை எல்லாங்களும்.

தேற்க யாணையுங் தேராது தேர்ந்தபிற்  
றேறுக தேறம் போருள்.

(க-ஐர.) அரசன் யாவரையும் ஆராயாமல் கொள்ளாதிருக்கக்கூடவன் ஆராய்ந்தபின் கொள்ளக்கூடவன்.

தேர்ந்துதெளியப்பட்டவன்பாற்றீர்ந்தேவினையுங்கைக்கூடுக்க  
தேர்ந்துதெளியப்பட்டவனைத்தீதுகாணுதயிரற்க  
தேர்ந்துதெளியப்பட்டவனைதீவினையை விடுமதனை  
தேர்ந்துபடகைவர்ப்பிரித்திடுவர்தேரான்தெளி வேபோற்கேடாம் (க-க)

• தேரான் றெளியுங் தெளிந்தான்கை ணையறவுங்  
தீரா விமேஸை தரும்.

(க-ஐர.) அரசன் ஒருவனை ஆராய்ந்தில்லைத் தெளிதலும், ஆராயப்பட்டவன் இடத்தில் ஓயுங்கொள்ளுதலும், அவனுக்குத் தந்பம்தரும்.

(இதமுதல் நான்குசேய்யுளால் திறனாறிந்துதோழிலிடு எனக்கூறியதாம்)  
முன்னர்ப்பொ துவாகியவினையின்மூளவிடுத்துத்தீகற்றி  
நன்மைபுரிந்துவருமாயினுடியவைனைச்சிறந்தவினை  
தன்னில்லைக்ககிரிந்தவினைசார்ஸ்துபுரிவானிடைத்திரியின்  
பின்னரதீணப்பொதுவினையிற்பெயர்த்து கழுவகிட்டிடுக. (எடு)

குடும். அதி.—தெரிந்துவினையாடல்.

அஃதாவது - தெளியப்பட்டவரை அவர்செய்யவல்ல தொழில். இன் அறிக்கைவகைனிலே ஆனால் திறமாம். (தற்க)

நன்மையுக் தீமையு நாடி வெம்புரிந்த  
தன்மையா ஞாப் படும்.

(க-ஸர.) நன்மை நுண்மையன் அறிக்கு ஆகும்மைவகைனாச் செய்பவர் அருள் ஆஸப்படுவான்.

எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்  
வேறுகு மாந்தர் பலர்.

(க-ஸர.) எவ்வகையால் அறிக்க இடத்தும் தொழில்வகையால் வேறுபடி மனிதர்பலர்.

ஆனாலுமரசன்பாலன் புமவனுக்காவதறியறிவு  
நானுமலற்காறக்கலங்காமனன் றமுடி க்குருளாத்துணிவு  
முனும்வினைக்குத்தன்காத்தின்மொய்த்தபொருளின்விழையாத  
கோருமுடையான் புரிவினையிற்குற்றமுறுத்துணமேயாம். (எக)

அன்பறிவு தேற்ற மவாவின்மை யின்னான்கு  
நன்குஞ்சையான் கட்டே தெளிவு.

(க-ஸர.) அன்பு அறிவு தெளிவு ஆஸையில்லானம் ஆசிய இங்கன்கும் உடையவனித்தே அரசனுக்குத்தெளிவு உண்டாம்.

அறிந்தாற்றிற் செய்கிற்பாற் கல்லால் வினைதான்  
சீற்றானேன் றேவற்பாற் றன்று.

(க-ஸர.) தொழில்செய்யும் உபாயங்களை அறிக்கு முடிப்பவனுக்கு அவ்வமல் மற்றவனுக்குத்தொழில் கொடுக்கலாகாது.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ  
டேய்த வணர்க்கு செயல்.

(க-ஸர.) அரசன் தொழில் செய்பவனை அறிக்கு பின் தொழிலை அறிக்க அவனைத் தொழிலில் வைத்து ஆக்கடவன்.

வினைக்குரிமை நாடிய பின்றை யவனை  
யதற்குரிய ஞகச் செயல்.

(க-ஸர.) அரசன் ஒருவனைத்தொழிலிற்கு உரியவனும் இருக்கையை அறிக்க அவனை அக்கதொழில்கு உரியவனுக்க் கெய்யக்கடவன்.

தெளிந்தவினையிற்கதெளிந்தவனைசிறங்காலத்தொடும்கிடுக்க  
வினைந்தவறிவாற்றலுமினையேன்மிக்கவுரிமைகின்பாலே  
தலைந்தமனத்தானுயிடலுந்தான்பால்வினையைச்சார்த்தற்க  
வல்ளாக்குவினையில்விடுத்தவனையதற்குத்தகுமாறுரிமைசெய்க. (எக)

அறிந்தாற்றிற் சேய்சிற்பாற் கல்வால் வினைதான்  
சிறந்தானேன் ஹவற்பர்ற் றன்ய.

(க-ரை.) தொழில்செய்யும் உபாயங்களை அறிந்து முடிப்பவனுக்கு அல்லா  
யல் மற்றவனுக்குத் தொழில் கொடுக்கலாகாது.

சேய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ  
டேய்த் வுணர்க்கு டுசமல்.

(க-ரை.) அரசன் தொழில் செய்பவனை அறிந்து பின் தொழிலை அறிந்து  
அவனைத் தொழிலில், வைத்து ஆளுக்கடவன்.

வினைக்குரிமை நாடிய பின்றை யவைன  
யதற்குரிய ஞக்ஸ் சேயல்.

(க-ரை.) அரசன் ஒருவனைத் தொழிலிற்கு உரியவனும் இருக்கக்கூடிய அறிந்து  
அவனை அத்தொழிலிற்கு உரியவனுக்கூட்செய்யக்கடவன்.

வினைக்கண்முயற்சிதவரா துவினையின்கேண்மைவேறுக  
நினைக்குமவன்மற்றவ்வினையினீங்கும்பீற்றுமதினோர்  
முனைக்கும்வினைகுன்கோடாதே முதிர்கிருலகங்கோடாது  
தனைப்பின்வைக்கூறு ராதிச்சாரும்வினையுநாடுகவே

(எ-ஈ)

வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறுக  
நினைப்பானை நிங்குந் திரு.

(க-ரை.) தனது தொழிலிலே முயற்சி உடையவனை வேறுக்கீனாக்கும்  
அரசனைச் சிதேவிவிட்டு நிங்குவான்.

நாடோறு நாகே மன்னன் வினைசேய்வான்  
கோடாமை கோடா துலது.

(க-ரை.) தொழில்செய்பவன் கோனுதிருக்க உலகம்கோனுது தீக்கயால்,  
அரசன் அவனை நான்தோறும் ஆராயக்கடவன்.

(இச்சேய்யுளால் உறவினரை ஆதரி எனக்கூறியதாம்)

பற்றும்வெறுக்கையொழிந்து தழியும்பழுமையெடுத் துப்பாராட்டுஞ்  
சற்றமதனைப்பெருங்கொடையாற்றாய்மொழியாற்றமுவலுறி  
னற்றமவனுக்கொருகாலுமதுகாதாக்கமிகப்பெருது  
முற்றநினைக்கும்பகைவர்தொழில்முற்றுதேமகண்டனே

(எ-ஈ)

குடம், அதி.—சுற்றந்தழால்.

அஃதாவது அரசன் தனது சுற்றந்தாகைத் தன்னைவிட்டு நிங்காதிருக்கும்  
படி சழுவதலாம்.

(குதன் ச)

புற்றுற்று கண்ணும் பழமைபாராட்டுதல்  
கற்றத்தார் கண்ணே யுள்.

(க-வர.) ஒருவன் செல்வப்பற்ற அற்ற இடத்தும் பழமைதொண்டும்;  
சற்றத்தாரிடத்தே உண்டாம்.

விருப்பறுச் சுற்ற மியையி னருப்பறு  
வாக்கம் பலவாந் தரும்.

(க-வர.) ஒருவனுக்கு அன்புள்ள சுற்றம் கிடைத்தால் அது பலசெல்ல  
கொடுக்கும்.

கோடுத்தலு மின்சோவு மாற்றி னகேக்கிய  
சுற்றத்தாற் சுற்றப்படும்.

(க-வர.) கொடுத்தலும் இனியசொல் சொல்லுதலும் ஒருவன் செய்து  
அவன் சுற்றத்தால் சூழப்பட்டு வாழ்வான்.

காக்கக கரவா கலைந்துண்ணு மாக்கமு  
மன்னாநி ரார்க்கே யுளா.

(க-வர.) காகம் இரைகிடைத்தால் இனத்தை அழைத்து உண்ணுதல்போல்  
அச்செய்கை கல்ல ழுனத்தார்க்கு உளவாம்.

(இதுமுதல் மூன்று செய்யுள்களால் மறவிக்குண்டதை விடு எனக்  
கூறியதாம்):-

பெருமிதம் பெரிய செல்வம் பேபெழீலில் பெரிய மின்பங்.  
தருமிகுகளிப்பின் மூழ்கித்தங்குறினே மகண்டா  
வருமிகுபொச்சாப்பஞ்சமறவியானினினக்காத்துப்  
பொருமிகுபகையைவெல்லும்பொருளெனாலாமியுப்பதாகும். (எடு)

ஞூ-ம். அதி.—போகிசாவ்வடமை.

அஃதாவது - அழுதும் செல்வமும் ஆற்றலும் முதலானவைகளால் மகிழ்ச்சு  
தன்னைக் காத்துக்கொள்ளுதலிலும் பகையழித்தல் முதலாகிய காரியங்களிலும்  
மறதி செய்யாமையாம்.

(குத்த ச.

இறந்த வேகுளியிற் நிதே சிறந்த  
வவுகை மகிழ்ச்சிபிற் சோர்வு.

(க-வர.) மிகுங்கிழ்ச்சியால் வகும் மறதியானது அங்கட்டத் கோபத்தைப்  
பார்க்கிறும் அரசனுக்குக் கெடுதியைத்தரும்.

அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை  
போச்சாப்படையார்க்கு னன்னு.

(க-வர.) பயம் உடையவர்க்கு கால்வகை அரணங்கன் இருக்கும் பயன்  
இல்லை அதுபோல் மறதி உடையவர்க்குச் செல்வங்கள் இருக்கும் பயன் இல்லை.

முன்னுறக் காவா திமுக்கியான் றன்பிழை  
பின்னா ஸ்ரீங்கி விமே.

(க-ஹ.) துங்பம் வருமுன் காக்காமல் மறந்து இருக்கவன் தன் குற்றத் தைக்குறித்துப் பின் விசங்பபடுவான்.

உற்றிடுமாற்றல்லுன் துமுபாயக்களென்குகன்மை  
பற்றியதொழில்களோந்தும்பண்புதுகுவைகளாறு  
மற்றையவைனைத்தும் கெடாம்வளர்பிறப்பேழன்காறும்  
பற்றிடுகன்மையின்றும்பாழுத்தவராச்சாப்புச்சாரின்.

(எக)

(ஆற்றல் மூன்து) அறிவு, ஆண்மை, பெருமை, (பொயக்கள் கான்கு) சாம, பேத, தான, தண்டம் (தொழில்கள் ஜாது) எனிய முயற்சி, பயன் விளைவது, \*பெரும்பயன்தருவது, சந்தேகமில்லதது, பின் கன்மைபயப்பது, (குணங்கள் ஆறு) அண்பு, நான், ஒப்புவு, தாக்கண்யம், வாய்மை, மாட்சிமை.

புகழுந்தவை போற்றிச் சேயல்வேண்டு சேய்யா  
திகழ்ந்தார்க் கேழுமையு மில்.

(க-ஹ.) மேலாணவற்றவை அரசர் எண்ணிச்செய்யக்கடவர் செய்யாது மறக்கவர்க்கு எழுபிறப்பிலும் கன்மை இல்லை.

கெழிழ்ச்சிவெயான்றின்றிசெய்யவினைத்தகாரியத்திற்கிசன்று  
\*புகழுந்திசெய்யுயற்சிசெய்யிற்பொருள்பயவாமையில்லை  
யிகழ்ச்சியிற்கெட்டார்தம்மையெண்ணுவுதல்செய்வையாயின்  
மகிழ்ச்சியின்மைந்துருதவண்மைவந்தடுக்குமைந்தா.

(எக)

அரியவேன் ரூகாத வில்லைபோச் சாவாக்  
கருவியாற் போற்றிச் சேயின்.

(க-ஹ. மறவாத மனத்தால் ஆலோசித்துச்செய்தால் அரசனுக்கு அரியவை  
ஒன்றும் இல்லை.

இசழ்ச்சீயிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்.  
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

(க-ஹ.) அரசர் செல்வத்திலே மகிழ்ச்சிமடையும்போது முந்தால்த்திலே  
மகிழ்ச்சியிலே மறதி அடைந்தவர்களை நினைக்கக்கடவர்.

(இதுமதல் ஜாது செய்யுட்களால் நன்றீதிசேலுத்து எனக்கூறியதாம்.)  
எய்தியகுற்றத்தோர்கள்யாவராயிலுங்கண்ணேடூர  
தைதெணாடிசீதியறத்தலைப்பிழையாத்தண்டன்  
செய்தலேசெங்கோலாகுஞ்செய்யகோவின்றேவென்ன  
முய்திசெய்மழையான்மக்களுறுப்புயனுற்றபோலும். (எக)  
டிடும். அதி.—சேங்கேள்ளமை.

அஃதாவது - அரசனுலே செய்யப்படும் முறையின்து தன்மையாம். (குறள் க)

44 அரசியற்றீகப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்

ஒர்ந்துகண் ஞேடா திறையுரிந் தியார்மட்டநே  
தேர்ந்துசேய் வலிதே முறை.

(க-ர.) அரசன் குற்றத்தை ஆராய்க்கு எவ்வளவில் சொன்னதில் அரசு ஆஸ்வதே சென்கோலாம்.

வானேகுக்கி வாழு மூலகெல்லா மன்னவன்  
கே வானேகுக்கி வாழுங் குடி..

(க-ர.) உயிகளைந்தும் மழையை நோக்கிவாழு அடி சனைந்தும் கு  
சன் செங்கோலை நோக்கிவாழும்.

மழைவள்ளுச்சரக்குமாறுவயனிலம்விளையுமாறும்  
விழையறம்விழையுமாறும் வேவத நால்விளக்குமாறும்  
தழைபொருள்ட்டுமாறுஞ்சமரிடைவெல்லுமாறும்  
பிழைத்தயவாழுமாறும் பிழைத்தயவாக்கோலினாகும்.

அந்தனர் ஓற்கு மறத்திற்கு மாதியாய்.  
இன்றது மன்னவன் கோல்.

(க-ர.) மேற்குறிசும் தருமத்திற்கும் காரணமாகின்றது அரசன் கூ  
கோலாம்.

குடிதழிதீக் கோலோச்சு மாநில மன்ன  
னடிதழிதீக் கிற்கு மூலகு.

(க-ர.) உலகத்தாச் சுதானித்தமுவி ஆனாம் அரசனது அடியைப்பிர  
ருக்கி கிற்பாச்.

இயல்புளிக் கோலோச்சு மன்னவுள்ளட  
பேயலும் விளையுள்ள தோக்கு.

(க-ர.) சிதிமன்னன் ஈட்டிலே மழையும் விளையும் சிறைக்கிருப்பனவா?  
வேலன்று வென்றி தருவது மன்னவன்  
கோலதுாடும் கோடா தேரின்.

(க-ர.) அரசனுக்கு வேல் வெற்றியைத்தாது செங்கோல் வெற்றியைத்தாரு  
கருவிகளுச்சாதிதம்மாற்காமாருயிகைக்கொல்வோர்  
வெருவறச்குறைகொள்வோர்மேயியாற்றினப்போக்கள்வ  
ருகுவளர்பிற்னில்வேட்போருவர்முதலோரைக்கோதல்  
பருவருபரவமன் றபயிர்க்களைகளைதல்போலாம்.

(அபி)

கோலையிற் கோடியானை வெந்தோறுத்தல் பைங்கூழ்  
களைகட்ட டத்தெனுடே நேர்.

(க-ர.) அரசன் கொடியலைச் சங்கத்து ஏல்லவரைக்கொத்தல் உழின்  
யீசுக்குக் களையெடுத்தல் பொலாம்.

பரிசனம்பகவர்கள் வர்ப்படர்த்தருமுயிர்கடாமென் .  
துரைசெய்யந்திடத் தினுனுமூலகிடையீடையூதெற்றதா .  
வரிசையிற்காத் துநிதிவழக்கினார்தம்மைவொத்தி .  
கரிசுறப்பொருளுங்கோடல்காவலர்த்தருமமைந்தா .

(அக)

(பேரியபுராணத்தில் திருவாரூர்ச் சிறப்பு ஈசு-வது-கவில்.)

மாநிலங்காவலாவான்மன்றுயிர்புரக்குங்காலைத் .  
தானத்துக்கிடையூறுதன்னுற்றனபரிசனத்தா .  
ஹனமிகும்பகைத்திறத்தாற்கள்வராலுயிர்தம்மா .  
ஸ்ரங்பயமைந்துந்தீர்த்தரசாள்வானல்லனே—என்பதனுறுமறிக்-

துடிபறங் காத்தோம்பிக் துற்றங் கடிதல் .  
வவேன்று வேந்தன் ரேபில்.

(க-வர.) குடிகளைக்காத்துக் குற்றம் கடிதல் அசனது தொழிலரம் .  
முறையைமுட்டாதுசெய்தமுழுநிலங்கா . பின்த  
விறைவர்க்கெங்கோல்காக்குமெளிப் பெவ்வியதுமாகான்  
குறைவளர்குற்றமோரான்குணத்தெதாடுமூலாதசெய்யானை .  
நிறைதருபாவங்தேய்க்குதெடும்பகையின்றுமேனும் .

(அட)

இறைகாக்கும் வையக மேல்லா மவனை .  
முறைகாக்கு முட்டாச் சேயின்:

(க-வர.) அரசன் பூரியைக்காப்பான் செங்கோல் அவனைக்காக்கும் .  
என்பதத்தார் ஜோர் முறைசெய்யா மன்னாவன் .  
றண்பதத்தாற் ருனே கேடும் .

(க-வர.) எனியசமையம் உடையனுச் சூராய்து முறைசெய்யாத மன்னன் .  
தானே கெடுவான் .

(இச்செய்யுளால் அநீதியை ஓழி எனக்கூறியதாம் .).

அதுதாழிலாளர் நூல்களையர்ப்பான்படியனின்றுகு .  
முறைபெயலைழிப்புக்குமுஞ்குடிகளுகிமாருங்குசீக்கும் .  
பெறுபயனுட்டித்துன்றும்பிறங்கொளிசிலைப்பறுது .  
கறையின்மேற்பொருள்கைக்கொண்டுகாவலைவிடுப்பின்மைந்தா : (அட)

கு-கூம் . அதி.— கோடுபூகோன்மை .

அஃதாவற-அரசன் குடிகளைஞ்புருஷ அநீதியைப் பிரசைஷாத்துதலம் . (க)

கோலைமேற்கோண்டாரிற் . கோடிதே யலைமேற்கோண் .  
டல்லவை . செய்தோழுகும் . வேந்து :

(ர-வர.) அநியாயஞ்செய்யும் அரசன் கொலைசெய்பவரிலும் சொடியன் .

நடோறு நாடி மூறைசெய்யா மன்னவ  
ஞடோறு நாடு கேமே.

(க-ரா.) குற்றங்களை ஆராய்க்கு தீவிசேலுத்தாத மன்னன் தனதாட்டு  
இழப்பான்.

கூழங்குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்  
குழாது செய்யு மரசு.

(க-ரா.) மதுகிதிவறி அரசாங்கும் அரசன் பொருளையும் குடிகளையும் இழப்பாக்  
மன்னர்க்கு மன்னுதல் செங்கோண்ணமை யஃதின்றேன்  
மன்னுவா மன்னர்க் கோளி.

(க-ரா.) அரசர்க்குச் செங்கோண்ணமயே புழாம் அஃதில்லாவிடில் அ  
புழ் உண்டாகவாம்.

மூறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி  
யெல்லாது வானம் பேயல்.

(க-ரா.) அரசன் மதுமுறைதப்ப அரசாளில் அவனுட்டிலே மழைபெய்வாத  
ஆபயன் குன்று மறுதோழிலோர் நூன்மறைப்பா  
காவலன் காவா னேளின்.

(க-ரா.) அரசன் உயிர்களைக்காவலவிடில் அன்னட்டிற் பகக்கள் பால் கருக்கு  
வேதியர் வேதங்களை மறைப்பார்.

(இக்செய்யளால் அச்சமுறுவியாதே எனக்கூறியதாம்.)  
கடுமொழிகண்ணேடாமைகயிகங்கிட்டதண்ட  
நடுகிளையின்மைசிசவ்வியின்மைநன்முகமுறைமை  
யுடனுறச்சுழுந்துவிசெய்யாது ருபியைமைச்சர்க்கேற்றல்  
படுசமர்ச்சிறை செய்யாமைபலவுந்திக்காக்குமைந்தா. (அ)

நோ-ம். அதி. - வெருவந்தசெய்யாமை.

அஃதாவது - குடிகள் அஞ்சவதும், பகுதியென்ற சொல்லப்படுகிற மக்கிரி  
முதலாக்ய அங்கங்கள் அஞ்சவதும், நான் அஞ்சவதும், ஆகிய தொழில்களைச்  
செய்யாமையாம்.

தக்காங்கு நாடித் தலைச்சேல்லாவன்னாத்த  
லோத்தாங் கோறுப்பது வேந்து.

(க-ரா.) ஏதுவாய்வின்று ஒருவன் குற்றங்கை ஆராய்க்கு தக்கபடி தண்டிப்  
பகனே அரசன்.

அருஞ்சேவலி யின்னு முகத்தான் பெருஞ்சேல்வம்,  
பேள்கண் டன்ன துடைத்து.

(க-வர.) அரிய சமயத்தையும் கடிய முத்தையையுடைய அரசன் செல்வமானால் பேய்கண்ட செவ்வய்போலாம்.

கஞ்சோல்லன்· கண்ணில் னையி னெஞ்சேல்ல  
நீஷன்றி யாங்கே கேமே

(க-வர.) அரசன் வன்சொல்லுடையவதைம், இரக்கவில்லாதவறையானால் அவன் செல்வங்கெடும்.

கமேமோழியுங் கையிக்கந்த தண்டமும் வேந்த  
னமேரன் டேய்க்கு மரம்.

(க-வர.) வன்சொல்லும் அதிகதண்டமும் அரசன் பலன்களை யழிக்கும் அரங்களாம்.

இனத்தாற்றி யென்னுத வேந்தன் சினத்தாற்றிச்  
சீரிற் சியதுந் திரு.

(க-வர.) காரியங்களை மந்திரிகளுக்கொப்பித்து அவரோடெண்ணிச் செய்-  
யாத, அரசன் அம்மங்கிரியளைக் கோபிக்கின் அவன் செவ்வங்கெடும்.

செருவந்த போழ்திற்· சிறைசேய்யா வேந்தன்  
வெருவந்து வேய்து கேமே.

(க-வர.) அரண்டடிக்கொள்ளாத அரசன் விரைவிற் கெடுவான்.

(இச்செய்யுளால் தாட்சணியவானுகவிஞ் எனக்கூறியதாம்.)

பயின்றவர் தம்மாற்குறப்பட்டனமறக்கமாட்டா  
பியன்றநற்குணக்கண்ணேணுட்டமித்தகருகண்ணேணுட்டந்தா,  
முயன் ருசெய்முறைக்குக்கேடுமூன் ஜூர்மாட்டுக்கூடா  
நயந்தபநினக்குத்திங்குநாட்டினார்தம்பானுட்டல்.

(அது)

இறும். அதி—கண்ணேணுட்டம்:

அஃதாவது - தன்னேலே பழசினவரைக் கண்டால் அவராலே சொல்லப்  
யட்டதனை மறக்கமாட்டாலை, இது அவர்மேலே கண் ஓடியவிட்டது சிக்குவ  
நாகவரல் அப்பெயர்பெற்றது. இது தாட்சணியமென்றும், முக்கொடுத்த  
லென்றும், சொல்லப்படுகின்றது.

கண்ணேணுட்ட மேன்னுங் கழிபெருங் காரியக :  
யுண்மையா னுண்டில் வுலகு.

(க-வர.) அரசனுக்குத் தாட்சணியமென்றும் அழகுண்டாயீருக்கையால்  
இல்லை மூண்டாயிருக்கின்றது--

· கருமஞ் சிதையாமற் கண்ணேணுட வல்லார்க்·  
குரிமை-யுஸ்டத்தில் வுலகு.

(க-வர) கண்ணேணுட்டமுடைய அரசனுக்கு-இல்லைத் தரியையுடையது.

48 அரசியற்கைப் படலம் தீருக்குறள் மூலமும் உரையும்.

இந்தத்தாற்றும் பண்பினார் கண்ணுப்பகண் ஞேடிப்  
போறுத்தாற்றும் பண்பே தலை.

(க-வர.) தம்மை சுருத வோரிடத்துங் கண்ணேட்டமுடைய அசிரி  
தலைமையாவார்.

பேபக்கண் ஓந்துசண் டமைவர் நயத்தக்க  
நாகரிகம் வேண்டு பவர்.

(க-வர.) நாட்சணியம் வோண்டுவேர் சினேகர் எஞ்சிடக்கண்டும் உன்  
சினேகிப்பார்.

(இதழுதல் இரண்டு செய்யுல்களால் துதரைக்கண்ணுக்கொள்  
எனக்கூறியதாம் )

உளக்கண்திருாகவொற்றேவளிக்கண்ணனவிடுத்து  
விளைக்குஞ்செயலான்மொழிதன்னால்வேண்டாகசற்றவிளாஞ்சாயு  
மளக்கமைந்தவொற்றுவதையுருதயுருவோடு  
நுளக்கமின்றியன்செயினுஞ்சோர்கிலாததெனவறிக (அ)

குஞ்சி அதி. — ஒற்றுடல்.

அஃதாவது - பகைவர் அபலோர் கட்டபனர் என்ற முன்றுதிறந்தாரிடத்  
- சிக்குதலை தெரிதற்கு ஒற்றார ஆனுதலாம். (குஞ்சி)

ஒற்று முறைசான்ற நாலு மிவையிரண்டு  
தேற்றேன்க எனவன் கண்.

(க-வர.) அரசனுணவுக் குற்றனையும் சிதிநாலையுக் தன்னிரு கண்காலை.  
தெளியக்கடவன்.

எல்லார்க்கு மேல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்  
வல்லறிதல் வேந்தன் ரேஷில்.

(க-வர.) யாவரிடத்தும் கடப்பவைகளை ஒற்றனாலறிதல் அரசனு  
தெரபுலாம்.

வினைசெய்வார் தஞ்சற்றும் வேண்டாதா ரென்றுங்  
குனைவரையு மாராய்வு தோற்று.

(க-வர.) தொழிலாளரையும், உறவினரையும், பகைவரையும் ஆராய்பவனே  
ஒற்றனுவான்.

கடாசு வருவோடு கண்ணஞ்சா தியாண்டு  
முகா அழை வல்லதே யோற்று.

(க-வர.) ஜயமில்லா வடிமோடு பொருங்கி அஞ்சாதிருக்கு பகைவர் கண்  
செய்யினும்-உள்ளகைச் சொல்லாதவனே ஒற்றன்.

தறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்க்.

தேன் செயினுஞ் சோர்லில் தோற்று

(க-ரை.) குறவிகள் சிரதர்கள் வடிவாகி, எங்கும்போய் ஆராய்க் குறிச்து பகைவர் துன்பம் செய்யினும் தன்னைக் காட்டாதவன் ஒற்ற னுவான்.

ஒருவரொருவர் தமையற்யாதொருமைவினைக்கண்மூவர்தமை மருவுவிடுக்கருவுவர்களும்வந்துமொழிவதொத்துமிடிற் கருமமதனையிக்ததனிககருமமறைப்பவேண்டுதியேற் பொருவிலவர் தம்பாற்சிறப்புப்புறதோன்றுமற்செய்திடுக. (அன)

ஒற்றந் றணராமை யாள்கவுடன் மூவர்

• சௌற்றேக்க தேறப் படும்.

(க-ரை) ஒரோத்தன் மற்றேராற்றனை யறியாதிருக்கும்படி அரசனுள்க்கடவன்.

சிறப்பறிய வோற்றின் கட் செய்யற்க செய்யிற்.

புறப்படேத்தா னகு மறை

(க-ரை) அரசன் ஒன்றனுக்குப் பிறாறியச் சிறப்புச் செய்யா திருக்கக்கடவன், செய்தால் தனது இரகசியங்களை வெளிப்படுத்தி னவஞுவான்.

(இச்செய்யுளால் மனோற்சாகமுடையவனுயிரு னனக்கூறியதாம்.)

ஊக்கமுடையார்கைப்பொருளையொழிந்தாரேனுமொழிவில்லை வாக்கமுடையாரேயாவராக்கமிருந்துமசையில்லை

ஆக்கமில்லேலதுமிலருஞ்ற முயற்சிபொருள்கொட்டகொ

டீட்கும்புகழ்ந்தசருக்கிவையின்சேராவேமகண்டனே. (அங)

கூய்-மி. அதி.—ஊக்கமுடைய.

அஃதாவது - மனமானது தொழில் செய்தலிலே எழுச்சியை உட்டுத்தாதலாம். (ஞான் ச)

உடைய ரெனப்பவே தூக்க மஃதில்லா.

ருடைய துடையரோ மற்று.

(க-ரை) உடையவரென்று சொல்லத்தக்கது மனவெழுச்சியாம் அவ்வெழுச்சி யில்லாதவர். யாது மில்லாதவர்.

உள்ளமுடைமை யுடைமை போரு னுடைமை

• கில்லாது நீங்கி விமே.

(க-ரை) மனவெழுச்சி நிலையுள்ளவுடைமையாம், பொருஞ்சை மை நிலையில்லாததாம்.

அரசியற்கைப் படலம் தீருக்குறள் மூலமும் உரையும்.

ஆக்க மதர்வினாய் சேல்லு மனைவிலா  
ஓக்க முடையா னுழை.

(க-ரை.) மனவெழுச்சி உடையவரிடத்துச் சேல்வம் வரும்.  
உள்ள மிலாதவ ரேய்தா ரூலகத்து  
வள்ளிய மென்னுஞ் சேருக்கு.

(க-ரை.) மனவெழுச்சி யில்லாதவர் மதிப்படையார்.

(இச்சேய்யுளால் சோம்பாதே எனக்கூறியதாம் )

மதியொன்றுளதேல்வல்வினரந்துவருக்குந்தொழிலைசிட்டிக்குங்  
கடியுமறவிதுபில்வினைக்குங்கலதிதனைச்சேர்த்திடும்பகைவர்க்  
கடிமைபுகுத்துங்குடிகெடுக்குமதனைவிடுப்ப்னுண்மையினுங்  
குடியையிடத்தும்வேறுளவாங்குற்றம்பலவர்மாழிக்குமே. (ஆ)

கூக-ம், அதி.—மதியின்மை.

அஃதாவது - நினைக்கப்பட்டவைகளைச் செய்யும்போது சோ  
புதலில்லாமையாம். (குறள் 8)

குடிமதிந்து குற்றம் பெருகு மதிமதிந்து  
மாண்ட வுஞ்சி லவர்க்கு.

(க-ரை.) முயர்ச்சி யில்லாதவர்க்குக் குடியுங்கெட்டுக் குற்ற  
களும் பெருகும்.

நேடீநிர் மறவி மடிதுயி னுண்கும்  
கேநீரார் காமக் கலன்..

(க-ரை.) சோம்பலும், தாமதமும், மறதியும், நித்திரையும், கெலே  
வோரேறு மரக்களங்களாம்.

மதிமை குடிமைக்கட்டங்கிற்றன் னேண்ணார்க்  
கடிமை புதுத்தி விமே.

(க-ரை.) சோம்பல் அசனிடத்துத் தங்குமானால் அது அரசன்  
தன்னைப் பகைவருக்கு அடிமையாக்கிவிடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றமோருவன்  
மதியாண்மை மாற்றக் கேமே.

(க-ரை.) ஒருவன் சோம்பலை யொழிக்க அவன் குடியிலும் ஆண்  
மையிலும் வந்த குற்றங்களழியும்.

(இச்சேய்யுளால் முயற்சியைவிடாதே எனக்கூறியதாம்.)

விடாதுதலுவிற்செயுமுயற் சிமேன்மேற்பொருளையிகவளர்க்குங் கெடாதுசற்றுநட்டினர் தங்கினையுஞ்தாங்கும்யாவர்க்குங் தடாதவுபகாரமும் புரியுங்தநடந்தமாரயாளையுஞ்சேர்க்கும் படாதலும் வந்திடுகாறும்பயனேவினோக்கும்பழிபின்றும். (க-ஏ)

கூட-ம். அதி.—ஆள்ளினையுடைமை.

அஃதாவது - இடைவிடாத மெய்முபற்சியை யுடையனால் அது ஆளும் விளையெனக் காரியத்தாற் சொல்லப்பட்டது.(கு-ஏ ரு)

அருமை யுடைத்தேன் றசாவாமை வேண்டும்  
பேருமை முயற்சி தரும்.

(க-ஹ.) தொழிலைக்குறித்து அருமையென்று தளரா திருக்க வேண்டும் தளரா முயற்சி பெருமைதரும்.

தாளாண்மை யென்னுங் தகைமைக்கட் டங்கிற்றே  
வெளாண்மை யென்னுஞ் செருக்கு.

(க-ஹ.) உபகாரமேன்மை முயற்சியி ரிடத்து நிலைபெற்றது.

இன்பம் விழையான் விளைவிழைவான் றன்கேளிர்  
துன்பந் துடைத்துன்றுங் தூண்.

(க-ஹ.) தனக்கின்பம் விரும்பாதவனுகி முயற்சியை விரும்பு  
வேரன் தன்னுறவினர் துன்பத்தைத் தாங்குங் தூண்.

மதியுளான் மாழுகடி யென்ப பஷ்டில்லான்  
ருளுளா டாமரையி ணீள்.

(க-ஹ.) மூதேவி சோம்பலுடையவனிடத்தில் இருப்பாள்,  
சீதேவி சோம்பலில்லாதவனிடத்தில் இருப்பாள்.

தேய்வத்தா ஞாகா தெனினு முயற்சிதன் ,  
மேய்வருத்தக் கூலி தரும்.

(க-ஹ.) ஊழில்லாவிடினும் சரீரமுயற்சிக்கித் தக்கபலனைத்தரும்.  
எடுத்தகருமமுடிவதன்மூலனைய்துக்கெதய்வத்தானாக  
தொடுத்தமுயற்சியாலுடலிற்கேறுன் ரும்வருத்தத்தானாக  
மடுத்தபொருளின்மையினுக்கமைந்தாவடுக்கிவந்திடினு  
மிடுக்கண்டனக்குளழியற்கவின்பமதுவேவெபனத்தெளிக். (க-க)

கூட-ம். அதி.—இடுகீணத்தியாமை.

அஃதாவது - தொழிலிலே முயற்பவன் ஊழினாலாவது பொரு  
ளில்லாவமையினுவாவது மெய்வருந்தத்தாலாவது - தனக்குத் துன்பம்  
வந்த இடத்து அதற்கு மனம் கலங்காணமயாம், (கு-ஏ ச)

52 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

இகேகண் வழங்கா னதுக வதனை  
யடேத்தூர்வ தஃதோப்ப தில்.

(க-ரை.) ஒருவன் துன்பம் வரும்போது மகிழக்கடவன் ஏ  
துன்பத்தை நெருக்கக்கடவன்.

மடேத்தவா யெல்லாம் பகடன்னு னுற்ற  
விகேக ணிடர்ப்பா டேடத்து.

(க-ரை.) தொழில்செய்ய வல்லவனை அடைந்த துன்பமாற  
தானே துன்பப்படும்.

அகேகி வரினு மழிவிலா னுற்ற  
விகேக ணிகேக்கட் படும்.

(க-ரை.) தொரியம் விடாதவனை அடைந்த துன்பமானது து  
ப்படும்.

அற்றேமேன் றல்லற் படுபவோ பேற்றேமேன்  
க்ரும்புத றேற்று தவர்.

(க-ரை) செல்வத்தில் உலோபம் செய்யாதவர் வறுமையில் விஸ  
னப்படார்.

### அங்கவியல்.

கினிமுறையானே அரசியலை கடத்துதலிலே ஒன்றற்கொன்ற  
துனையாகிய அங்கக்களது இயல்பை முப்பத்திரண்டு அதிகாரத்தா  
லே சொல்லத்தொடங்கி அவ்வங்கங்கள் ஆற்றுள்ளும் ஆக்கினு சக்க  
ரத்தைச் செலுத்துதலிலே அவ்வரசனுக்குச் சமானமாகிய அமைச்ச  
னது இயல்பு பத்து அதிகாரத்தினாலே சொல்லத் தொடங்கி முத  
விலே அமைச்சைச் சொல்லுகின்றார்.

(இதுமுதல் நான்கு செய்யுள்களால் மந்திராலோகனைசெய்  
னங்கூறியாதம்.)

நனிபயன்பயப்பசிறுமுயற்சினாலைத்தகுவினையுமற்றனைய  
வினையினாத்தொடங்குங்காலத்தனக்குவேண்டியபொருள்களும்படைய  
மினிதுறபொழுதமுபாயமுஞ்செய்யுமிடைப்படுமுறுகணீக்கித்  
துனியறமுடிவுபோக்கிடுமாறுஞ்சூழ்தாவல்லவனமைச்சன். (கூ)

கூசு-ம். அதி.—அமைச்சு.

அஃதாவது-அமைச்சனது தன்மை அத்தன்மை அவன் குணங்  
களும் செய்கைகளுமாம்.

கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்ய  
மருவினையு மாண்ட தமைச்சு.

(குரள் 6)

(க-ரை) கருவியும் காலமும் செய்கையும் தொழிலும் இவற்றை எண்ணா வல்லவன் மந்திரி.

மின்கலீனவரி நூமசைவரூவன் கண்விழுக்குடி காத்தலாள்வினை நூல் வகையறச்சூழ்ந் துவிடுவோயிடுத் துவசுப்பனவருத் திடல்வேண்டிற் பகைவர்வங்குடைனையைப்பிரித்தறம்மிடத் துப்பயின்றவர்பகைவர்பார்புகாமற் தகையறச்செய்தல்பிரிச்தவர்தம்மைத்தம்மொடுபொருத்தலும்மைச்சாம்

வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ  
டைந்துடன் மாண்ட தமைச்சு.

(க-ரை) அஹசவு இல்லாமையும் குடிகளைக் காத்தலையும் கற்று அறிதலையும் முயற்சியையும் உடையவன் மந்திரி.

பிரித்தலும் பேணிக் கோளவும் பிரிந்தார்ப்  
போருத்தலும் வல்ல தமைச்சு.

(க-ரை.) பிரித்தலும் காத்தலும் பிரிந்தவரைப் பொருந்தச்செய் தலும் வல்லமை உடையவன் மந்திரி.

அறிவதுஞ்செயலுமொழிலுவதுவரசர்க்காக்கமேசூறிந்தனவாகுங் திறனுநன்றாயாவரசருக்குறுதிசெப்பலுஞ்செய்வனவேனு முறமுலகியற்கைக்கொத்திட்ற்செயலுமொருவினைக்கியைத்தபல்செயலு ணிறவுவதொன்றுல்லாய்ப்பவெஞ்ஞான்றங்கீழ்த்தலும்மைச்சருக்கியல்பார்.

தேரிதலுங் தேர்ந்து செயலு மோருதலையாச்  
சோல்லலும் வல்ல தமைச்சு.

(க-ரை) ஆராய்தலும் ஆராய்ந்து செய்தலும் ஒருதலையாகச் சொல்லலும் வல்லவன் மந்திரி.

மதினுட்ப ஞாலோ டேடயார்க் கதிநுட்பம்  
யாவுள முன்னிற் பவை.

(க-ரை.) புத்தி நுட்பத்தை உடைய் மந்திரிகளுக்குமுன் நிற் கும் ஞாலோசனைகள் எவையுள?

செய்கை யறிந்தக் கடைத்து மூலகத்  
தியற்கை யறிந்து செயல்.

(க-ரை.) தொழில்செய்யும் திறங்களை அறிந்தாலும் உலகநடக்கையை அறிந்து செய்யக்கடவன்.

அறிகோன் றறியா ணெனினு முறதி  
‘யுழையிருந்தான் கூறல் கடன்.

(க-ரை.) சொன்னவரது அறிவை அழித்துத் தான் அறியாடு நும் அரசனுக்கு உறுதியானவைகளைச் சொல்லுதல் மந்திரிக்கடமையாம்.

முறையுறச்சூழமாத்திரமன்றிமுடிக்கமாட்டாதமங்திரியு மிறைவனுக்கக்கிதமெண்ணுமந்திரிபுமொழுதுசித்திரத்திதழுமாக முறையிற்பிரிக்கப்பட்டவர்முதலோருளத்தினைப்பினித்துருருஞ்சு மறுவறப்பினிக்குமொழிதிறனறிக்குதுவழங்கல்மங்திரிகணாற்குணவே.

அறனறிந் தான்றமைந்த சோல்லானெஞ் ஞான்றுங் திறனறிந்தான் ஹேர்ச்சித் துகீன.

(க-ரை.) தருமங்களை அறிந்து தொழில்செய்யும். திறங்கி; தெரிந்தவன் மந்திரி.

பழுதேண்ணு மந்திரியிற் பக்கத்தட்ட டேவ்வோ ரேபுது கோடி யுறும்.

(க-ரை.) அரசனுக்குத் தீங்குசெய்யும்மந்திரி ஒருவன் ஏழை; கோடி பகைவரிலும் கொடியன்.

முறைபடச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர்.

(க-ரை.) செய்தொழிலிலே திறம் இல்லாத மந்திரிகள் முடிவு ஒருகாரியத்தை ஆலோசித்தும் பின்பு அதை முடிவில்லாமலே செய்வார்கள்.

(இச்செய்யுளால் வசனாரிரவாகரைச்சேர் எனக்கூறியதாம்) சுருக்கிமெய்விளக்கியினிமையும்பயனுக்கொகுத்தயலார்மொழிக்கிடையாற் திருக்கிளர்மொழியைச் சோர்வறவவைக்கட்செல்லுமாறஞ்சதவின்றி யுரைக்கவல்லவரேயமைச்சர்களாவருறுமுறைப்ரம்தரப்பலவாய் விரிக்கவல்லவருங்கற்றதுவினங்கவிரிக்ஞமாட்டாருமெல்லியதே. (க-ரை)

கூடு-ம். வதி.- சோல்வள்ளமை.

அஃதாவது - தான் நினைத்த தொழில் முடியும் வழியால் வார்த்தைசொல்ல வல்லவனுக்குதலாம். (குறள் க)

கேட்டார்ப் பினிக்குந் தகையவாய்க் கேளாரும் வெட்ப மோழிவதாஞ் சோல்.

(க-ரை.) கேட்டாரும் கேளாதவரும் விரும்பும்படிக்குச்சொல்லுவதே சொல்லாம்.

சோல்லுக் சோல்லைப் பிறிதோர்சோ வச்சோல்லை வெல்லுஞ்சோ வின்மை யறிந்து.

(க-ரை.) யிறர் சொல்லுஞ்சொல்லி வெல்லுஞ்சொல் இல்லாமையைக்கண்டு சொல்லக்கடவர்.

சோல்லவெல்லன் சோர்வில் னஞ்சா னவஜீன  
யிகல்வெல்லல் பார்க்கு மரிது.

(க-ரை) சொல்லில் வல்லவனும் சோர்வு இல்லாதவனும் அஞ்சாதவனும் ஆகிய ஒருவனை வெல்லல் அரிது.

விரைக்கு தோழில் கேட்கு ஞாலநிரந்தினிது  
சோல்லுதல் வல்லார்ப் பேறின்.

(க-ரை.) சொல்லப்படும் காரியக்களை இனிதாகச் சொல்லுதலில் வல்ல மந்திரிகளைப் பெற்றால் உகம் ஏற்றுக்கொள்ளும்

பலகோல்லக் காமுறுவர் மன்றமா சற்ற  
சிலகோல்ல ஹற்று தவர்.

(க-ரை.) குற்றமற்ற வார்த்தைகளைப்பேச அறியாதவர்கள் பல வார்த்தைகளைப்பேச விரும்புவார்கள்.

இணருழ்த்து நாரு மலரணையர் கற்ற  
துணர விரித்துரையா தா.

(க-ரை) கற்றதூல்களை விரித்துச் சொல்லாதவர்கள் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பாவார்.

(இச்செய்யுளால் தோழில் கலமுடையானைச்சேர் எனக்கூறியதாம்.) பொருள்பயந்திடுமுறம்புச்சுப்பயவரப்புரைபடுவினை பென்றும்புரியார் மருளின்மற்றிருக்காற்புரியினுமிரங்கார்வையகத்தீதனையோர்போல விருமுதகுரவர்கற்புடைமகளினிலாமகவிவர்ப்பசித்திடினும் பெருமிதப்படாதவினைசெயாருவகுபேணுறந்தேகமஞ்செயமைச்சர்.

கூகு.மி. அதி.—வினாத்தூய்மை.

அஃதாவது - செயப்படும் தொழில்கள் பொருளை மாத்திரமல்லாமல் அறமும் புகழும்தந்து நல்லவை ஆதலாம். (குறள் டு)

என்று மொருவுதல் வேண்டும் புகழோடு  
நன்றி பயவா வினை

(க-ரை) அரசனுக்குப் புசைழுயும் த்ருமத்தையும் தாராத்தொழில்களை மந்திரிகள் விடவேண்டும்.

ஓஒதல் வேண்டு மோளிமாழ்குஞ் செய்வினை  
யானு மென்னு மவர்.

(க-ரை.) மேலாவோமென்று எண்ணுவோர் கெடுதற்குக் காரணமான தோழிலை விடக்கடவர்.

எந்றேன் றிரங்குவ செய்யற்க செய்வானேன்  
மற்றன்ன செய்யாமை நன்று.

(க-ரை.) தான் வருந்தும் தொழில்களைச் செய்யாதிருக்கிட்ட  
வன் அவற்றைச் செய்வானுகிலும் பின்செய்யாமை நல்லது.

என்றால் பசிகாண்பா ணயினுஞ் செய்யற்க  
சான்றோர் பழிக்கும் வினை.

(க-ரை.) தாய் பசியைக்கண்டானுபினும் அதைக் குறித்த  
பழிக்கும் தொழிலைச் செய்யாதிருக்கக் கடவன்

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பகமட்  
கலத்துணீர் பேய்தீர்தி யற்று.

(க-ரை.) மந்திரி அரசனுக்கு வஞ்சிப்பால் பொருளைத் தேடி  
காத்தல் பசியமண்பாத்திரத்துள்ளே நீரைவர்த்துக் காத்த  
போலாம்.

(இச்செய்யுளால் காரியசமர்த்தனைச்சேர்த்துக்கோள் எனக்கூறியதால்  
ஷற்றுசேர்வினையைப்புரிதராரூபாலா துவங்தடுப்பிலுக்கலங்கார்  
தேறகாரியத்தைமுடிப்புழியன்றிச்செய்வன்மொழிபாதியானிடமே  
வேறுபோமா ருவினக்குரூர் துணிச்தவினைதுளங்கா துவல்விரவார்  
வீரசேரிவரையுருவுகண்டெள்ளாவேந்தனேவேந்தனுமைந்தா. (க)

கூட-ம். அதி.—வினைத்தீட்டப்பு.

அஃதாவது - பரிசுத்தமாகிய தொழிலை முடிப்பவதுக்கு வேங்  
வேதாகிய மனவினமயாம். (துறள் 6)

ஹெரூரா வுற்றபி ஞேல்காமை யிவ்விரண்டி  
ஞேறேன்ப ராய்ந்தவர் கோள்,

(க-ரை.) மந்திரிகள் துணிவானது பழுதுபடும் தொழிலைச் செய்  
யாமையும் அத்தொழில் பழுதாகில் தளராமையுமாம்

கடைக்கோட்கச் செய்தக்கதாண்மை யிடைக்கோட்கி  
னெற்று விழுமாந் தரும்.

(க-ரை.) தொழிலைமறைத்து முடிவில் செய்வதே வளிமையாம்  
அது கடுகில் வெளிப்படுமாகில் துண்பமாம்.

உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருங்தேர்க்க  
கச்சாணி யன்னு குடைத்து.

(க-ரை) உலகம் தேர்க்கு அச்சாணிபோலத் தொழிலில் வளிமை  
யுன் னோரை உடையது அதனால் வடிவுகண்டு ஒருவரை இகழுமாகாது.

கலங்காது கண்ட வினைக்கட் ளோங்காது  
தூக்கங் கழிந்து சேயல்.

(க-வர.) மனம் தெளிந்து செய்யத் துணிந்த தொழில் இடத்து  
ஆலசியம் இல்லாமல் அத்தொழிலில் செய்யக்கடவர்.

துண்ப முறவரினுஞ் சேயக துணிவாற்றி  
யின்பம் பயக்கும் வினை.

(க-வர.) துண்பம் வரினும் துணிவுடன் இன்றம்தரும் தொழிலைச்  
செய்யக்கடவர்.

(இச்செய்யளால் கருமாலியறிவானைக் கைவிடாதே எனக்கூறியதாம்)  
துணிவு ரமளவுஞ்சும்க் குடியினிரங்கும் வினைபொருந் துவாயெல்லாக்  
தணிவறீமுடித்தல். துதகாதாயிற்ற சுபொருங் வினையிடங்கால  
மணியுதுகருவிலையங்குமாய்ச்சிகலையடர்த்தலெட்டலர்க்கழிவுறுத்தார்  
பணிவுசெய்தேனுங்காத்தன்முத்தொழிலும்பண்புடையமைச்சர்தங்கொழிலே.

க-அ-ம். வதி.—வினை சேயல்வகை.

அஃதாவது-வலிமையுடைய மாநிரியானவன் தொழிலைச் செய்  
யும் திறமாம்.  
(குறள் ஈ)

குழ்ச்சீ முடிவு துணிவெய்த வத்துணிவு  
தாழ்ச்சீயுட்டங்குத் தீர்து.

(க-வர.) ஆலோசனைக்கு எல்லையாவது துணிவுபெறுதல் அத்  
துணிவு பின்னால் ஆலசியப்படுதல் குற்றம்.

ஒல்லும்வா யேல்லாம் வினைங்களே யோல்லாக்காற்  
சேல்லும்வாய் நோக்கீச் சேயல்

(க-வர.) குற்றம் கூடும் இடத்தெல்லாம் தண்டித்தல் கல்லது  
அது கூடா இடத்து முன்று உபாயங்களால் செய்யுக்கடவன்.

நட்டார்க்கு நல்ல சேயலின் விரைந்ததே  
யோட்டாரை யோட்டிக் கோளால்.

(க-வர.) பகைவரைச் சிகேகம் ஆக்கிக்கொள்ளுதல் சிகேகருக்கு  
கல்லவைகளைச் செய்தலினும் கல்லது.

(இதமுதல் இரண்டு செய்யுள்களால் ஏவல்புரிவானை ஆள் எனக்  
கூறியதாம்.)

குடிப்பிறங்கிருநால்கற்றறிந்தமைச்சர்குணக்காமுடையனுப்புச்சற்றங்  
கடப்புமரசனிடத்துறமன்புங்கருதுவேற்றசவாம்பண்பும்  
விடப்படாவின்சொல்லன்மையுமுருவுவெருவருத்தின்மையுமருவி  
யிடத்தொடுசெவ்வியறிக்குதாலத்துக்கேற்றவழுரைப்பவன்துதன்.

சூக்கம். அதி.—நூது.

அஃதாவது - பொருத்தல் பிரித்தல்களுக்கு வேற்றாசர் இப் பேத தூதுசெல்வோரது தன்மையாம். (குரா)

அண்புடைமை யான்ற சூழப்பிற்தல் வேந்தவாம்  
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

(க-ரை.) அண்பும் நற்குடியில் பிறத்தலும் அரசர்விரும்பும் குழும் உடையனுதல் தூதன் இலக்கணம்.

அண்பறிவா ராய்ந்த சோல்வன்மை தூதுரைப்பார்க் கிண்றி யமையாத முன்று.

(க-ரை.) அண்பு அறிவு சொல்வன்மை இவை தூது சொல்வேர்து குணங்களாம்.

ஞாலாரு ஞால்வெல்ல ஞகுதல் வேலாருள்  
வென்றி வினையுரைப்பான் பண்பு.

(க-ரை.) தூதனுக்கு இலக்கணமாவது மந்திரிகள் இடத் தல்லவன் ஆகுதல்.

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் முன்றின்  
செறிவுடையான் செல்க வினைக்கு.

(க-ரை.) அறிவு உருவு கல்சி இவற்றை உடையவன் தூது செல்லக்கடவன்.

கற்றுக்கண் ணஞ்சான் செலச்சோல்லிக் காலத்தாற் றக்க தறிவதாங் தூது.

(க-ரை.) நீதி நாலைக்கற்றுப் புகை அரசர் மனம் கொன் சொல்லி அஞ்சாதவனுப் பாலத்திற்கு ஏற்க உபாயம் அறிபவே தூதன்.

கடனறிந்து காலங் கருதிப்பிடனறிந்  
தெண்ணி யுசூரய்பான் றலை.

(க-ரை) முறைத்திரித்து சமையம்பார்த்துத் தக்க இடம் அறிக்க எண்ணிச் சொல்பவனே தூதரில் தலைமை உடையவன்.

உறபொருள்காமம் விரும்புத்துய்க்கையிரக்கழிவறிலுமான்சாமை மறுபுலத்தமைச்சர் துணைமையாக்கன்மைவாய்க்கைசொற்சோர்வருத்துணிவு மறவதவுடையனுப்பழியுரைப்பான்மத்திமத்தூதனுமுடங்கல் குறகுபுகொடுப்பான்கடைப்புக்குத்துண்கடறியவிவரையுக்கதீக்கொள். (ஏ)

தூய்மை துணைமை தணிவுடைமை யிம்முன்றின் வைய்மை வழியுரைப்பான் பண்பு.

(க-ரை) சுத்தமும் துணியும் நூணியும் சுத்தயமும் இங்கான் கும் தூதன் இலக்கணமாம்.

விமோற்றம் வேந்தர்க் குறைப்பான் வமோற்றம் வாய்சோரா வன்கணவன்.

(க-ரை.) தன் அரசன் வார்த்தையை வேற்றரசர்க்குச் சொல்லுதற்கு உரியவனே தூதரில் வலியவன்.

இஹதி பயப்பினு மேஞ்சா திறைவற் குறுதி பயப்பதாங் தூதி.

(க-ரை.) தவுக்கு முடிவுவரினும் அஞ்சாது வேற்றரசனுக்குத் தன் அரசன் சொல்லைச் சொல்லவனே தூதன்.

(இதுமுதல் இரண்டு செய்யுள்களால், இராசகேவை வஸ்ளானைப் போருந்து எனக்கூறியாதம்.)

இறைசிறப்பாகணிவன் துகர்வவினிதுறுமேன்மையாதிகடா முறலங்கறோதலுரிமையின்மருவலொண்பொருங்வெளவன்மன்னவன்முன் பிறர்செவிமொழிதல்பிறரொடுநகைத்தல்பேணுறுப்பண்புவேந்தினமை முறைமதித்திகழ்தல்விரும்புருவினையமுடித்தலுஞ்சேர்க்கவர்க்காகா. (ஈ)

எயி-ம். அதி.—மன்னரைச் சேர்ந்தோழுகல்.

அஃதாவது - மந்திரி அரசனைப்பொருந்தி ஈடுக்கும்விதமாம். (கு 6)

மன்னர் விழைப் விழையாமை மன்னரான் மன்னிய வாக்கங் தரும்.

(க-ரை) தமது அரசால் விரும்பப்பட்டவற்றை விரும்பா திருத்தல் மந்திரிகளுக்கு அவரால் செல்வம் உண்டாம்.

போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்.

றேற்றுதல் யார்க்கு மரிது.

(க-ரை.) மந்திரிகள் தங்களிடத்துக் குற்றம்வராமல் காக்கக் கடவர் தம் அரசர் சுக்தேகித்தபின் அவரைத்தளிவித்தல் அரிது செவிச் சொல்லுஞ்சேர்ந்த நகையு மலித்தோழுக லான்ற பேரியா ரகத்து

(க-ரை.) மந்திரி அரசன் இடத்து விருக்கையில் ஒருவன் செயி யில் சொல்லுதலையும் ஒருவனைக்கண்டு நகைத்தலையும் நீக்கி ஈடுக்கக் கடவன்.

இனைய ரினமுறைய ரேன்றிகழார் நின்ற வோளியோ டோழுகப் படும்.

60 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூஸ்மும் உறையும்.

(க-ஞர.) மந்திரிகள் அரசனை இனியவர் எமது சாதியார் என்று இகழாமல் மதிக்கக்கடவர்.

கோளபீப்ட்டே மென்றேண்ணிக் கேள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.

(க-ஞர.) அறவிவடயவர் அரசனுலே மதிக்கப்பட்டோம் என்று நினைத்து அவர் விரும்பாதவற்றைச் செய்யார்

பழழய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்

கேழுதகைமை கேடு தரும்.

(க-ஞர.) அரசனுக்குப் பழழம்பையாம் என்று நினைத்து இப்பு அல்லாதவற்றைச் சொய்யும் உரிமையானது மக்திரிகளுக்குக் கேட்டைத்தரும்.

குறிப்பொடுகாலமறிக்கிறவிரும்பக்கோதறபயன்யிகப்பயக்கும் வெறுப்பிலவினையவிரும்பி வெண்டாதவினையினைக்கேட்பினும்விளம்பார் சிறப்புறவோர்வதாயினும்வற்றான்செப்பிடித்தேட்பினல்லாது மறப்பினுங்தொடராரோர்தராரானுகார்மருங்கலார்வினைவித்தார். (ஏ)

அகலா தணுகாது தீக்காம் வார்போல்க  
விகல்வேந்தர்ச் சேர்ந்தோழுகு வார்.

(க-ஞர.) மந்திரிகள் மாறுபடுகையை வேந்தர் இடத்து அகலமலும் அனுகாமலும் இருக்கக்கடவர்.

எப்போருஞ் மோரார் தோட்சார்மந் றப்போருனோ  
விட்டக்காற் கேட்க மறை.

(க-ஞர.) அரசன் இரகசியம் பேசுகையில் கேளாமலும் அதை வினவாமலும் இருந்து அவன் சொல்வதை மக்திரிகள் கேட்கக்கடவர்.

துறிப்பறிந்து காலங் கருதி வேறுப்பில்  
வெண்பே வேட்பச் சோலல்.

(க-ஞர.) குறிப்பு அறிந்து சமையும்பார்த்து வெறுப்பில்லாத வற்றையும் வேண்டுவன் வற்றையும் சொல்லக்கடவர்.

வேட்பன சோலலி விழியில் வெஞ்ஞான்றுங்  
கேட்பினுஞ் சோல்லா விடல்.

(க-ஞர.) அரசன் விரும்பிய வற்றைச் சொல்லிப் பயனில்லாத வற்றை அன்கேட்டாலும் மக்திரி சொல்லாது விடக்கடவன்.

(இச்செய்யுளால் கருத்தறிபவனைச் சீர் எனக்கூறிதாம் )

அகத்திடைக்குறித்தகாரியமதனையெழுதுவரவர்விழியான்  
முத்தினுல்றியவல்லவனுகிமுகம்விழியிரண்டினுமன்றி  
யகத்திடைத்தனக்குகிகழ்த்திடுக்குறிப்பாலவரவரகக்குறிப்பற்று  
மிகத்தெளிபவனைக்கரிமுதலுறுப்புள்விழைவனகொடுத்துக்கொள்ளும்தா.

எக-ம் அதி. — துறிப்பற்றல்.

அஃதாவது - அரசர் நினைத்ததை அவர் சொல்லாமல் அறிதலாம். (கு. ச)

ஜூப் படாஅ தகத்த துணர்வானைத்  
தேய்வத்தோ டோப்பக் கோளல்.

(க-ரை) மனத்தின் இடத்து நடப்பதை அறிபவனைத் தெய்வத்  
தேரடி சமானமாகக் கொள்ளக்கடவுன்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்  
யாது கோடேத்துங் கோளல்.

(க-ரை.) குறிப்பால் குறிப்பு அறிபவரை வேண்டுவன கொடுத்  
நுக் கொள்ளக்கடவர்.

முகநோக்கி நிற்க வமையு மகனேஞ்கி  
யற்ற துணர்வார்ப் பேறின்.

(க-ரை.) மனதைக் குறிப்பால் அறிந்து உற்றத்தை அறிவரைப்  
பெற்றால் அவர்முகம்பார்த்து சிற்கப்போதும்.

நண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்  
கண்ணல்ல தில்லை பிற.

(க-ரை.) அரசர்கருத்தை அளக்கும்கோரவது அவர்கள் கண்  
களே அல்லாமல் வேறில்லை.

(இச்செய்யுளால் சபாநிர்வாகனைப்பரிபாலி எனக்கூறியதாம்.)  
தொல்கூடுமின்சொலிலக்கணச்சொல்லேகுழ்திடுக்குறிப்புச்சொன்னுன்றின்  
ஷகையறிந்துயர்க்கோரத்தவர்தாழ்க்கோரம்குவழுன்றவையுமாராய்ந்து  
ஷகையறவுயர்க்கோரவையின்முக்துரையார்சமத்தினைவாற்றினுங்கினப்பார்.  
ஷகபடுமவையினுள்ளறயுமாழியார்கவைப்படாச்சொற்பொருளாய்ந்தோர்.

எக-ம் அதி. — அவையறிதல்.

அஃதாவது - அரசனேஞ்சிகுந்த சபை இயல்லை அறிதலாம். (கு. ஏ)

அவையறிந்த தாராய்ந்து சொல்லுக சொல்லின்  
ஶ்ரேஷ்டமையறிந்த தூய்க்கை யவர்.

(க-ரை.) சொல்லின் தொகையை அறிந்தவர் சபை அறிந்து  
சொல்லக்கடவர்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சோல்லி  
நடைதெரிந்த நன்மை யவர்.

(க-ரை.) சொல்லின் நடை அறிந்தவர் சமையம் அறிந்து  
கைக்கடவர்.

நன்றேன் றவற் யள்ளு நன்றே முதுவருண்  
முந்து கிளவாச் சேறிவு.

(க-ரை.) அறிவுடையோர் சபையில் அவர் முன்னம் ஒன்று  
சொல்லாத அடக்கமானது நன்மை எல்லாவற்றுள்ளும் நல்லது  
கற்றறிந்தார் கல்வி விளக்குங் கட்டறச்  
சோற்றேரிதல் வல்லா ரகத்து

(க-ரை.) குற்றம் அறக் கற்றவர் சபையில் கற்றவர்  
விளங்கும்.

உணர்வு துடையார்முற் சொல்லல் வளர்வதன்  
பாத்தியு ணீர்சோரின் தற்று.

(க-ரை.) கற்றவர் சபையில் கற்றவர் ஒன்றைச் சொல்லல் பா  
யில் நீர்விட்டாற்போலும்.

புல்லவையுட் போச்சாந்துஞ் சோல்லற்க நல்லவையு  
ணன்கு சேலச்சேல்லு வார்.

(க-ரை.) நல்லோர் சபையிலே நற்பொருளீச் சொல்பவர் பு  
சபையிலே மறந்தும் சொல்லாதிருக்கக்கடவர்.

அங்கணத்து ஞக்க வழிப்பதற்றுற் றங்கணத்த  
ரல்லார்முற் கோட்டி கோளல்.

(க-ரை.) தம் இனத்தர் அல்லர் சபையில் ஒன்றும் சொல்ல  
இருக்கக்கடவன் சொல்லுதல் சேற்றுள்ளிழுந்த அமிர்தம் ஒக்கும்

(இச்சேய்ளால் சபை அஞ்சாதவரைச்சேர் எனக்கூறியதாம்.)

வல்லவரவையுட்கற்றதன்சாதுவருத்துரைத்தவருண்மிக்கான்  
நல்லவைகேட்பார்கற்றவர் தம்முணன்குறமதித்திடப்படுவார்  
சொல்லவையுஞ்சிக்கற்றனசெலுத்தாச்சோர்வினர்கற்றுங்கல்லாத  
புல்லியரிருந்தும்பொன்றினரதனுற்போற்றுகவவைபஞ்சாதவரை  
எடு-ம். அதி.—அவையழுஞ்சாமை.

அஃதாவது-சொல்லுதற்கு உரியசபையை. அறிந்து சொல்ல  
கால் அதற்கு அஞ்சாமையாம். (தூறள் எ.)

வகையறந்து வல்லவை வாய்க்கோரார் சோல்லின்  
ஆகையறிந்த தூய்மை யவர்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும். 63

(க-ரை.) சொல்லினது தொகையை அறிந்தவர் சபையினது வகையை அறிந்து பிழைபடச் சொல்லார்.

கற்றுகுட்ட கற்று ரேணப்பவேர் கற்றுமுற்  
கற்ற செலச்சோல்லு வார்.

(க-ரை.) கற்றவர் சபையில் கற்றவற்றைச் சொல்லவல்லவர் கற்றவர் எல்லாருள்ளும் கற்றவர் என்று சொல்லப்படுவார்.

கற்றுமுற் கற்ற செலச்சோல்லித் தாங்கற்ற  
மிக்காருண் மிக்க கோள்.

(க-ரை.) கற்றவர்முன் கற்றவற்றைச் சொல்லித்தாம் கற்றவை களினும் மேலானவற்றைக்கற்றவரிடத்துத் தெரிந்துகொள்ளக்கடவர்.

பல்லவை கற்றும் பயமிலரே ரல்லவையு  
னன்கு செலச்சோல்லா தார்.

(க-ரை) நல்லவர் சபையிலே நல்லபொருளீஸ் சொல்லாதவர் பலநால்களைக் கற்றுராயினும் பயன் இல்லாதவராவர்.

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து  
ஙல்லா ரவையஞ்சு வார்.

(க-ரை.) கற்றிருந்தும் கற்றவர்சபைக்கு அஞ்சபவர் கல்லாதவரினும் கடையராவர்.

உளரேனினு மில்லாரோ டோப்பர் களனஞ்சிக்.  
கற்ற செலச்சோல்லா தார்.

(க-ரை.) சபைக்கு அஞ்சிக் கற்றவற்றைச் சொல்லாதவர் உயி  
ரோடிருந்தும் இறந்தவரோடு ஒப்பர்.

(இதுமுதல் முன்று செய்யுள்களால் நாட்டை வளப்படுத்து எனக்  
கூறியதாம்.)

இருப்புள்ளவாய்ந்தமலைவருபுனலுமிடவியநகர்களுமுடைத்தாய்ப்  
பெருகவெப்பொருளுமொழிவறங்களைக்கும்பெருங்குடிகளுக்கலாற்  
பொருள்பலவீட்டுஞ்செல்லவருமறையோர்புறையறுதவத்தினர்துறவோர்  
மருளறகல்லாதியோர்ப்பலருமன்னிவாழ்ந்திருப்பதுநாடு (ஏன)

ஏ.ம். அதி.—நாடு;

அந்தாவது-இவ்வித வளப்பங்களை உடையது நாடாம். (கு.எ.)

தள்ளா விஜோயினுந் தக்காருந் தாழ்விலாச்  
செல்வருஞ் சேர்வது நாடு.

(க-ரை) உழவரும் அறிவோரும் செல்வரும் ஈடு வாழ்வதே  
நாடாம்.

அரசியற்கைப் பட்டம் திருக்குறள் மூலமும் உரையும்.

திருப்புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்  
வல்லரணு நாட்டிற் குறுப்பு.

(க-ரை.) நீரும் மலையும் மலையில் வருநீரும் ஈகரும் நாட்டிற் குறுப்பாம்.

பழுதுசிர்காட்டுக்கமர்கள்சாதிப்பற்றுசுக்கேதத்தினீண்டுக் குழுவுமாறலீக்குக்கள்வர்பொய்குறளோக றவேர்ப்பன்றிமான்முதல் கெழுவுமுட்பகையுமளவுபார்த்தரசைக்கெடுக்குங்கொல் துறம்பு மழைமழையின்மையெலினிலிட்டின்மன்னராற்கோளநமாமைந்து

பெரும்பொருளாற் பேட்டக்க தங்கி யருங்கேட்டா  
லாற்ற விளைவது நாடு.

(க-ரை) அனாவ இல்லாப் பொருள் உடைமையால் பிறாஸ் சிக்கத்தக்கது ஆகிஅழிவு இன்மைபொருங்கி மிகவிளைவதே நாடா  
பல்குழுவும் பாழ்சேய்யு முட்பகையும் வேந்தலைக்குங்  
கோல்குறும்பு மில்லது நாடு.

(க-ரை.) பலகூட்டமும் பகையும் கொலைத்தொழிற் குறுப்பு  
இல்லாததே நாடாகும்..

ஆதலீற் சுடிகளாதியோர்தொகவுமழிவுசெய்குழுமுதலகன் ற  
போதவுங்காவல்புரியினியின்மைபுகழ் திருவிளீவின்பமைனத்துங்  
கோதநாளுமிகவளதாகுங்குலைந்தயஞாஞ்களுறிது  
மேதகத்தாங்கும்வருங்குறுதவுவயும்வேண்டுமியளித்திடுமைந்த  
போறையோருங்கு மேல்வருங்காற் றுங்கியிறைவற்  
கிறையோருங்கு நேர்வது நாடு.

(க-ரை.) பிறாஸ்டுப்பாரம் தன்மேல் வரும்போது அவற்றை  
தாங்கித் தன்அரசனுக்கு இறைப்பொருள் முற்றும்தருவதே நாடா  
பின்னியின்மை செல்வம் விளையின்ப மேம்  
மணியேன்ப நாட்டிற்கில் வைங்கு.

(க-ரை.) நோய் இல்லாமையும் செல்வமும் பயிர் விளைவும் இவ்வும் காவலும் இவ்வைந்தும் நாட்டிற்கு அழுகாகும்.

நாடேன்ப நாடா வளத்தன நாடல்ல  
நாட வளந்தரு நாடு.

(க-ரை.) தேடாத செல்வத்தை உடையதை நாடு என்று சொல்வார் தேடிவந்த செல்வத்தைத் தருங்கூகள் நாடுகளால்ல.

(இச்சேய்யுளால் அரணைக்காக்க எனக்கூறியதாம்.)

மகுங்குந்ரக்கிடங்குவெள்ளிடைகானமலையுறவுகன் றயர்க்துரங்கொண்  
டோருக்குபல்பொறியுமணிக்துபேரிடத்தாயுறுசிறுகாப்பினல்லீர  
ஏருக்குபல்பொருளுந்தமுவியெத்திரத்துநேரவர்கொளப்படாதாகி  
சருக்கையாதிகளும்பொதிந்தகத்துறைவோர்தொழிலினிதாற்றுவதானே.

எடு-ம். அதி.—அரண்.

அஃதாவது - இன்னின்ன தன்மையை உடையது அரணும்.

மணிந்ரு மண்ணு மலையு மணிநிமுற்  
காடு முடைய தரண்.

(க-ஸர.) நிரையும் வெளிவிலத்தையும் மலையையும் காட்டையும்  
டையது கோட்டையாம்.

உயர்வகலங் திண்மை யருமையின் நான்கி  
ஊமைவர ஜென்றுரைக்கு நூல்.

(க-ஸர.) உயர்வு அகலம் வளிமை அருமை இந்நான்கின் மிகு  
திணையுடைய மதிலைக் கோட்டை என்று சொல்லுவர்.

(இச்சேய்யுள் கம்பஶாயணம் கோட்டைச்றப்பு சிலேடைப்பொருள்.)  
மேவரவணரமுடிவிலாமையினாலும்வேதமுமொக்கும்விண்புகளாற்  
தேவருமொக்குமுணிவருமொக்குஞ்சினிபொறிபடக்கியசெயலாற்  
காவலிற்கலையூர்கன்னியையொக்குஞ்குலத்தாற்காளியையொக்கும்  
யாவருமொக்கும்பெருமையாலெய்தற்கருமையாலீசினெயாக்கும்—என்பத்

[மஹாயநிக்]

(இச்சேய்யுளால்ப் போருட்குவைதேடு எனக்கூறியதாம்)

அருளொடுபுரக்கப்படுக்குழியன்போடளித்திடுமாறினிலொறுற  
மிருநிலத்தெடுத்தபழும்பொருளுரிமையின்றியேயிறந்தவர்பொருளு  
மருவியசுக்கப்பொருளுமொட்டவரைமாட்டியபொருளுமீட்டுவிப்-  
பெர்குளறமின்பம்புகழ்த்தரும்பகையைப்புரட்டுமெவ்வினாகஞ்சுமுடிக்கும். (ஈசை)

எகு-ம். அதி.—போருள்சேயல்வகை.

அஃதாவது-இவ்வித வகையை அடையச் செய்வது பொருளாம்.

இல்லாரை செல்லாரு மெள்ளுவர் செல்லவார  
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு:

(க-ஸர.) வறியவரை யாவரும் இகழ்வர் செல்வரை யாவரும்  
புகழ்வர்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

பொருளென்னும் பொய்யா விளக்க மிருளதுக்கு  
மெண்ணிய தேயத்துச் சென்று.

(க-ரை.) பொருள் என்னும் விளக்கானது பகுக என்றும்  
இருளைக் கெடுக்கும்.

(இதுமுதல் இரண்டேசும்யுள்களால்ச் சேனையைப் பரிபாலி  
எனக்கூறியதாம் )

கரிபரியிரதந்தானையுமைம் துகருதுமூறஞ்சுருதிகள்வேங்  
திரிதாப்பொருதுவெல்வதெப்படைதானென்துகலிப்படைகள்ட்டுப்  
பரிபடைகாட்டுப்படைதுணைப்படைகைப்படைமூலப்படையெனவாருத்  
தெரிப்படையிலும்துட்சிறந்ததுமூலப்படையிதிந்திரந்தவர்வீரர். (ஏக)

என-ம். அதி.—படைமாட்சி.

அஃதாவது - சேனையினது தன்மையாம்.

உறப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்  
வெறுக்கையு ளெல்லாந் தலை.

(க-ரை.) போரில் அஞ்சாது நின்று வெல்லும் படையானது  
அரசன் செல்வம் யாவற்றிலும் தலைமையானது.

உலைவிடத் தூறஞ்சா வண்கண் டெடாலைவிடத்துத்  
தொல்படைக் கல்லா வரிது.

(க-ரை.) அஞ்சாது நின்று தாங்கும் சௌரியமானது அரசன்  
பழையசேனைக்கு அல்லது மற்றவர்க்கு இல்லை  
விரையவன்பகையைவெல்லும்வள்கண்மைவேந்தாழாவகைகாக்கும்  
புரையறுமானம் போரினஞ்சினரைப்பொருத்தாவொளியறைபோகா  
வரையறதேற்றமுடையரோயானும்வறுமையுஞ்சிறுமையும்வெறுப்பு  
சிரைதரின்வெல்லார்தலைவரில்வழியுநேர்க்கிரும்பகைவரைவெல்வார். (ஏக)

மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற.  
மெனாள்கே யேமம் படைக்கு.

(க-ஸர.) சௌரியமும், மாண்மூம் நல்வழிச் செய்கையும், நம்பிக்  
கையும் ஆகிய இந்கான்கு குணமும் சேனைக்கு அரண் ஆகும்.  
சிறுமையுஞ்சு செல்லாத் துணியும் வறுமையு  
மில்லாயின் வெல்லும்படை.

(க-ரை.) சிறிதாகலும் வெறுப்பும் வறுமையும் இல்லாவிட்டன்  
சேனையானது பகையைவெல்லும்.

(இச்செய்யுளால் வீரரை மேம்படுத்து எனக்கூறியதாம்.)

லேலதிர்வரினும்விழித்தகண்ணிமையாலீ றமெய்யுறுகரனுமே  
யாவியினத்தினுழிலாட்டயருமாண்மையுமழியினவ்லாது  
சிலங்கினஞ்செய்யாதமையாததிரமும்வேங்துசிறினுஞ்செல்  
யாவியறமுமன்னீருகுப்பமடிதறும்படைச்செருக்காகும்.

(ஈசு)

எது-ம். அநி.—படைச்சேருக்கு.

அஃதாவது - சேஜையினது மற்றிகுதியாம்.

கைவேல் களிற்கெறுகி போக்கி வருபவன்.  
மெம்பேவல் பறியா நகும்.

(க-ரை) கைவேலை யானைமேல் ஏறின்து வருபவன். தன்மெய்  
வேலைப்பிடிடுக்கி மகிழ்வரன்.

விழித்தகண் வேல்கொண்டெறிய வழித்திமைப்பி -  
நேட்டன்றே வன்கணவர்க்கு.

(க-ரை.) கோபித்துப்பார்த்த கண் வேல்கொண்டு ஏறிய  
இமைக்குமாயின் தோற்பு அல்லவா?

(இச்செய்யுளால் சீஙேகைச் காப்பாற்று எனக்கூறியதாம்.)

அழிதகுகெறியிற்கெலவினாவிலாக்கியாம்வழிசெலுத்திழுழிவினையா  
வழிவுவங்குடுப்பினதற்குடன்லாந்தாக்கைவேறன்றியாருயிர்க  
வொழிவகையின்றியுணர்ச்சியோத்தகுதுறுணர்தொதமுறுகயபோலக்  
கழிக்கிழ்காளும்பயில்தொறும்வளர்க்கல்பபதெட்டபெனப்புமால். . . (ஈசு)

எக-ம். அதி.—நட்பு. . .

அஃதாவது - இன்னசிதமாய் நடப்பது நட்பாம். . .

நவின்று நானயம் போறும் பயின்றுறும்  
பண்புடை யாளர் தொடர்பு.

(க-ரை.) நற்குணம் உடையவர் நட்பானது படிக்கும்தோறும்  
நால் பயன்கொடுத்தல் பேரவாம்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா :  
நட்பாம் கிழுமை தரும்.

(க-ரை.) இருயர்க்கும் ஒத்த அந்தே சிதேகம்தரும்.

(இச்செய்யுளால் இன்மறிந்து பழகு எனக்கூறியதாம்.)  
நன்மதியுடைமைகுடிகுணக்குற்றகல்லினத்தானுமெத்திரத்தும்  
யன்முறையாய்க்குட்பினாக்கொள்கபாம்பொடுபழகினும்பிரித  
வின்மையாமதனாய்க்கலாலொருவரிடத்துட்புறேறுறினவர்கெய்  
புன்ஸமயப்புறியும்புணர்க்கிருபயனும்போக்குவதன்மையுத்திரனே. (ஈசு)

68 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

அ-ங்-ம். அதி.—நட்பாராய்தல்.

அஃதாவது - முன்சொல்தப்பட்ட இலக்கணம் உடையை  
ஆராய்ந்து அறிந்து சினேகிக்க வேண்டுதலாம்.

நடாது நட்டவிற் கேட்டிலை நட்டபின்  
வீட்டில்லை நட்பாள் பவர்க்கு.

(க-ரை.) சினேகிப்பவர்க்குச் சினேகித்தழின் சினேகத்தை விடுத  
இல்லை ஆராயாமல் சினேகித்தல்போல் கேட்டைத்தருவது ஒன்றில்  
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்ணம் கடைமுறை  
தான்சார் துயரங் தரும்.

(க-ரை.) ஆராய்ந்து கொள்ளாதவன் சினேகம் சாவதற்கு ஏத்  
வான துண்பம் தரும்.

(இச்செய்யுளால் பழுமைபாராட்டு எனக் கூறியதாம் )  
கெடுதியிலுதவல்லவர்நட்பாற்கிளங்கிடாதொன்றினைச்செயினாலும்  
கெடுவகைசெய்தல்வேண்டினதாமேகெழுவுதல்பணிவச்சமின்மை  
படுதருமூழிற்புரியினும்வற்றைப்பழுமையென்றறிந்துளமுவப்பி  
ஞெடுங்கெண்ணமையாமைந்தாகேரலார்தாகும்கேளாவார். (ஏது)

அ-க்-ம். அதி. பழுவம்.

அஃதாவது - நட்பீனாது பழுமையாம் தன்மை பற்றி அவர்  
செய்த பிழைகளைப் போறுத்தலாம்.

பழுமை பெனப்படுவ தியாதெனின் யாதுக்  
கழுவையைக் கீழ்க்கிடா நட்பு.

(க-ரை.) பழுமை என்று சொல்லப்படுவது யாது எனில் பழு  
யையோர் செய்தவற்றைச் சிறையாமல் கொள்ளும் நட்பாம்.

விழைத்தகையான் வேண்டி பிருப்பர் கெழுத்தகையாற்  
கேளாது நட்டார் செயின்.

(க-ரை.) நட்பாளர் உரிமையால் கேளாது செய்தால் அறிவுடை  
யோர் அதனை விரும்புவர்.

(இச்செய்யுளால் ஆகாநட்பீனரை ஒழி எனக்கூறியதாம்.)  
காதலரேனும்விடுவிலைமாதர்கள்வரிற்றமக்குறல்குறிப்போர்  
பேசையர்கெடுதியுற்றுழியுதவார்பெரும்பொருண்ணுவித்துப்பறிப்பார்  
ராதருகருமக்தம்மினாகதாகவேநடிப்பகருளமு  
மோதலுமொவ்வார்மஜைக்கெழி இமன்றினுறப்பழிப்பாரிவர்த்தமையே. (ஏது)

அ.ஏ.ம். அதி.—நட்பு.

அஃதாவது - தீக்குணத்தாரோடு உண்டாகிய நட்பாம்.

பருதுவார் போலினும் பண்பிலார் கேண்மை  
பெருகலிற் குன்ற விரிது.

(க.ரை.) நற்குணம் இல்லாதவரது நட்பானது பெருகுதலினும் சிறுதல் இனிதாம்.

உறவது சீர்தூக்கு நட்பும் பெறுவது  
கொள்வாருங் கள்வரு நேர்.

(க.ரை.) நட்பின்பயனை எண்ணுவாரும் வேசையரும் கள்ளரும் தமிழில் ஒப்பாவர்.

\* (இச்செய்யுளால் கூடாகப்பினரை விலக்கு எனக்கூறியதாம்)

கல்வனபலதால்கற்பினுக்கூடாகப்பினர்மனங்களென்றார்  
சொல்லின்முன்வணங்கும்வணக்கமுக்கொழுதுஞ்சொளிந்தகண்ணீருக்கப்பாது  
கொல்லும்வன்படையாமாதலிற்பகையுட்கொண்டவர்க்கவரென்றியு  
மொல்லுகவதுவீக்குருக்காலமுற்றுழியல்லதுவேண்டா. (ஈக)

- அ.ஏ.ம். அதி.—கூடாநட்பு.

அஃதாவது - பகைக்கமயால் உள்ளே கூடாதிருந்தே சமயம் கிடைக்கும் அளவும் புறத்திலே கூடி நடப்பவர் நட்பு.

பலங்கூல கற்றக் கடைத்து மனங்கள்  
ராகுதன் மானுர்க் கரிது.

(க.ரை.) பலநூலைக்கற்ற இடத்தும் மனங்களத்தர் ஆகுதல் பகை வர்க்கு இல்லை.

நட்டார்போ னல்லவை சொல்வினு மொட்டார்செர்  
லெரல்லை யுணரப் படும்.

(க.ரை.) நட்பாளர்போல நல்லசொற்களைச் சொன்னுறும் பகை வர் சொற்கள் நலம் தாராமையை அறியப்படும்.

(இச்செய்யுளால் பேதமை உடையோரை அகற்ற எனக்கூறியதாம்.)  
பழிமுதனானார்செய்வனதவிர்வபார்த்திடர்க்குடிப்பிறப்பொழுக்க  
மெழில்வனர்க்கல்யாதிகள்பேனுடெவரையுழுறிக்குஞ்சொற்செயலார்  
கழிமிழிழுடையார்கெதீகொண்டாக்கங்கைவிடுவார்செல்வழுறினுங்  
கொழிபயனின்தார்பிற்றகலாற்றமவர்க்குக்கொடாரிவர்பேதையரொழிக். ()

அ.ஏ.ம். அதி.—பேதமை.

அஃதாவது - யாதொன்றும் அறியாமையாம்.

பேதமை யென்பதொன் நியாதெனி னேதங்கென்  
தேயம் போக விடல்.

(க-ரை.) அறியாமை என்பது யாது என்றால் குற்றங்களைக் கொண்டு இலரபத்தை விடுதல்.

நானுமை நாடாமை நாரின்மை யாதென்றும்  
பேனுமை பேதை தொழில்.

(க-ரை.) நானுமையும் நாடாமையும் ஆகை இன்மையும் யா  
தொன்றையும் பேனுமையும் ஆற்றிவீனாலுடைய தொழில்களாம்.

(இச்செய்யுளால் வேளிற்றறிவினரைவிடுகே எனக்கூறியதாம்.)  
தன்னையெப்பொருளும்ரிஞ்சவஞகத்தான்மிகமதிக்கும்புல்லறிவின்  
வன்மையையுடையாலுறுதிசொந்கேளான்வாஸ்தல்லா துங்கொண்டிரைத்திப்  
புன்மையைத்தெறிப்பானவைபுரிசுதல்கோர்போனாடிப்பான்றனையுணர்த்தி  
கன்மியினாரயறிவிலரகநாட்டுவனிவளையுண்ணேல். (ஈடு)

அடு-ம். அதி.-புல்ளறிவான்மை.

அஃதாவது - தான் சிற்றறிவினாலுமிருந்தே தன்னைப் பேரறிச்  
ஞகமதித்து உயர்ந்தொராலே சொல்லப்படும் உறுதிச் சொல்லிக்  
கொள்ளாமையாம்.

வெண்மை யெனப்படுவ தியாதெனி னேண்மை  
யுடையம்யா மென்னுஞ் செருக்கு

(க-ரை.) அறிவில்லாமை என்று சொல்லப்படுவது யாது எனில்  
நல்லறிவுடையோம் என்னும் மயக்கமாம்.

கல்லாத மேற்கொண் டெரமுகல் கசடற்.  
வல்லதுட மையங் தரும்.

(ச-ரை.) கல்லாத துல்களைக் கற்றிருமென்று சொல்லுதல் கற்ற  
துல்களையும் சுந்தேகப்படுத்தும்.

(இச்செய்யுளால் மாறுபடுகுணம் தவிர் எனக்கூறியதாம்.)  
இகலைமதித்தின்னுமைபிழையியற்றினார்க்கும்புரியாயேற்  
பகையுமுறவாம்பெருஞ்சொல்வம்பலிக்குங்கெடாதபுகழுண்டா  
மிகலின்மிகுஞ்சின்னுவியற்றினினியதமருமேதிலராய்  
பக்கமைவளரும்வலிதொலையும்பாழ்க்கும்பாழாவாழ்க்கையுமே. (ஈடு)

அகா-ம். அதி.-இடல்.

அஃதாவது-இருவர் தம்முள்ளே போர்செப்பது வலிமை தொகை  
தற்கு ஏதுவாகிய மாறுபரடாம்.

பகல்கருதிப் பற்று செயினு மிகல்கருதி  
யின்னுசெய் யானம் தலை.

(க-ரை.) ஒருவன் வெறுப்பானவற்றைச் செய்தான் ஆயினும் நுன்பம்தரும் அவைகளைச் செய்யானம் தலையையாம்.

இச்செலன்னு மெவ்வேநாய் நீக்கிற றவலில்லாத  
தைவில் விளக்கந்தரும்.

(க-ரை.) ஒருவனுக்கு மாறுபாடாகிய நுன்பம் நீங்குமாயின் அது மிகுந்த இன்பத்தைத்தரும்.

(இச்செய்யுளால் ததுதியற்று பணக்கோள் எனக்கூறியதாம்.)  
வலியார்ப்பதைகொள்ளேல்சுற்றம் வலிகள்பொருண்டபேபடையின்  
மெலியாரச்சமறியானமைமேவாத்தன்னைமகொடையின்னை  
வலியாவெகுளிமறையின்மைகளியாங்காமங்கலானமை  
யொலியார்ப்பழிநோக்கானமைதுவுடையர்ஸிவர்மேற்பகைபுறக.  
(ஏ.ஏ.)

என-ம். அதி.—பகைமாட்டி.

அஃதாவது - அரசர்க்கு எவ்வழிபாலும் பகையில்லானமையால்,  
மேலே பொதுவகையால் விலக்கப்பட்டதாம்.

வலியார்க்கு மாதேற்ற லோம்புகவேம்பா  
மெலியார்மேன் மேக பகை.

(க-ரை.) வலியவர்க்கு எதிர்தலை நீங்கக்கடவர் மெலியவர்க்குப் பகையாதலை விரும்பக்கடவர்.

அன்பில் னுன்ற துணையிலன் ருன்றுவ்வா  
னென்பரியு மேறிலான் துப்பு.

(க-ரை) அன்பும் துணையும் வலிமையும் இல்லாதவன் பகைவனது வலிமையை எப்படி நீங்குவான்.

(இதுமுதல் இரண்டு சோய்யுள்களால் வண்பகைக் கோதுங்கு  
எனக்கூறியதாம்.)

பாரம்பரிக்கவேண்டிலுறுப்பகட்பாக்கொண்டொழுகல்  
வீரக்தனியாரோடுபொரினும்விதிநாலினரோடிகலானமை  
சாருக்துணைநிற்பினும்பல்வரப்பகையாக்கானமைத்தனிமையுறிரி  
நேருக்துணையாவிருவகையுணைக்கியொன்றையறவாக்கல்.

(ஏ.ஏ.)

அ.அ-ம். அதி.—பகைத்தறந்தேரிதல்.

அஃதாவது - மாட்சிமைப்படாத பகைவை ஆக்குதற்குற்றமும்  
முங்கூய்தின்ற பகையுள் நட்பாக்குக் தன்மையதும், அயலாக்குஞ்  
தன்மையதுக், அவைகளிலே செய்வதும், மற்றதைக்களையக்க-

யதும் அதனிடத்தே செய்வனவும், கணையும்பருவமும், ஆனாலும் படும் இழுக்கமும், என்று இவ்விதங்களை ஆராய்தாம்.

வில்லே ருழுவர் பகைகொளினுங் கோள்ளந்த  
சொல்லே ருழுவர் பகை.

(க-ரை.) வீரர்ப்பக்கயைக் கொண்டாலும் மந்திரிகள் பவன் கொள்ளாது இருக்கக்கடவன். சொல்லேருழுவர் மந்திரிகள்.

ஏழுற் றவறினு மேழை தமியனுய்ப்  
பல்லார் பகைகொள் பவன்.

(க-ரை.) தனித்து இருந்து பலர் பக்கயைக்கொள்பவன் ரிலும் மறிசில்லா தவனுவான்.

மெலியதனவென்னியபகையேயிருந்துகெடுக்குமிருந்திடும் னவிகவினோதாழ்வுறிற்றெனித்தல்லாரெனவுந்தெனியாத மவினரெனவுமோ துமலரைமருவலோழி தல்புரியற்க வலிசெய்ப்பக்கயாதிகள்பெருக்கவகையாய்க்கிருக்கப்பக்கணமயற. (r)

தேறினுங் தேரூ விடினு மழிவிஸ்கட்  
டேரூன் பகாஅன் விடல்.

(க-ரை.) பகைவன் தெளிந்தாரன் ஆயினும் தெளிந்திலை அம் தாழ்விடத்துக் கடானுகியும் நிங்கானுகியும் இருக்கக்கடவன் வகையறிந்து தற்பெசுப்து தற்காப்ப மருயும் பகைவர்கட் பட்ட செருக்கு.

(க-ரை.) தொழில்வகை அறிந்து தன்னைக்காக்கப் பவன் செருக்கும் கெடும்.

(இச்செய்யுளால் உட்பகையாளரை ஒழி எனக்கூறியதாம்.) தமராயிருந்துபுறப்பக்கயைச்சார்வாய்க்காலம் வருமளவு மமராமிற்குமுட்பக்கயையுஞ்சிக்காக்கவுறிற்கடிக் கமராமெனவேகண்ணலேடிகல்லவுமைச்சாதியைத்தேயக்கு தமராமினத்தைத்தனப்பிக்குதுன்னைக்குடியோடெளிதழிக்கும் அக்டி. அதி:—உட்பகை. (s)

அஃதாவது - புறப்பகக்கு இடமாக்கிக் கொடுத்து நிலைமொலவும் உள்ளாய் நிற்கும் பகையாம்.

நிழன்று மின்னுத மின்னு தமர்க்கு மின்னுவா மின்னு செயின்.

(க-ரை.) ஒருவனுக்கு நிழுமலும் நிரும் நோய்செய்யும் போலத் தம் இனத்தார் இவஸ்புகளும் நூன்பம் செய்யும்.

வாள்போல் பரைவரை யஞ்சற்க வஞ்சக  
கேள்போல் பகைவர் தொடர்பு.

(க-ரை) வெட்டுவோம் என்னும் பகைவர்க்கு அஞ்சாது இருக்கக்கடவர் உறவினர்போல் இருக்கும் பகைவர்க்கு அஞ்சக்கடவர்.

(இச்செட்டியளால் மேலோரை அவமதியாதிரு எனக்கூறியதாம் )  
ஆற்றல்மிகுங்கதவேந்தரையுமியதவத்துமுனிவரையும்  
போற்றியொழிலினெப்பொருளும்போற்றலாகுமவமதிப்பிற்  
நேற்றமிகுஞ்சார்பினரேனுஞ்சிதைவர்திகழ்முப்புர்குரன்  
சாற்றிந்திரண்மாலாதியருந்தனர்க்காரணிற்சாற்றவதென்னே. (ஈடு.ஏ)

கூ-ம். அதி.—பேரியராப்பிழையூரை.

அஃதாவது - பெரியராயினுரை அவமதித்து நடவாழமயாம்.

ஆற்றுவா ராற்ற விகழாமை போற்றவரர்  
போற்றலு எல்லாந் தலை.

(க-ரை.) வல்லவருடைய வல்லமைகளை இகழாமையே காவல் எல்லாவற்றுள்ளும் தலை.

யாண்டுச்சென் நியாண்டு முனராகார் வெந்துப்பின்  
வேந்து செறப்பட்ட டவர்.

(க-ரை) வல்ல அரசனுல் கோடிக்கப்பட்ட அரசர் எவ்விடத்துச் சென்றும் உயிர்வரமார்.

(இச்செய்யளால் மாதர்மோழிகோள்ளாதே எனக்கூறியதாம் )  
தன்னுலாளப்படுமினைவிதன்னுலாளப்படுவானே  
என்னுற்கறனுபொருளுமுளவாகாதொல்லைப்பொருளானு  
மன்னுபயன்கள்வினைமுடியாமலுமையனுக்கதெப்பிழையு  
முன்னும்பின்னும்பெருங்குலுமுவாப்பழியுமறிமைக்கா. (ஈடு.ஏ)

கூ-க-ம். அதி.பேண்வழிச்சேரல்.

அஃதாவது - தண்வழி நடத்தற்கு உரியவளாகிய மனையவர் வழியேதான் நடத்தலால் வரும் இழிவு.

மனைவிழைவர் மரணபய னெய்தரர் வினைவிழைவர்  
வேண்டாப் பொருளு ம்து.

(க-ரை.) மனையவள் வழியிலே நடப்பவர் தருமத்தை அடையார்  
பேணுது பெண்விழைவர் னுக்கம் பெரியதோர்  
நானுக நானுத் தரும்.

(க-ரை.) மனையவள் பெண் தண்மையை விரும்புவொன் செல்வம் வெட்கத்தைக் கொடுக்கும்

7.4 அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமுட் உரையும்.

(இச்செய்யுளால் பரத்தையரை விரும்பாதே எனக்கூறியதாம்) எழிலாற்பாடல்ரடவினுலிச்சைபெருக்கியுளமொவ்வா...  
ஓமாழியாற்செயலால்வயமாக்கிமுற்றும்பொருளைப்பறித்துவிடும்  
பழிகாலைத்தெயரைப்பற்றுராய்க்கப்பண்புடையா  
ரோழியாவரைப்பேதமையிலொழியாரேமண்டே. (ஐ)

கூட-ம். அதி.—வரைவிள்ளமகளிர்.

அல்லது - தந்நலம் விலைகொடுப்பவர் யாவர்க்கும் விற்பதா?

அண்பின் விழையார் டொருள்விழையு மாய்தொடியா  
ரின்சொ விழுக்குத் தரும்.

(க-ரை.) அன்பால் விரும்பாது பொருளால் விருப்பும் வேலைகளின் சொல் துவ்பம் தரும்.

பயன்றுக்கிப் பண்புவரக்கும் பண்பின் மகளிர்  
நயன் நூக்கி நள்ளா விடல்.

(க-ரை.) பொருட்பயனைக்குறித்து நயம்பேசும் வேசையர் டபி  
கையறிந்து அவரை விடக்கடவர்.

(இச்செய்யுளால் மதுபானம் செய்யற்க எனக்கூறியதாம்) அறிவையழிக்குஞ்செயலழிக்குமழியாமானக்தனையழிக்குஞ்சு  
செறியுமறிஞுமதியாதசெருக்கைவினைக்குமின்றானு  
முறியும்வெதுப்புமிகவினைக்குமுளிவிவினைக்கும்பகையஞ்சாக்  
குறிகள்வினைக்குங்கைவினைக்குங்கொள்கள்ஞுண்டலைமைந்தா. (ஐ)

கூட-ம். அதி.—கள்ளுண்ணுமை.

அல்லது - இனி ஒழுக்கமும் உணர்வும் அழித்தலில் பரித்தயரோடு ஒப்பதாகிய கள்ளினை உண்ணுமையது சிறப்பாம்.  
உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றேரா

உண்ணப் படவேண்டா தார்.

(க-ரை.) அறிவுடையோர் கள்ளை உண்ணுதிருக்ககடவர். மதிக்கத்தகாதவர் உண்ணக்கடவர்.

சன்றுண்டுகத்தேயு மின்னதா வென்மற்றுக்  
சான்றேர் முகத்துக் களி.

(க-ரை.) தாய்முன்னம் கள்ளுண்டு களித்தல் துவ்பமாம் பேரியோர்முன் கள்ளுண்டு களித்தல் என்னபயனும்.

(இச்செய்யுளால் குதாடாதே எனக்கூறியதாம்) வென்றிகரிதுமதனுன்மூன்மேவுமொன்றற்காயிரம்பின்  
மனநலிழுக்குமதுஉன்றிவைத்தபொருஞ்சுக்குவாயு  
மன்றியைத்தும்பகைகொள்ஞுமமைச்சராதியுதுப்பொழிய  
மொன்று ரூளிக்கீகண்மறையுறுதியிலையாக்குதாடேல்.

கூசு-ம். அதி.-துது.

அஃப் கவது - இனி அக்கள்ளுண்டல்போல் அறம் பொருள் இன்பஸ் கூர்க்குத் தடையாகிய சூதாடலையும் சொல்லுதலரம்.

வெண்டற்க வென்றிட ஒன்று குகினை வென்றதுதாங் தூண்டிற் பொன் மீன்விழுக்கி யற்று.

(க-ரை) ஓவல்ல வல்லவனுபினும் சூதத விரும்பாமல் இருக்கக் கடவன். வென்றபொருளுக் கூண்டில் இரும்பை மீன்விழுக்கிவது போலும்.

ஒன்றெப்பதி நாறிழுக்குஞ் சூகர்க்கு முண்டாக்கொ என்றெப்பதி வழிவதோ ராறு.

(க-ரை) ஒருபொருளைப் பெற்று நா உபொருளை இழுக்கும் சூதாடுவோர்க்கு கண்ணம் பெற்ற வாழும்வழி உண்டாமோ.

(இச்செப்யுளால் நோய்க்கீ இடங்கோடேஸ் எனக்கூறியதாம்) மனம்தெய்மொழிகள்வருக்காமல்வகுக்குஞ்தொழிலைமாறுபடா வினியவணவையிக்பசித்தவிடத்தினுடற்குப்பொருக்கவணின் முனிசெய்பினிகட்கிடளின்றுமுறைகள்பிறங்குதுவான்துவிடிற் புனிதமுனையவயித்தியரால்வழிநின்றவற்றைப்போக்குகவே. (நாடக)

கூடு-ம். அதி.-மருந்து.

அஃதாவது - பழவினையாலும் காரணகளாலும் வரும் வரத முதலிப் பினிகளைத்தீர்க்கும் மருந்தின் திறத்தைச் சொல்லுதலரம்.

மிகதுங் குறையினு நோய்பசப்பு நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று.

(க-ரை) உணவும் தொழிலும் மிகுந்தாலும் குறைந்தாலும் இனி மூன்றும் துண்பம் செய்யும்.

அற்று லாவறிக் துண்க வகுந்துடப்பு  
பெற்று வெடிதுய்க்கு மாறு.

(க-ரை) உடலைக்கொண்டவன் அவன் உடலிருக்கும்படி சூரித்த அளவு அறிந்து உண்ணக்கடவன்.

ஓழிபியல்.

இதைமுதல் பதின்மூன்று செய்யுங்களால் ஒத்திபெல்க்கறுகின்று.

இனி அவ்வரசியன் முதலானவைகளிலே அடங்கா தொழிந்தவைகளின் இயல்வைப் பதின்மூன்று அதிகாரத்தினுலே சொல்லத்தொடக்கி முதலிலே குடிமை சொல்லுகின்றார்.

(இச்செய்யுளால் குலாசாரம் பேணுக எனக்கூறியதாம்.)  
உன்னல்மொழிதல்செயல்மூன்றோத்தொழுக்கம்வாய்மைநாணிமுக்கார்மன்னுமனையிற்பிற்தார்கண்மலர்தலீகையிகழரமைங்னர்மொழியுமவர்க்கேயாங்கமைபயவாவினைவறைமையின்னவிடத்தும்புரியார்களேமகண்டாயினியறிமோ.

(ஏ.ஏ)

கூகா-ம். அதி.—துடிமை.

அஃதாவது-உயர்த்த சூடியினிடத்துப் பிறக்கவரது தன்மையால்

இற்பிற்தார் கண்ணல்ல தில்லையியல்பாகச்  
செப்பழு நானு மொருங்கு.

(க-ரை.) செம்மையும் நானு மும் நல்லதுடியில் பிறக்கவர்க்கு அங்கு மற்றவர்க்கு இல்லை.

ஒழுக்கமும் வாய்மையு நானுமிம் மூன்று  
மிழுக்கார் குடிப்பிறக் தார்.

(க-ரை.) உயர்குடியில் பிறக்கவர் நல்ல நடக்கை சத்திப்பும் வெக்கம் இம்முன்றிலும் தவறூர்.

(இச்செய்யுளால் மாணம் அழியாதே எனக்கூறியதாம்.)

பெருக்கத்துயர்வாம்பணிவொழியல்பேணுப்பணிவசூருக்கத்திற்  
செகுக்கலின்றியமையாதசிறப்பிற்றேலுமூயர்மான  
முருக்கும்வினையைச்செயலினையன்மொய்ம்பார்மானங்கெட்டுழுப்புவக்  
நகுக்குமெனிற்சாமரமரானையுன்னலேமகண்டனே.

(ஏ.ஏ)

கௌ-ம். அதி.—மரனம்.

அஃதாவது - எங்காளும் தன்வரிலையிலே தாழுமானமையும் வழைப் பாழுப்பு வந்தகாலத்து உயிர் வாழுமானமையுமாம்.

இன்றி யமையாச் சிறப்பின வரயினுங்  
குஞ்ச வருப விடல்.

(க-ரை.) மிகவும் சிறப்பு உடையவை ஆயினும் நக்குடிதாழுவருப் பெயல்களை விடக்கடவன்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய  
சுருக்கத்து வேண்டும் முயர்வு.

(க-ரை) நல்ல குடியில் பிறக்கவர்க்குச் செல்வத்தில் வணக்கமும் வறுமையில் வணக்கமையும் வேண்டும்.

(இச்செய்யுளால் பெருமைதேடேனக்கூறியதாம்)  
ஐதுகுடியிற்பிறக்கருநலாய்க்குசென்வத்துயர்க்கத்தாலும்  
வெய்தலரிதுபெருமையீடுதய்துங்கொடையொப்புவாது  
செய்தத்தகரியசெய்துபிறர்செயிர்க்கூருமற்றருக்காம  
லுய்திரெறியிற்பிதழாமலொழுகுவார்க்குள்ளதுமைக்கா.

(ஏ.ஏ.ஏ)

அரசியற்கைப் படலம் திருக்குறள்மு வழும் உரையும்.

77

க. அ. ம். அதி.—பேருமை:

அஃதாவது-செய்தற்கிய செய்தல் செருக்கு இல்லாமை பிறர் குற்றம் சொல்லாமையாம்.

ஒளியொருவற் குள்ள வெறுக்கை யினியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல்.

(க-ரை) ஒருவதுக்கு ஒளியாவது மன எழுச்சியாம் இளியாவது மனவெழுச்சி இல்லாமையாம்.

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்,

(க-ரை.) மக்களுக்குப் பிறப்பு இயல்பொத்திருக்கும். தொழில் வேற்றுமையால் சிறப்பு இயல்பு ஒவ்வாவாம்.

(இச்செய்யுளால் மாட்சிமைப்படு எனக்கூறியதாம்.)  
ஆன்பொப்புரவுகண்ணேட்டமழியாய்மைநானுதி  
யின்பம்பெருக்குந்துணக்கள்ளாநிறைந்தசான்றேரூர்  
உன்புற்றவர்க்குமினியனவேகுழ்வர்துணையின்வினைமுடிப்பர்  
என்பிற்றளரார்க்டார்க்குமடங்கித்தோற்றானுனுசே.

(நாடக)

க. க. ம். அதி.—சான்றுமை.

அஃதாவது - பல குணங்களாலும் நிறைந்து அவைகளை ஆளும் தன்மை.

. கடனென்ப நல்லவை யெல்லாக் கடனறிந்து  
சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு.

(க-ரை.) பெரியோர்களுக்கு நற்குணங்களை மேற்கொள்ளுதல் டைமையா இருக்கும்.

ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றேர்  
மாற்றுவா மாற்றும் படை.

\* (க-ரை.) காரியமுடிப்பவர் வல்லமையாவது பணிதல் அது சத் திருக்களை வெல்லும் படையாம்.

(இச்செய்யுளால் நன்னிலைதவராதே எனக்கூறியதாம்.)  
நுந்துகுடியன்பெண்பதைல்லறநிலைன்வழுவாமை  
சான்றமக்கட்பண்பாகுந்தன்னையுடையார்க்கையாலு  
மான்றமிழூர்பகையிடுத்துமதியாரவர்தநற்குணமே  
யேன்றவுலகம்பாராட்டுமெல்லாப்பயதுமார்மாட்டாம்.

(நாடக)

க. ம். அதி—பண்புகடமை.

அஃதாவது - பெருமை சான்றுண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து நடத்துதலாம்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்

என்பதத்தா லெப்த வெளிவிதன்ப யார்மாட்டும்  
பண்புடைமை யென்னும் வழக்கு.

(க-ஸ.) யாவர் இடத்தும் எளிப சமயத்தாக இருக்கி  
புடைமை என்னும் நல்வழி அடிடதல் எளிதாம்.

அன்புடைமை யான்ற குடிப்பிறக்கு விவரமும்  
பண்புடைமை யென்னும் வழக்கு..

(க-ஸ.) ஒருவனுக்கு அன்புடைமையும் நல்ல குடியிருப்பு  
அமே கல்லவழியாம்.

(இச்சேய்யுளால் செல்வப்பயனை நுகரேனக்கூறியதாம்)  
வைத்துப்பொருளைத்தானுகரான்வழங்காதிருக்குஞ்செத்தானே  
செத்தபின்னரென்செய்வான்தீயார்கொள்வரீட்டுதலான்  
மெத்தும்வருத்தமேயன்றிவேறேஞ்றில்லையாதலினாற்  
பொத்தும்வெறுக்கைகண்றியுற்புசித்துவழக்கலேயாகும்.

கங்க மி: அதி:—நன்றி பில்செல்வம்.

அஃதாவது - சம்பாதித்தவனுக்கும் பிறர்க்கும் பயண  
இல்லாத செல்வத்தின் இயல்பாம்.

வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு எஃதுன்னு  
செத்தான் செயக்கிடந்த தில்.

(க-ஸ.) பெரும்பொருளைத் தேடிவைத்தவனுகி அப்பொ  
அதுபயியதவன் இருந்து உம் இறக்கவனுக்கு ஒப்பாவன்.

பொருளானு மெல்லாமென் நியா திவற  
மருளானு மானுப பிறப்பு.

(க-ஸ.) பொருளைச் சம்பாதித்துக் கொட்டாமையால்  
உண்டாம்.

(இச்சேய்யுளால் காணம் அழியாதிரு எனக்கூறியதாம் )  
இழிக்கதொழிலினாலும் தேயெத்தந்கரியானைண்ப  
ரொழித்தமனவாக்குடலோடுக்கமொளிவானுதலார்காணேயாக  
கழித்துவிடகாண்மண்கோடல்கருதார்களமெல்லாம்வளர்ப்பார்  
ஏழித்துக்கணற்றயிர்வாழாரவியழித்துஊனுள்வார  
கூடம். அதி.—நன்றாகடமை.

அஃதாவது - முன்செர்ல்லப்பட்டசால்பு பண்பு முதல்  
குணக்களால் உயர்க்கோர் தமக்குத் தகாக கருமக்களில் நான்  
உடையாம் தன்மை.

கருமத்தா அனுத அனுத் திருகுத  
நல்லவர் நானுப்பிற.

(க-ஸ.) நான்மரனது கருமக்காரணமாக நானுயதாம்.  
நானுங்கள் பெண்களுடைய நானுங்கள் பேரஸம்.

அரசியற்கைப் படலம் திருக்குறள் மூலமும் உரையும்.

ஊனுடை யெச்ச முபிர்க்கெல்லாம் வேறல்ல  
நானுடைமை மாந்தர் சிறப்பு.

(க-ரை.) உணவு-ஆடை மற்றவை யாவர்க்கும் பொதுவாம். நன்-  
மக்களுக்குச் சிறப்பாவது நானைம் உடைமையாம்.

(இ) சீரேய்யுளால் குடிநலம்பெருக்கு எனக்கூறியதாம்.)

உத்தகருமூற்றுக்கையெய்தின்முடித்தேவிடுவெனாத்  
தொடுத்தமுயற்சியறிவிரண்டிற்கோலாதுயர்வார்குடிசெய்வா

உத்தபருவங்குறித் துமதியாக்கிமானங்கருதுவார்

கெடுத்தல்புரிக்தாராதவினாற்களர்க்குடியூன்றவின்னமங்கா.

(ஈசா)

கங்க-ம். அதி.-துடிசேயல்வகை.

அஃதாவது - ஒருவன் தான்பிறக்க குடியை உயரச்செய்தவின்  
கிதமாம்.

காந்து செய்வொருவன் கைதூடை னென்னும்  
பெருமையிற் பீடுகைய தில்.

(க-ரை.) ஒருவன் கருமம் செய்தற்குக் கைகிடைன் என்னும்  
பெருமைபோல் மேண்பாடு உடையது இல்லை.

ஆள்வினையு மான்ற வறிவுமென விரண்டி  
னீள்வினையா னீருங்குடி.

(க-ரை.) முயற்சியும் ஆறியும் ஆசிய இரண்டின் தொழிலால்  
ஒருவன்குடி உயரும்.

(இசேய்யுளால் வேளாண்மைபேணு எனக்கூறியதாம்)

ப்ருவித்திருவரிருவருமுவித்துமுழுதுமுண்ணலாகு

ப்ரம்முதுண்பவரேதமக்குரியகுபகாரியரென்பாரவரே

தொழுதுண்பவரேபிரக்குரியார்தொழின்முற்றழுக்குமுழுவினர்பான்  
முழுதுமுப்பவேணுதலின்முதன்மைத்தழுவென்றறிமைக்கா.

(ஈசா)

கங்க-ம். அதி.-ஷழவி.

அஃதாவது - சிறபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை  
வேளாளிர்க்கும் உரித்தாகிய உழுதற்கிறுமிலர்ம்.

சழன்று மேர்ப்பின்ன துலக மதனு

ஆழந்து முழுவே தலை

(க-ரை.) உலகம் ஏருடையார் வழிபது ஆயிற்று தலைமையான  
தொழில் உழவே ஆம்.

உழுவா ருகத்தார்க் கரணியல்லி தாற்று

தெழுவாரை யெல்லாம் பெருத்து.

• (க-ரை.) உழுபவர் உலகத்தார் ஆசிய தேங்கு அச்சாணி  
ஆவர்.

(இச்செய்யுளால் வழமை அட்டயாதே எனக்கூறியதாம்)

வறமைபோலவின்னுதுவறமையன்றிவேறில்லை  
மறுவின்மொழிகள் சோர்வுபடும்வாய்த்தகுடிகள்செயல்மொழிக  
ளிதுபடுமெற்றிரப்பாதியெல்லாத்துயருமுடனுகும்  
பிறனினேக்குமீன்றுள்ளுபின்னாயதுவந்திடனிறத்தல்

காஞ்சி. அதி.—நல்துரவு.

அஃதாவது - அனுபவிக்கப் படுவன யாவும் இல்லையா?

இன்மையி வின்னுத தியாதெனி வின்மையி  
வின்மையே யின்னு தது.

(க-ரை.) தரித்திரம் போலத் துண்பும் செய்வது ஏது கூடுதலே.

தொல்வரவுஞ் தோலுக் கெடுக்குஞ் தொகை  
யாக, கல்குர வெங்கு நகை.

(க-ரை.) தரித்திரம் என்றும் ஆசையானது பழங்குடி வாயும் அதற்கு உரியசொல்லையும் கெடுக்கும்.

(இச்செய்யுளால் யாசகரியற்கைபை யறியேனக்கூறியதாம்)  
குறிப்பிலுணர்க்குமொழியாமுன்கொடுப்பார்முன்னின்றிரக்குமிரைத்  
அறப்பின்றிச்சிலர்வாழ்வர்தாப்பமைமானக்கெடாமையினு  
விறப்புயர்க்கொடைமையரேயெனினுயிரப்பாரில்லாக்காற்  
சிறப்பென்பெறுவரவானேசிறப்பர்கவாதவர்மைந்தா.

காஞ்சி. [அதி.—ஒரவு.]

அஃதாவது-இனி மானம் கெடாத இரத்தல் இரவாஸபீ  
ஒந்தலால் இறத்தலை விலக்குதலாம்.

இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி  
ஏவர்பழி தம்பழி யன்று.

(க-ரை.) தரித்திரகள் கொடுப்பவர்களைக் கண்டால் யாகிக்  
கடவர்கள். அவர் ஒழித்தார் ஆகில் அவர்க்குப்பழி அல்லது திருப்பழி அல்ல.

இன்ப மொருவற் கிரத்த விரத்தவை  
துன்ப முருஷ வரின்.

(க-ரை.) ஒருவுவுக்கு யாசித்த பொருள்கள் துன்பிட் அராமல் வந்தால் யாசித்தலும் இன்பமாம்.

(இசேய்யுளால் ஏற்பதிகழக்சியெனக் கூறியதாம்) 4

கண்ணிற்கிராந்தமிடத்துவ்காழ்த்தழானங்கெடாவாற்  
யண்ணற்குரிபவரங்குறித்துப்படர்க்கெதான்றிரவார்பெருமையினு  
மெண்ணிற்கிராந்தார்முயற்சியினுலேல்லாவுப்பில்வறும்புற்கை  
யுண்ணற்கைந்ததமைந்ததனவுப்பரேமகண்டனே.

(ஈசு)

கங்கி. அதி.—@ ராசீசும்.

அஃதாவது - மானம் கெடவரும் இரத்தலுக்கு அஞ்சதலாம்.

. காவா துவந்தீயுக் கண்ணன்னுர் கண்ணு  
மிரவாமை கோடி யுறும்.

(க-ரை.) நூளியாது கொடுக்கும் ஒப்பானவர் இடத்தும் பாசியாது

இருக்கன் கோடிமட்டக்கு என்னம் ஆம்.

இருந்து மூயிர்வாழ்தல் ஒலை சுடிற் பாங்கு-  
கெடுக அவசியற்றி யான்:

(க-ரை.) பிரமன் உலகத்தோரையாசகம்செங்கப் படைத்தான்  
ஆகில் அவன் கெடக்கடவன்.

(இசேய்யுளால் கீழ்மையகற்று எனக்கூறியதாம்):

அழுகுந்தெவர்க்கும்வடிக்காண்பாரச்சமாஸசயாலன்றி  
யொழுக்கம்புரியார்மறைபிறர்பாலுய்த்துமொழிவார்தம்போல  
விழுக்குக்கேதுங்கவலார்முனேற்றமாகிச்செங்மாப்பார்  
மழுக்குளார்க்கேயன்பவார்வறிதும்வறியார்க்கிடார்கயவர்.

(ஈசு)

(இ-ஃ) கீழ்மக்கள் எல்லோரிடத்தும் பொருமையினால் குற்றங்காட்டிவார்  
கன் அச்சத்தாலுமாஸசயாலுமன்றி ஒழுக்கஞ்செய்யமாட்டார்கள் இரகசியக்  
தைப் பிறரிடஞ்சென்று வெளிபிடுவார்கள் தம்மைப்போல். (பிறர்க்கு) அவ  
மானம்னேரிடன் (அதாக்காகச்) சிறுதுங் கவலைப்படார் அதற்காக முற்பட்ட  
பூரித்துக்களிப்பார்கள். தம்மை தண்டிப்பவர்க்கே கொடுப்பார்கள் எனிய  
வர்க்கு ஒன்றுக் கொடுக்கமாட்டார்கள். (எ-று)

கங்கி. அதி.—கயனம்:

அஃதாவது - முன்னே அரசியலுள்ளும் அங்கவியலுள்ளும்  
சிறப்பு வகையால் சொல்லப்பட்ட குணங்களுள் ஏற்புடையவகளைக்  
குறிப்பினால் யாவர்க்கும் பொருந்த வைத்தமையால் அங்கே குறிப்  
பூல் செல்லியவையும் இங்கே ஒழியியலுள் வெளிப்படச் சொல்லிப்  
வையும். அகியருணங்களுள் சாதுமிலராகிய கீழூரது தண்மையாம்-

காங்கை விதிரார் கயவர் கொடிதுணைக்குக்  
கூண்கைய ரல்லா தலூக்கு.

(க-ரை.) கீழ்மக்கள் இரப்பிவர்க்குக் கெட்டார் வருத்துவேர்க்குக் கொடுப்பார்.

உப்பதூல முண்பதூலங் காணிற் பிறர்மேல்  
வடுக்கான வற்றூகுக் கீழ்.

(க-ரை.) கீழ்மக்கள் பிறர் உண்டாலும் உடுத்தினுலும் கண்டால் பொருளை கொள்வார்கள்.

அநத்தோடாசநிதிபுரிந்தலிலம்புரங்கு பொருள்டிடத்  
திறத்தால்வாழும்வகையெல்லாஞ்செல்வக்குமரந்திவ்வாறங்  
குறத்தானியம்பித்திறத்தோமகாந்தனுலகபாரமவ  
னெறும்ததோட்டபெயர்த்துக்கொடுப்பான்பினிதனைப்புரிக்தான்புலவிர்காள்.

(இ-ன்) இவ்வகையாக மனுதர்மமுறையுடன் இராசதருமத்தை டெத்தி  
உலகத்தைக் காத்து (தருமவழியிற் பொருள்தேடி) வலிகையோடு வாழ்கின்ற  
வகை முழுவகையும் தன் செல்வப் புதல்வனுகிய ஏமகண்டனுக்கு வெற்றி  
பொருங்கிய சோமகாந்த மன்னன் தன்னுலகபாரத்தை அவனுடைய வலிதக்  
கியதோனிற் பெயர்த்துக் கொடுக்கும்படி இதனைச் செய்வானியிலுள் புலவிர்களே.

### இப்புத்தகத்தில் அடங்கிய சரித்திரங்களாவன.

விளாயகர்துதி (கவி 1.) நாட்டுச்சிறப்பு (கவி 1.) நகரச்சிறப்பு  
(கவி 1.) அரசன் சிறப்பு (கவி 1.) மந்திரிகளின் பெயர்கும் தன்மையும்  
(கவி 2.) சேலைப்பெருக்கம் (கவி 1.) அரசன் மனைவிசிறப்பு (கவி 1.)  
சோமகாந்த ராசதூய அவன் மனைவியும் மந்திரிகளும் ஏமகண்டனும்  
உரையாடல் (கவி 1.) அரசியற்கைப்படலம் (கவி 15.) இதில் (கவி 10)  
நித்தியகருமனித் கூறப்பட்டது மீத (கவி 146-ம்) திருக்குறள் அதி  
காரமுறையால் நிதிரோதித்தல் அச்செய்யுளுக்கு அவதாரிகை (73)  
மேற்கூறிப் பெய்யுனின் கருத்திற்கொண்டிய திருக்குறள் கருத்துணர்யுடன் (388).

காமத்துப்பால் அதிகாரம் (25) இதில் கனவியல் அதிகாரம் (7) தலைவியுறைப்பது அதிகாரம் (14) அவ்விருமுறைப்பது அதிகாரம் (6) இதனை சோமகாந்த ராசன் தன் புதல்வனுக்குப் போறிக்காமையால் புராணிகரும் அதை  
பெடுத்துக்கூறவில்லை.

திருக்குறள் விளக்கம் அரசியற்கைப்படலம் முற்றுப்பெற்றது.

திருக்கைலாய பரம்பரை திருவாவடுதூறு ஜூதினம்  
ஸ்ரீலஸ்ரீ வைத்திலிங்க தேசிக மஹாந்திரானம் அவர்கள்  
திருவடிவாழக்.

# அலைநூகள் குரு சம்ஹீஸ்மகள்

இப்புவர்களின் தொதனமிய வெலிடை

இஃது

இதுமுதல் ஒண்பது செய்யுள் துறைமங்கலம்

சிவப்பிரகாச சுவாயிகளால்  
செய்யப்பட்டது.

, கலைமகளோமருமகளாக்காதலித் துக்கொண்டவிளத்தக்கனகமங்கை  
கிலைமகளோத்தன்கணவன் நங்கையெனப்பெற்றதிருச்செழியங்கை  
தலையுலகிற்கலையுணர்வார்க்கருஞ்சனங்கள் தாராததன்மையென்னே  
கிலையுணராப்புல்லியர்பாலிவர்கெலவுஞ்சனமுதலவுக்கிருதானென்னே. (4)

அருமைமருமகளிடத் துங்குறைஞ்சௌயாமாயியிங்தவகிலத்தில்லை  
பெருமையினுலிவர்சமமாம்வரிசையினுஞ்பேதமுறும்பெற்றியாலே  
திருவணையாரிவரொருமித்தருஞ்செய்தாலிகபரங்கள் சித்தியாகும்  
ஒருமையிவர்க்குண்டாகத்தலைவர்களேசமமேஞ்குமுதலவுவேண்டும். (5)

மகனின்மருமகள் திகமெனவுலகம்பாராட்டும்வரிசையானும்  
யிகவரியபதங்களிலேயிவர்மருவியருஞ்சிறைஞ்துவிளங்கலானும்  
தகைமையுறவுலகமெலாமேன்மேறும்பலவளங்கள் தழைமுதலானும்

அகனமர்க்கெதமுளத்திருஞ்துதனங்கல்வியரண்டுவணருஞ்செய்வாரே. (6)

திருமகளோக்கலைமகளும்பலமறையாற்றுகிசெய்துதிகழுதலானும்  
மருமகளோயியிபதத்திருஞ்தியுர்வளமையுறவுத்தலானும்  
மிருவருமுள்ளன்புடையாரெனமதித்தோயியாமினியிச்சினிமையாக  
வெர்குறையுறவுளத்திருஞ்தியிருப்பாருஞ்மெறலாகுமுறுதியிடே. (7)

கலைமகளோப்போற்றினர்க்கிங்கறம்பொருளின்பம்஫ீடுகாட்டுக்கிம்பா  
லலைமகளோவாழ்த்தினர்க்குமியிங்மையிலோகாற்பயனுமளித்துக்கங்கு  
மலைமகளோயேத்தினர்குப்பவமகன்றமுத்திப்பறுகழியுஷ்டாரு  
கிலைமையிதுடான்மறையாகமங்கெலவாநிச்சயித்துங்கழுத்துறவன்றே. (8)

உன்னென்றுசக்கொடியவர்பால்மூர்மங்கையிருஞ்துதனம்வழுங்கக்கண்டோம்  
உன்னென்றுசமில்லவர்பாற்கலைமங்கையிருஞ்சதொருடானுங்காலேம்  
கன்னென்றுசக்கொடியேர்கள்லோர்பொருளோகாஞ்சிலையாற்கூர்க்குதொகாள்வா  
கின்னென்றுசக்கொடியேர்தங்கலைப்பொருளோயினிதாகவெவர்க்குமீவர். (9)

84 அலைமகள் கலைமகள் மகிழ்ச்சிகள் இவர்களின் விளைவு  
 குடிசனங்களைப் போட்டியிருப்பது தொழில்களைப் போட்டியிருப்பது  
 குடிசனங்களைப் போட்டியிருப்பது தொழில்களைப் போட்டியிருப்பது  
 குடிசனங்களைப் போட்டியிருப்பது தொழில்களைப் போட்டியிருப்பது

ஆதலினுர்நிருத்தாயேவஞ்செய்கள் துகல்லோரகுத்திருத்த  
 மேதகையதனமாதிரிப்பதினாறுபேறுதவைண்டுகின்றென்  
 நீதியிதுகலைமகள் வாழ்மைனைக்கொலாமேலாகசெழித்திக்கோங்கும்  
 பாதகஞ்செய்வஞ்சகருப்பவமகன்துங்கணமயுறப்பாவிப்பாயே.  
 என்னிருகண்மனியானபொன்மாதுங்கலைமாதுமினிதுவாழ்க  
 மன்னியகற்றசெல்வர்களுங்கலைஞர்களுமேன்மேலுமருவிவாழ்க  
 பன்னியவஞ்செய்கரொழியங்கலோர்கள்நாடோறும்பல்கிவாழ்க  
 வின்னியவிவ்விதுவிதையின்பொருளுணர்ந்துபொற்றுமன்பரினிதுவாழ்க்

இச்செய்தில் ஏம் திருவாலவாய்கட்டளையுள்ள பதிலுமூறங்கள்

\*மறைகள்விந்தனைசைவங்கிந்தனைபொருமனமும்  
 தறுகணைப்புவன்வழியிலேசெல்லுருத்தகையும்  
 பிறவிதீதலுப்பேதையர்தம்மாடுபினக்கும்  
 உறுதிசெல்லறஞ்செய்பவர்தங்களோடுறவும்

யாதுகல்வன்பர்கேட்கிணுமுதவிடுகலனு  
 மாதவத்தினேரெனுதக்கிணுமவணக்கிடுமகிழ்வு  
 மோதாங்கலுப்பதேசமெயுறுதியுமன்பர்  
 திதுசெய்யிணுஞ்சிவச்செயல்வங்க்காருக்கெளிவும்.

மனமும்வாக்குவின்னன்பர்பாலோகுப்புவளனும்  
 கனவினுமனதன்பருக்கடிமையாக்கருத்து  
 வினைவின்வேரெனுக்குத்தய்வதுவழிப்பாங்களையும்  
 புனிதநின்புகழ்க்காட்டாறுமுரைத்திடும்பொலிவும்.

தீமையாம்புரச்சையயக்கொழித்திடுதிறனும்  
 வாய்மையாககேபிறங்பொருளங்கச்சிடாவளனு  
 மேமுறும்பிறதாரகச்சிடாதங்கிழுன்பும்  
 தாய்மைநெஞ்சினிவியானைஞ்செகருக்குருத்தறவும்.  
 துறக்கமீதுறைகிணுமின்பக்குதுய்க்கிணு  
 மிறக்கிணும்பிறக்கிணுமின்பக்குதுய்க்கிணு  
 பிறைக்கொழுக்கண்சிடைப்பெருமவிவ்வரம்  
 மறுக்கிலாதைக்குநிவழுக்கலைங்குமால்.





